



X. E. 46

மகாமகோபாத்தாய், டாக்டர்  
 உ. வே. சாமிநாதராயர் நூல் திலையம்  
 அட்டசிலையங்கள்-20.

திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீஞ்னானசமபந்தகுருபேயாகுமி.

**சித்தாந்தகுரானபோதம்.**  
**ஆஞ்சநேயராமவைபவபங்கம்.**

இது

“வைத்த கைவசித்தாந்த அண்டியாதுதம்”  
 ஸ்ரீஸ்ரீ

சோமசுந்தரநாயகரவர்களால  
 இபற்றப்பட்டு,

ஸ்ரீநாயகரவர்கள்மாணுக்கரும்  
 திண்டிவனம் P. W. D. ஸால்பரிடெஷன்கும்  
 ஆகிய

**கு. சிங்காவேலுமுதல்யாரவர்கள்**

வோணம் கதொன்டதன்பேரில்  
 ஷே. நாயகரவாகள்மாணுக்கரும்  
 கேள்வைக் கிறிஸ்தியன்காலீஜ் தயிழ்ப்பாக்காக்கம்  
 ஆகிய

நாகாரத்தினம்

வேதாசலம்பிள்ளையவர்களால்  
**Madras City & C. N. P. பிள்ளையர்**

வெளியிடப்பட்டது

1900.

ஏ

சிவமயம்.

## அ றி விப்பு.

---

துரைசாமிமிழுப்பனுர் என்பவர் “பகவத்கிணதவசனம்” என்றெல்லால் வெளியிட்டிருக்கின்றனர். இதிலுள்ள சிவங்கிணதமுதலிய அஸபயங்களை நிராங்கித்து, மாம்செய்திருக்கும் “கீதார்ததப்பிரகாசிகை” யை எவருமுணர்ந்தின்புறுமாறு விறைவில் வெளியிடுவோம்.

இங்ஙனம்,  
சைவசித்தாந்த சண்டமாருதம்.

கிருச்சிற்றம்பலம்

---

1447

MAHAMAHOPADHYAYA  
Dr. U.V. SWAMINATHA IYER LIBRARY  
BESANT NAGAR, MADRAS - 600 090.

சிவயம்.  
 திருச்சிற்றம்பலம்.  
 ஸ்ரீஞ்னாநாம்பங்கத்துருப்யோகம்;  
**சித்தாந்தானபோதம்.**  
 ஆஞ்சநேயராமவைபவபங்கம்.

காப்பு.  
 சங்காஸதமானென்ற ஓய்பிள்ளத் துறையில்தின்மூல்க்கேள்க்கூடிய மங்குவார்செய்கை மாளங்குமிகித மண்டராகவூபாரமென்று  
 சங்ககவசப்யதியுமானங்குக்கூட்டுக் கூர்த்துவீழுவாகுகிவருமாதம்  
 பங்குறையன்னைபயக்கத்துருப்யானைபதம்பற்றிச்சேத்திவாழ்க்கிழவாம்.  
 நால்.

“ஸ்ரீ ஆஞ்சபோவதாரதிப்பிகை, ஸ்ரீராமவைபவகிக்  
 தாமணி” எனும் இரண்டு சிறுநால்கள் பரங்கிப்பேட்டை  
 விலக்குமணப்பிள்ளை யென்பவரால் சில வகுவுக்களுக்கு  
 மூன்றர் வெளியிடப்பட்டன. அவற்றை யாமிப்போகு  
 பார்த்தோம். பரப்பச்சிராரணயமும், சுப்படச்சுதாபகமுமாக  
 வெளியிடப்படவை வேலும் சிவகிங்கையாகத் தோன்றின  
 கொயால், அவற்றினுபாகத்தை நிறுத்துவது எமக்கிள்றியமையாப்  
 புச் சிவோத்தங்கிததை நிறுத்துவது எமக்கிள்றியமையாப்  
 பெருங்கட்டுளைத் துணிக்கு, அவற்றின் மறுப்பாகிய இத்  
 தாலை (ஞாதுக்கூட்டுக்கூர்த்தம்) வெளியிடப்பகரித்த  
 மென்க.

முவிலட்ச நால்களின்முத்தில் “முகவரை” என  
 ஏதுடுக்குட்டி, இரண்டு பண்டிதாகள் அலாகியாப்படி  
 சிறுபெரியிருக்கின்றனர். அவருள் முகவரை பா. கோ  
 வாராமநாயகரென்பவர். இந்தாயைச் சுலாகியிருக்குமேல்

தமது ஸாமர்த்தியங் காட்டினர். எங்களெமனின், “ஸ்ரீஆஞ்சயோவதார தீபிஷையும், ஸ்ரீராமவைபவ சிந்தாமணியும் அவதாரத்தையும், வைபவத்தையுமாத்திரவ கூறுகின்ற நூலாக்கக்கொள்ளற்க. மரபேருணுறவிரித்தன்முதலிய குற்றங்களுக்குள்ளாகாமல அறியவேண்டிய பலவிஷயகளையும் கொண்டிருக்கின்றன” என்று என சாக்கிரதையாகச சில வரிகளைக் கீறிவைத்தனா. தமது தோழர் இலக்குமணபபிள்ளை எடுத்த ஒத்தயத்தைச் சிவகிணதையாலேயே நிரப்பியிருக்கின்ற ராகவால், அச்சிவகிணதையை மற்றெருந்று விரித்தலாகக் கொள்ளக்கூடாதென்று இவாகூற்யது பெருவஞ்சமென்க. சிவபரஞ்சுடனா வந்திக்கு சாம்பவாக்களுக்கு மனம் புண்ணுக்கத்தக்க அஸ்வகதங்களை நிறைத்துவிட்டு, இவை மற்றெருந்று விரித்தலாகாது என்று மகிழ்ந்தது ஏழைமதியாகாது கொல்லோ? “திருமால கண்டபேரண்டமாகவதறித்துச் சரபத்தைக் கிழித்தெறிந்தனன்” என்று நூலாகியா தயாதசுவாடியி லேழுதிவைத்திருப்பது எவ்வாறு கொள்ளத்தக்கதோ? ஒரு கிராம பாதுகாவலைணப் பூஷிக்கத்தொடங்கியவன், அவனைப்பூஷித்தத்தத் தன்மட்டினில்லாது ஏக சக்ராதிபதியாய் விளங்குமொரு அரசவள்ளலைச் சுட்டியிகழ்தலடுக்குமோ? அன்னை? அரசவள்ளலொருவளைப்புகழுத்தொடங்குங்கால, எவன் பாதசேவைசெய்யும் கிராம பாதுகாவலைண அவ்வரசனுக்கு அடிமைவென்றது சாலாதோவெனின், நன்றுகூறிவனுப். ஆஞ்சயேன குரங்கு. இராமன் மதுஷ்யன். சிவன் தெய்வம். சிவன் புகழைக்கூற்கையில் இராமனையும், இராமன் புகழைக்கூற்கையில் ஆஞ்சயேனையும் அடிமைகளென்றல் பொருங்கும். ஆஞ்சயேனுக்குக் கீழிட்டவன் இராம னாலும், இவ்விருவருக்குங் கீழிட்டவன் சிவனுகலாம். இவரதுவிஷ்ணுவைப் புகழைக்கில், இலக்குமி - அங்கன் - கருடன் - அது மான் - விஷ்வாஸர் - ஆழ்வார்கள் - ஏனைய விஷ்ணுபரிஜனங்கள் முதலிப்புக்களைச்சுட்டி, இவர்களால் விஷ்ணுபூர்த்தி

வந்திக்கப்படுகின்றனர் என்று இவர் துதிப்பாராயின், அது மற்றும் சிரித்தல என்னுடைய குறைத்தின்கீழ் முட்டகாது. விஷ்ணுவினது கறுப்புமயிர் கிருஷ்ணன், வெள்ளோமயிரா பலராமன், பரசுராமன் உதைபட்டான். இரகுரர்பன் உதைத் தான் என்று கூறுவனவும் மற்றொன்று விரித்தலாகாது கிருஷ்ணன் குந்திகாலில் வீழ்ந்தான், இராமன் முனிவர்காலில் வீழ்ந்தான், கைகேசிகாலில் வீழ்ந்தான், கண்டவர்காலில் வீழ்ந்தான், கண்ணன் வேடனம்பாலிமநதான், இராமன் சரயுநதி யில்ஹீழ்ந்திருக்கான் எனபனவும் வைஷ்ணவாகள் சொண்டாடும் விஷ்ணுமகிழமையாக நிலைத்தலால் இவையும் மற்றொன்று விரித்தலாகாது. இவ்வாறு கூறிக்கொள்வதொழிலாக அத்துக்கட்டு விவகரித்தது அஸாமஞ்சஸமாயினதறிக். “கொள்ளேன் புரந்தரன் மாலயன்வாழ்வு குடிகெழுதலே இல்லை” என்றும், “மாலயனு லிங்கிரனும் வாழுவதாய் மாறுவதாஞ் சாலமயல்பாத்துத் தலைய கைப்பர்” என்றுஞ் சிவஞானிக் கொதுக்கிவாழுமறபவாழ்வி ஜெயிடைய பசுப்பிராணிகளிற்கேர்ந்த விஷ்ணுவையும், அவரது அவதாரங்களையும் புசழுகையில் ஸர்வசேதம் பசுபதி யாகிப சிவ பரஞ்சுடரைக் குறைமதிகொண்டிகழுவது பாவத்தினால் பயனேயாமெனக்,

இனி பிம்முகவுரைக்காராநூலாசிரியர் நால்செயத்தற்குச் சில காரணங்களினால் அதனையுமின்டநுவதித்து மறுத்தொழிபாம். கமடாகரயாவது அவர் நாலையாவது யாரே ஆலை மிகழுந்தால் நூலாசிரியர் பொறுராம். கைவருட்சிலர் அவரது அபிமகத்திற்கு விரோதமாக இகழுந்தமையே அவரை நூலெழுதத்துண்டியதாம் பரமசங்கோவும். “அவரை முழுதிப்பது இம்முகவுரைக்காரா மெச்சினுரேயன்றி யாம் துச்சமாகவே கழித்தோம். கைவாகளிகழுந்தார்களென்று கோரித்தெழுந்தவா அவ்விகழுங்கியை முன்னரெடுத்துச் சுட்டாமல் “மீப்பாட்டாழ்வாரைப் பாரகைவரன்றும், அவர் செய்வருளிய இராமாயணத்தைத் திருத்தொண்டார் புராணமென்னும்

பெரியபுராணம்போன்ற சைவதுளைஞரும் சைவாகிய தொழுஷு<sup>१</sup> வேலாயுத முதலியார் “நன்குபழங்கிறக்” என்று சைவர் புகழ்ந்த தமையை யெடுத்துக்காட்டிய தென்னையோடு கம்பன் ஜாதியில் ஒச்சன். ஒச்சர்கள் சிவசம்பந்தமான காளி பூஜைசெய்யபவர்கள். சிவ ஸம்பந்தத்தால் பிராமணர்கள் மஹாசைவரென்று பெயாபெற்றதுபோச் சிவஸமபந்தத்தால் ஒச்சர்கள் பாரசைவரென்று பெயர்பெற்றனர். இதனால், கம்பனைப் பாரசைவனென்று எம்மலா கூறி யது சால்தூட்டத்தே. கம்பனைக் கம்பநாட்டாழ்வாரென்று கொண்டாடி மெதிரிக்கு அவனைப் பாரசைவனென்றுகூறி யது புகழாலதெங்ஙனம்? இவரது பதின்மராழ்வாகளையாம் சைவரென்று கூறினால், அதனை யிவரிகழ்வாகவேயன் ரே கொண்டுவருங்குதுவர்? இதனையுத்துணராமல், முதனியாரைப் புகழ்ந்து கம்பன் காளிகோயிறபூசகன் என்று சிறும்பேசிய தாமோதரயயிள்ளையவர்களை இவர் ‘குறைகூறி யது பெருங்கொடுமையீயயாம். கம்பன் தன்னேடிசலிய வொருவனது குதிரையைச் சுட்டி “மாகாளியம்மேகேள்குதிரைமாள்க் கொண்டுபோ” என்றும், அவ்வெதிரி தன்னைப் பணிந்தடோது “குதிரைமீள்கொண்டுவா” என்றும் பாடித் தனது குலதெய்வத்தைக் கொண்டாய வாய் மையை யிவரறியார்போலும் அனறியு மிவர் காளியைக் குறைவாகக்கொண்டார். சிவசக்திகளில் சிவனாரது குரோதசக்தி காளி, அவரது புருஷாபசக்தி விஷ்ணு. காளியும், விஷ்ணுவும் சிவ சக்திகளேயாக, இவர் காளியை மிகழ்ந்து விஷ்ணுவையே மிகழ்ந்தபடியாம். கம்பன் காளியாகிய சிவ சக்தியையும், இவர் சுஷ்ணுவாகிய சிவ சக்தியையும் வக்திப் பவர்களையின குவையைத்தை இளியாயினுங்கெரிந்துகொண்டு, காளியையும், காளிபூசையையும், காளிபூசகரையும், காளிபூசகாலைப் பிரஸ்தாபிப்பவரையுங் குறைந்தமதியாலிகழ்க்கு பரிபவ மெஷ்டாது சுகிப்பாராக. “ஓ! ஸிர்வாணி தூருமை விஷ்ணு-

“ஓங்கல்லி ஸ்வரேஷ்வரர் : ” என்ற பிரமாண வசனத்தையும், “ வாஸுதேவர் : வரா : ப்ரகுபி : ” எனவும், “ யோநிரூபாஶந : ” எனவும் போக்கு சருதித்திகளையுட்ட கவனித்து இன்புறவாராக நிற்க.

இவர் மெச்சிய தொழுஹ் முதலியார் இராமாயணத்தைப் பெரியபுராணம்போன்றது என்று கூறியதுட்ப மிவர நிக்திலர். பெரியபுராணம் சிவனடியார்கள் பெருமையைக் கூறுவது. இராமாயணம் சிவனடியானுகிய இராமன்புக்கூழக் கூறுவது. பெரிய புராணத்தைப்போல இராமாயணமும் சிவபருதயரது புகழைக்கூறுவது பெருமிதமுடையது என்று கொண்டு, அதனைத் தமிழில்லீரித்த தமிழ்க்கவியைக் கொண்டாடிய திவரநிக்திருந்தால், யாவரினுங்கொடியவர் தொழுஹ் முதலியாரென்று தூற்றிவருந்துவர். இராமனைப் பிரஸ்தாபிததமையால் அவன்றமபிமார் (இலக்குமணன் முதலினோ) சீதை-அநுமான் முதலிய வானரவீரரையுக்கொண்டிடுக. இராமேசுவரத்தில் இராமசிங்கம்-இலக்குமணனிங்கம் - சீதாவிங்கம் - அநுமானிங்கம் இதயாதிகளைக்கண்டு தெளிக. இராமேசுவர மாத்திரையுடையாரா ஊருக்குட்பிரவேசிக்கிறபோதே இலக்குமணன் தீக்கூவகித்திருந்த தலை மயிளாச் சிரைததுக்கொண்ட (சௌளாஞ்செய்துகொண்ட) இடத்தில் தாங்களுஞ்சங்கறபாகூறி சௌளாஞ்செய்துகொண்டு, அங்குள்ள இலக்குமணனீதிர்த்தத்தில் ஸ்னானாஞ்செய்து வைக்கி முடித்துக்கொண்டு, அவனங்குப் பிரதிடிடித்திருக்கும் இலக்குமணலிங்கத்தைத் தரிசித்து இஷ்டகாமியார்த்த க்களையடைந்து போவது பிரத்யங்கம். அநுமான் காசிக்குச் சென்று இலிங்கங்கொண்டுவருவதற்கு முன்னர் இலக்கினம் தப்பிப்போகாவண்ணம் சீதையினுறைசெய்து கொடுக்கப்பட்ட வைக்கத்தினிங்கத்தை (மணலிலிங்கத்தை) அவ்வாழான் பிடு க்கி அப்பாலெறியத்துணரித்து, தனதுவாலை அதிகமாகக்கீட்டிட.

அவ்விசிங்கத்தைப் பல சுற்றுகளா னெருக்கிப்பிடித்து இருத்து அசைக்கிப்பாதது அசைக்கமுடியாமல் மேலே விளம்பி நெடுஞ்சூரம்பாய்ந்து ஓரிடத்தில் வாலறுந்து இரத்தங்கக்கி வீழ்ந்து பரிபவப்பட்டுத் தெளிந்து, அவ்விடத்தில் தன்பேரால் சிவலிங்கப் பிரதிஷ்டைசெய்து உண்ணும் வகை தேடியதும் பிரத்யக்ஷம். இவைகளையெல்லாம் விசாரிக்கிற ஸரதுக்களுக்கு இவர்களது வைபவங்களைப் பிரகாசப்படுத்த வெழுந்த இராமாயணம் சிவனடியாதிவ்யசரிதத்திரம் என்று கொளவதிலோராசங்கையும் ஜங்கக டீஹுதுவிலாமையால், தொழுஞா முதலியாரது ஹ்ருதயத்தை நமதனபாதெளிந்து மகிழவாராக. இவரினி யிந்திப் பிரத்யக்ஷங்களைப் பொய் யென்று சாதிக்கமுந்துவா. அப்போது யாம இராமாயண மே பொய்யென்று கூறுகிறோம். இராமாயணநால் சொற் கட்டடம், யாம காட்டிய திருச்கோயிலகள்-பிரத்ஷ்டைகள் கறகட்டடம் இரண்டும் மெய்யெலுபடே பிராமாணி கர்களது சமமதம். இவா மெச்சிய சமா னுகருப் பிராணுதாரமாய் விளங்கும் வானமீகத்தில் இராமனுதியர் சிவஸேவகர் என்பது பற்றாளமாய விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது. அவைகளுக்குத் தபாததங்கூறிக்கொண்டு நமது பூவப்படசியினது இனத்தவா மனப்பாலகுடித்து மாழ்குவர். அதைக் காட்டி வு மிவாதுழைந்து ஜீவிப்பாற்று வேறு சந்தவழி கிடையாது. அவ்வாபாசங்களெல்லாம் யாம முனையோ வெளிப்படுத்தியிருக்கும் பிரபநாலுகளால் மூலதோஹானியாயின. அவைகளை யீண்டுவிரிக்கிறபெருகும். நிறக.

திரிமூர்த்திகளில், பிரமனுக்கு உலகில் கோயில்-குளங்கள்-பூசை-தேர் - திருவிழாக்களில்லை. மாரி - மதுவாயிரன் முதலினோர்க்குள்ள மரியாதையும் பிரமனுக்கிலல்லாத காரணம் யாது? அவனோக்கி அவனது சிவாபராதத்துக்காக ஶ்ரீ சிவபெருமான் (உனக்கு) “பூசையும் கோயிலும் போக வேண்றனன்” என்றதனுலற்யலாம். இந்தப் பிரமாண அத்தைக் கடக்க முடியாமலேயென்றே அவனுக்கு ஒரு

பிரதிஷ்டையு மூலக்வில்லாதொழிந்தது? உண்மை நூற்று ணிவினபடி ப் பிரமனுக்குக் கோயிற்பிரதிஷ்டைகளாழிந்த வாழபோல உண்மை நூற்று ணிவினபடிச் சேநுவில இராம ஆதியரது சிவ பிரதிஷ்டைகள் விலைபேரூயின. இராமேசுவராலயத்தைச் சைவர்கள் கறபிததுக் கொண்டாக்களென்று இவா கூறுகிறபடி. பிரமனது கோயிலச்சீலை யிவரினத்தவ ரூலக்கிற பரப்பிச் சைவாகளது கொட்டபடககப் பிரமனுக்குக் கோயில்லையென்று..அபவாதத்தைமாற்றி ஏனோ சிறங்கிடக்கூடாது? இராபேசுவராலயம் சுறப்ளையன்று. பிரமனுக்குக் கோயிலில்லாம்போனதுங் சுறப்ளையன்று. யாவும் பிரமாணசித்தமென்றறிச் இவ்வுண்மை தெளிந்தார் தொழுநூர் முதலியார்த வாய்மைகண்டு இனபுறுவரென்க, நிற்க.

இவா இலக்கணக்கொத்துடையாகவுப் பிரஸ்தாபித்து அவரைச் “சைவ வேளாளாககாசிரியா” என்றும், “சைவசமயாசாரியரி ஸாருா” என்றும் விசேஷங்கூறி, அவருக்கு நாராயானுய என்னும் மந்திரத்தில் ராவும், நமசிவாய என்னும் மந்திரத்தில் ஸவ்வஞ்சோந்து, ராம மந்திரமாயினது தெரியா கையால் “ஸ்ரீமத் கம்பராமாயணத்தை நளங்கதை-அரிச்சங்கிரங்கதை என்பனவற்றே சேர்த்திகழ்ந்து பட்டணத்துப்பிள்ளை முதலி ஞோபாட்டில் நன்குத்திப்பாரா” என வொன்று கூறியோய்ந்தார். இவா தெரியாத விஷியகளிலெல்லாங் தலைதுறுத்துக்கொண்டவதிட்டபுகிறோ இலக்கணச் கொத்துடையார் (சுவாமி நாததேசிகா) சைவவேளாளாக காசிரியரெனபதும், சைவசமயாசாரியராபாதும் கேவலம் அஸ்வகதம். அவரொரு சாம்பவாகரோ. சைவமங்கலந்தழைத்து அவரை யாம வந்திப்போம். “சிவங்கிட்டியாரைச் சிவனென ஒண்டு” என்பது பிரமாணம். இவரைச் சைவசமயாசாரியா என்று கூறியது சைவஸம்பிரதாயங் தெரியாமெயேயாம். இவா சைவசமயாசாரியராயிருந்தால், பட்டினத்தடிகளைத்துதியா. பட்டினத்தடிகள் இவரின் மிக்கவர். அந்தப் பட்டினத்தடிகளுக்கு

சைவசமயசாரியரி லொருவராகார். பக்தால்களிற்பனின்று காலங்கடத்து மெதிரிக்குப் பதிதால்கள் வந்திக்குஞ் சைவமரபியலுணரப் பெறுமை அதிசயமன்று. நிற்க.

**நாராயணைய வென்பது அஷ்டாக்ஷரான்று. ஓம் கமோ நாராயணைய வென்பது அஷ்டாக்ஷரம். நமசிவாய வென்பது பஞ்சாக்ஷரம்.** இதுபோல அவர் அஷ்டாக்ஷரத்தை யெழுதிக்காட்டுக் கெளினிழுங்களர். ஓம் கமோ நாராயணைய என்பதில் ராவும், ‘நமசிவாய’ எனபுதில் மவ்வும் “ராம” என்று அமைந்தது என்று சிளக்கால, நாராயணைய என்பதில் ‘ரா’ ஒழிந்தால் “நாயணைய” என்றும், நமசிவாய் என்பதில் ‘ம’ ஒழிந்தால் ‘நசிவாய’ என்று சொருபக்கெட்டுப் பயன்செய்யாமை போதருமென்றும் இவா தெரிவித்த விசாரத்துக்கு நாம யாது பரிசளிக்கலாமென்று பெரியோர் யோசிக்கின்றனர். அஷ்டாக்ஷரத்து விரண்டாவதெழுத்தும், பஞ்சாக்ஷரத்து ஸிரண்டாவதெழுத்தும் ‘ராம’ என்ற வெளியாகியது என்று இவரினத்தவாகுறி மகிழ்வா. இவ்வாபாசங்களை இலக்கணக் கொத்துக்காரர் அறிவுவில்லை யென்று இவர் பரிதாபப்பட்டது ராண்டென்னாயது? அதவா இவர் கூறியதை யொப்புவோம் அதனால் யாது விசேடம்? புராணம் என்பதில் ராவும், அமரம் எனபதில் மவ்வு ஞஞ்சேர்ந்து ராமமந்திர முண்டானதாக யாம சொல்லுகின்றோம். இதைக்காட்டி இரும் நமதனபாக்டியதி லுசிதமென்னை? நாராயணவாசகம் விஷ்ணுசொருபரும், நமசிவாய வரசகம் சிவசொருபமுராசயால் விஷ்ணுவம்சரும், சிவரம்சமூஞ்சேர்ந்து இராமனாக அவதரித்த வதிசயம் சால்புடைத்துமெனின், அப்போது இராமனைக் கேவலம் விஷ்ணுவென்றும், இராயமக்திரம் கேவலம் விஷ்ணு மங்கிர மென்றும் பூர்வப்படிகள் கூறுவது கூடாது. அன்றிபும், சிவகே குருங்காப் பிறந்து இராமனைச் சுமங்கானென்று நாலாசிரியர் (இலக்குமணப்பிள்ளை) சாதிப்பதுங்கூடாது.

## ஆஞ்சநேயர்ஸமைவுபவபங்கம்.

கு

சிவன் காசியில் இராமந்தரதலை ஜபிக்கின்றார்ப்பது உக்டாது. இமமதத்தினர் கூறுவனவெல்லாம் பெய்யென் பதையேயன்றே மேலாபங்கள் தெரிவிக்கின்றன? இவ்வண்மை தெளிந்தவாகள் இவர் தேடிய ராமாமைவுபவத்தை யெங்கனாலே மதிப்பாகள்? இவரது ஆபாசஞானம் ஏனோ எம்மவர்க்குண்டாகவில்லை பென்று இவர் பரிதாபப்படுகிறார்? எமசகு அது வேண்டாம்! வேண்டாம்!!

இனி இலக்கணக்கொத்துக்காரர் கபபராமாயணத்தை நள்கின்றதே - அரிச்சந்திரன் கதையோடு சோத்து கீழ்ந்தாரனறு இவா வருந்தனான்றே? இலக்கணக்கொத்துக்காராகல்விக்குருபுன் கமபன்கலவி எமமாத்திரம்? இலக்கணக்கொத்தே அதனை யாக்கியோபெருமையை நிறுத்துமே! பிரபுவினகலிலை - காஞ்சிப்புராணம்-விநாயகபுராணம் என்பவை கமபனா பாடல்களைப் பழித்துக்கொண்டிருக்கின்றனவே! கல்வியறிவு மிகுதியடையாக்கேயன்றே இவ்வண்மை விளங்கும்? இதனால், கமபனா துநாலை இலக்கணக்கொத்துக்காரர் மதிக்கவில்லை பெறுற இவா வருந்தியது இவரது கல்வியின்குறைவையே காட்டியது. பட்டினத்தடிகள் சிவானுபுதிப் பெருஞ்செவ்வராகையால், அவரது பாடல் களைத் தாழும்பும்பொருட்டே துதித்து மகிழுந்தனர். கமபன் அனுபுதிமானு? அவனது நாலை யோரிலக்கியமாகச் சிந்தாமணியைப்போலச் சைவரும், வைஷ்ணவருங் கொண்டிருக்கின்றார்கள். சைவர்க்கிறக் கைவுவது அதனைத் தமது பாராயணநூலாகக்கொண்டு அதனங்கிக்கின்றார்களா? கமபநாட்டாழவார என்பதேயன்றி உண்மையாழவார் நூல்களை வந்திப்பதுபோல வைஷ்ணவஜனங்கள் வந்திப்பதைக்காட்டிக் கமபனையும், அவனது நாலையும் இவர் பெருமைபடுத்திவழந்தும். இராமன்புழு விரித்துக்கூடியது, ஆக்கியோனது குறைவைகோட்கியேயன்றே

சிஷ்டஜனங்கள் கம்பராமாயணத்தைப் பூஜையில்வைத்துப் போற்றுவார்யினர்? வான்மீனிப்பகவான்சேயத் இராமாயண மேயன்கேற் வைஷ்ணவர்களுக்கு மாத்திரமன்றி ஸ்மார்த்தர் மாதவர்களுக்கும் நித்திய பாராயணமாகி அதிக பூஜ்யமாய உலகில் பிரசித்தியடைந்கிருக்கின்றன? அநேகம் விஷ்ணு ஸ்தோத்திரங்கள் தமிழிலிருந்தபோதினும் அவற்றைத் திரு வாய்மொழிமிருசலிபவற்றேருடு இவர் ஸாமயங்களுவாரா? கம்பஸ் பாட்டையாவது ஆழ்வார்கள் பிரபாதத்தோடு இவ ரொபுரைத்து மகிழ்வாரா? இஙங்னமா? படிடினத்தடி கள் பாடலைத்துகித்த இலக்ஞர்களாததுக்காரரை மேசிய நமதன்பர்மதுகைக்கு யாம அகிக வியசனப்படுகிறோம்.

இனி இவர் என்கதை - அரிச்சங்கதிரன்கதைகளோடு இராமன்கதையென்று சாமானியமாயக் கூறி யொதுக்கி னார் என்று மனஸ்தாபப்பட்டதும் அங்கதமாம். நளன் - அரிச்சங்கதிரன் - இராமன் என்பவர்கள் அரசர்கள். இராமன் தெய்வத்து னவதாரமாயினும், அவதரித்தபோது நளன் - அரிச்சங்கதிரன் என்பவர்களைப்போலப் பெண்டையிழந்து காட்டி ஒழுங்கு சோர்ந்தும், அழுதும், பல துன்பங்கள் டைந்து வருந்தியகதையை இவர் மறக்கமுடியுமோ? நளன் குடை நைஷதம். அரிச்சங்கதிரன்கதை ஆரிச்சங்கந்தபுாணம். இராமன்கதை கம்பராமாயணம் இலக்ஞக்கொத்துக்காரர் கூறியது தமிழ் நூல்களையே யானையால், யாமானுடு வான் மிகத்தைச் சுட்டியுரைத்திலமென்க. இலக்ஞாதகொத்துக்காரா அந்த நூல்களை யொன்று சேர்த்ததற்கு வியசனப்படு கின்ற இவர் பாரதம் சபாபாவத்தில், யயாதி-நகுஷன-புந்து வன் - மாந்தாதா - சோமன் - இராமன்-இலக்குஷன் - பிரதர்த்தன் என்பவர்கள் இயமலைகத்தில் இயற்றின யுபாதித் துக்கொண்டிருந்கார்களென்று கூறியாற்கு என்னகதிதே டினார்? அளவுக்கதிமாக இராமனையும், கம்பனையும் மதி த்தமையினுலேபே இவருக்கு இவ்வளவு கஷ்டம்வாது ஸம்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம்.      கக

பவித்தது. இனிக் கமபள்ளிரு குறம்பாடுக்கஸிராயனேயன் றி வேறிலலை. அவன் நாறுபொன் வாங்கிக்கொண்டு கண்ட வர்களபேரிற சவிபாடுச் சிறித்துவந்கான். இராமாயனம் டாடியதும் சடையபப முதலியார்டம் கைக்கஸிவாங்கிக்கொ ணடேயனறி வேறிலலை. இவனை பொருங்காலத்தி விவனது அங்கையோழியுபாறு உலகாடாதாவாகிய ஒளவைபார் “எட்டோகாலட்சண்மீ யேமனேறுபரியே, மட்டிறபெரியம்கை வாகனமே - முட்டமுட்டேக், கூரையிலவாலீடே குராமன நாத வனே, யாரைடா சொன்னுயது” என்று வைது ஒதுக்கிய திவ் யசரித்திரம் உலகில அறியாதாரிலலை. அடா அவலசட் ணமே! அடா! ஏருமைக்கடாவே! அடாகமுதையே! அடா குட்டிச்கவரே! அடா குரகே! என்று பட்டமெபற் றெருதுங்கிய ஸாபானியக்ர்லாப பூவுபட்சி பரிந்துவெளி வகதது அவருக்குப் பரி வக்கதையே யுண்டுபண்ணியத றிக. விரிக்கிற பேருகும்

இனிரிவா சைவாசன் கபட்னைப்பினனு மிகழுந்தவிதத் தை யெடிததுக்கூறினா எஙவனமெனின், “முந்திய-நாவி னருரையின்படி நான்றமிழிப் - பாவினுலிதுணர்த்திய பண்பரோ” என்று அவர் பாடியதுமாதத்துமே யன்றித் தமது வா யில வந்தவாறே பாடினா. நந்திதேவரவதாரமாகிய அனு மானைச் சிவாவதாரமெறு பாடினா. வானமீததுள்ளே அனுமானைச் சிவாவதாரமென்று யாண்டிவகூறவிலலை. இஃப் தொன்றே, கம்பராமாயனத்தில இதுபோன்ற வேறுபாடு கள் எத்தனையோ வுள்ளன” என்று இகழுந்தார்களாம். சை வாக்களெடுத்துக் காட்டியது சிஜாயிருக்குமாயின், அது இ கழுந்ததாகாது. கம்பன் ‘முந்தியங்கின்றை’ என்றது வா னமீகத்தை. அதன்படி ‘நான்றமிழிப்பாவ்னுலி தணர்த்தியடன் பரோ’ என்று கம்பன் கூறினன். இதனால், கம்பன் ராண்மீ கத்தின்படியே தமிழ் இராமாயனத்தை (கம்பராமாயனத் தை) இயற்றியதாக வெளிப்படுகின்றது. கம்பராமாயனம்

வான்மீகத்தின்படி பிரமல முரணிததோன்றமாயின, கம் பன் தான்செய்துகொண்டபிரதிஜ்ஞைபைக் கடந்தவனுக விவேகிகளிகழுத தட்டில்லை. கம்பராமாயணம் வான்மீகத் தோடு பலவிடங்களில் முரணியிருக்கக்கண்டே கமபன் தன து வாயிலவந்தபடி யே பாடினான் என்று சைவாகளிகழ்ந்து குக்கலாம். கமயனது குற்றத்தை யெடுத்துக்காட்டி, இது குற்றமென்று தெரிசிப்பது அவனை யிகழுந்ததாவது யானங்னம்? · வான்மீகத்துள்ளே அனுமானிச சிவாவதாரமென்று யான்னாங்கு கூறவில்லை' என்று சைவர்கூறியது சததி. ம. வான்மீகத் துள் அனுமான் சிவாவதாரமென்று கூறியிருந்தால், சைவர்கூற்று வெறுங்கூற்றாம் வான்மீகசதுவனே அது மான் சிவாவதாரமென்று காட்டாதவரையில் எதிரிகளோதம் கரணங்கள் பயன்படமாட்டா. பாரதம் அநுமானை நந்தி தேவ ரவதாரமென்று கூறிபது சததிப்பது. இதனேடு உண் மைநூல்கள் முரணு டாரத்ஃ பஷ்டா ஹீதஃ॥ என்று சாஸங் ம்பண்ணப்பட்ட. வேற்றத்தையுடையது பாரதம். இதுபொதும் வியாஸபாரதம், வேறு அனேகாராதங்களுண்டாயிருப்பினும் அவை பூஜ்யாராகா. இந்தப் பாரதத்தோடு இராமாயணத்தைச்சீர்த்துப் பாரதராாரயணங்கள் என்று உகை, நந்துதிக்கும். இந்த ராமாயணம் வான்மீக ராமாயணமேயாம், வியாசமுனிவா-வான்மீகமுனிவாகளாகிய முனிசிரே ஸ்டர்களது வாக்குகள் யாண்டும் நானமெப்பூ பாரதத்தில அனுமானை நந்திதேவரென்றும், இராமாயணத்தில் சிவனை ஸ்துங் கூறுமாயின், ஒன்றைப்பான்று விரோதித்தழியும். அப்படிக்கில்லை. இராமாயணத்தில் அனுமானை நந்தி அல்லது சிவனை ருக்ருமல், தேவர்களில் ஒருவரது அவதாரமென்றகூறி, மாருதியென்று யாண்டும் இரஸ்தாபித்தி ருக்கின்றது. இந்த மாருதிப்பிரயோஷம் பாரதத்திலுள்ள செய்யப்பட்டு நந்தியவதாரம், வாயுவினது அவதாரம் என்று கொள்வதற்கான வாய்மைகளை விளக்கி யிருக்கின்றது. இ

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். கந்

வைகளுக்கு விரோதமாக அநுமானைச் சிவாவதாரம் என்று கம்பன் கூறுவதற்கவகாசமில்லை. இல்லாததொன்றைக் கற் பித்துச் சொன்னமையால், பொய்பேசினான் கம்பனைன்று இப்போது யாழு மிகழ்கின்றோம். இதற்கு நாலரசிரியர்தா னென்ன செய்யலாம்? முகவுணாச்காரா முக்ஞ்சோர்க்கு தான் என்னவாபம்? கல்லது பாரதக் கூறியபடி யே வாண்மீ கத்துள் கஞ்சையெழும், மருத்தையும் ஏன் படிக்கவில்லையெ னிள், ஒன்றேபோன்று விரோதிக்குமாறு விஷயங்களைக் கூறுவது மாத்திரமே குற்றமன்றி ஒன்றிற் சொல்லாத விஷயங்களை மாற்றி கூறுவது நால் விரித்துக்காப்பது குற்றமாகாது. ஒரு நாலிலேயே, வேராவாதத்திற் சொல்லாததை அநுவாதத்திற் சொல்வது வழகம். சிறையைப்பற்றிய புரோவர் தப பிரசங்கத்தில் அவர் கணியாழி கொண்டிருந்தாரென்று பிரஸ்தாபயில்லை. அநுவாதமாகத் தமது கணியாழியை இலங்கையில் அநுமானிடங் கொடுத்தாரென்று பிரஸ்தா பித்தது குற்றமாகாது. இதனைத் தெளிந்து மகிழ்ந்திடுக. இந்த நியாயப்படி வான்மீசர் சொல்லாத சிவாவதாரத்தை க்கம்பா விரித்ததாகடுமே எனின், வான்மீகரினுங் கம்பன் கிறந்தவனுக்கேண்டும். அல்லது ஒசுதவனுகவாவது ஜிறக்கீவண்டும். வான்மீகருக்குமுன்னே கம்பன் ஒரு மசகப் பிராணியாம். அன்றியுமவன்று பிரவசநம் வேறு உத்தம நாலோடு விரோதித்தல கூடாது. பாரதத்தோடு பகை கொண்டொதுங்கியவதனை வான்மீகத்தினு ஹ்ருதயத்தை விரித்தது என்று வகுப்பது பாரத ராபாயணங்களை இகழ்ந்து பிழைப்பவனுக்கே சிறக்கும். இவ்வாறு வியவஸ்தையுண்டாக விசாரிக்கும் சாதுங்கள் சங்கிதியில் நமதன்பரது முகவுரை முகங்கவிழ்ந்தவுகையா யொதுங்கியதறிக் கூடும்.

**இங்குக்குத் துணையாக வேறொருங்கப் (வவ - மு - சட கோபராமாதுஜாசாரி என்பவர்) மற்றொரு முகவுரை யெழுதியதில் “ இப்புத்தகங்களை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதா**

கச

சித்தாந்தஞானீபாதம்.

யத்தி ஹக்கமுடையவாகனும் பிறசமயிகளும் ஒவ்வொருவரும் வாங்கிப்படித்து இவற்றிலுள்ள அருமை பெருமைகளையும், விஷய வைலக்ஷண்யத்தையும் நன்கு அறிது ஆண்டதீத்து உயவாராயின் மிக கண்ணுமெனபதே எனது அபிப்பிராயம் ”என்று சந்தோஷித்தார் இத்திவா “பிறசபயி, ஞம்” என்றது முக்கியமாயச் சைவரையேயாம். இவா தெரிவித்தவாறு சைவராக்கிய யாம அதச் சுவடிகளைப் பாத்துத் தெளிந்த உண்மையை கண்டுப் பிரகாசபடுத்தினே மாணகயால், இதனைக் கித்த ஸமாதானத்துடன் நமது சுவாமிகள் நடுநிலைகோணமல பார்த்து இனபுறுமாறு பிராதக்தித்து இமமுகவுரைக்காரரிமுவரும் புச்சுதோதிய நூலாசிரியாவண்மையை இனிச் சிறிதாராய்க்குளமதுண்மையை நிறுத்துவாம்.

முகவுரையின்பங்கம் முடிந்தது.

---

இனி நூலாசிரியா வண்மையைச் சிறிது யோசிப பாம். இவரது சுவடிகளில், முதறசுவடியினுகியில் கம்பரா மாயணத்திலிருக்கும் ஆஞ்சனேய ஸ்தோத்திர மெழுதி, அதற்கோ ருஸையேழுதி யகிமுதா. பஞ்சபூதங்களிலே யொன்றுகிய வாயுக்கிலை (புத்திரங்கட) பெறப்பட்டவன எனவும், பஞ்சபூதங்களிலே யொன்றுகிய அபடுவனானுஞ் சமுத்திரத்தைத் தாண்டினவன எனவும், பஞ்சபூதங்களிலே யொன்றுகிய ஆகாயமாகக்கமாக இலங்கைக்க்ருச சௌறவன் எனவும், பஞ்ச பூதங்களிலே யொன்றுகிய பிரதிவியென்னும் பூதேவிபெற்ற சிதையைக் கண்டவன எனவும், பஞ்ச பூதங்களிலே யொன்றுகிய அகனியென்னும் கெருப்பிட்டுப் பசைவருளை யெரித்தவன எனவும், அநுமானீப் புகழ்ந்து நமதன்பெரமுதிய வுரை சாலபுடைத்தே. இந்த வுரையைச் சாமரன்யரு முணர்வாகள். இவ்வாறுளை யெழுதிய பூர்வபட்சியார் அவ்வுரையின் முடிவில், “ எனவே வாயுபகவானுக்கு அநுமானுகவங்கோன் யாவனைனில் உருத்திரமூர்

## ஆஞ்சநேயராமவைபவங்கம்.                   கஞ்

ததி யென்க” என்று விசேடங்கூறினார். எடுத்துக்கொண்ட பாடலில் சிவனுக்கு இவரிடங் கண்டவிதம் யான்னனம்? பாலகாண்டங் கூறுகிறதென்றார். அப்படியானால், அந்த ஸந்தாபபத்தில் இவா சிவனைக் கண்டுபிடித்து இவரது குரங்குக்கு மாஹாதமிய மூண்டிபணண்டடும் எடுத்துக்கொண்ட பாடலில், தமது கருத்துச் சிவிக்குபானால் “எனவே” என்று நியாயகற்பிசுக முநதலாம். இவருக்குள்ள சிவத்வேஷமே யன்றே இவரை பிவ்வசங்காதம் வாதத்திலிருந்து கேடு சூழ்நிடச்செய்தது? எனிறக்.

இவர் “வானுளோரளைவரும்” என்னும் பாடலில், விச்னுவானவா தேவாகளைச் சுட்டி, நீண்டு “வானரகங்காக் கானி னும்வரையினுங் கடிதடத்தினுஞ் சேனையோடவதரித்திடுமின்” என்று கூறிய ஸந்தாபபத்தில், “எண்டுச் சேனையென்றது பிரமதகண சிவசணங்களை” என்று விசேடங் கற்பித்தார். இந்தக் கற்பனை கமபனதன்று அவனது வார்த்தை “கேளை” என்றதே. இந்தப் பூர்வபடசியா வீணே பிரமதகண சிவகணங்களை வருவித்துக்கொண்டு அதனைக் கமபன் ரலையிலேற்றி, அவனுக்குப் பரிபவழுட்டியது பரிதாபமென்க.

கமபன் பாரதவாஜ் ராமாயணத்தைத் தழுவி அவ்வாறு தொகுத்துரைத்தானென்றார். அவன் தொகுத்ததுமின்று, விரித்ததுமின்று. இவரே விரித்துக்காட்டினா இவா விரிவு யாவருக்கோ ஒட்டுபு? இவரினத்துவரிடையில் விரித்துக்கொள்ளட்டுமே, சமபன் வாண்பீர்கரது தாட்டாமனாயைத் தடவி யுபவனுக்குவும், அவனது அபிமதமல்லாத பாரதவாஜரது ஸமபங்கத்தை இவரொட்டவைபப தெங்கனே? அதவா பாரதவாஜரா எடுத்துக்காட்டவந்த பூர்வபடசியார் “இக்ரவன் அரளையும், அயனையும் சீலிர் உமது கணங்களோடு வான ரங்களாய் அவதரியுக்கோன்” என்று கூறியதாக அம்முனிவர் பிரசங்கிததாரென்று சொல்லியதை அந்தப்படியே நிறுத்தாமல் “எண்டுச் சேனையென்றது பிரமதகண சிவகணங்களை” என்

நது என்னபோ ? சிவனாரது சேணைகளைப் பிரஸ்தாவித்த வர் அபன்சேணைகளைப் பிரஸ்தாபிசாதவாறென்னை ? டாரத் வாஜர்தாமென்கை பிரமதகணம் சிவகணம் என்று பிரஸ்தா பித்தாரா ? பிரமதகணம் சிவகணம் என்றால் சிவனைப்போய் நேரே பிடிக்குமென்று இவாதலை கவித்தின்து போன்றுரை ஞக. பிரமதகண சிவகணங்களிலொரு பூதத்தினாற்றலுக்கு முன்னிற்கமாட்டாம் லோடுமியலபினா இவரது நாராயண ரென்று இவரறிந்தோபொலும். ஒரு சிவஞ்சுதம விஷஞ்ஜுவி னது சக்கரததை. விஷஞ்ஜியபோது அதன் முன்னின்று கோணங்கிக் கூததாடி மகிழ்வித்து அதைச் சக்கரத்தைப் பெற்றுக்கொண்டதும், ஒரு பூதத்தால் சண்டையில் சிகை யறுப்புண்டு மானமழித்ததும் விஷஞ்ஜுவினது மகிழ்வையென்று இனிபேறு மிவரறிந்து அடங்குவாராக.

அன்றியும்,

“ மாடுமாயர்தந்தசங்குகோடிகோடிமருவலே  
தீயின்னாயினார்திதந்தசிங்காதமுதவே  
சாடுமென்னில்காலாமேதிதநதகொம்பிசைக்கவே  
யாயிரங்களிற்றெருத்தணைந்ததேரிவேறினுன்.”

என்னும் பாடலால் பிரமதகணங்களெலவ்வியல்பின வென்று விவேகிகளற்வாகள். இறந்திறந்து பிறக்கின்ற அநேக கோடி விஷஞ்ஜுக்களுடைய கையிலிருக்கிற சங்குகளை அநேகபூதங்கள் வாயில்வைத்து ஊதிவரவும், இறந்துபோன அக்னிபும் - வாடுவும் என்னிறந்தவாக ளேறுகின்ற ஆட்டுக்கட்டா - கலைான் இவைகளுடைய கொம்புகளை வாயில்வைத்து அகேபூதங்களுதிவரவும், இறந்துபோன எமதர்மராஜர்களேறிவரும் எநுமைக்கடாக்களுடைய கொம்புகளை வாயில்வைத்து அகேபூதங்களுதிவரவும் ஆயிரம்யாணகள்கட்டிய தேரின்மேலேறினூர் வீரபத்திரர் என்று பெறப்பட்டவர்க்கும் புணர்ந்தவர்கள் பிரமதகணங்கள் குரங்குகளாகத் தோன்றி இராமனுக்கு ஊழியன்கூட்டுப்பதனவென்று கூறிய

## ஆஞ்சநேயராமசுவபஷபங் டம். கன

பூர்வபட்சியினது மதுகைக்கு வியசனப்படாமலிருப்பார்கள். எத்தனையோ விஷ்ணுக்கள்-எத்தனையோ பிரமர்கள் - எத்தனையோ அக்ளி - எத்தனையோ வாயு - எத்தனையோ எமதர் மராஜர்கள்காலங்களையுண்டு ஏப்பமிட்டு என்று மழியாகில மையெயதிச் சிவபரஞ்சுடைரவந்தித்துக்கொண்டு ஊழியர்கள் செய்தொழுகும் பிரமதகண சிவங்கங்களிலொன்றின் முன் விலைபெறுதடங்கும் அற்பவறிவும், அற்பவாற்றலும், அற்பவாயுஞ்சுடைய அரேக விஷ்ணுக்களில் ஒருவிஷ்ணுவினது அவதாரமென்று கூறும் மனுஷ்யங்களிய இராமஞக்கு அளவுடைந்தமகிமை இவர் கற்பித்துரைத்து கள்ளிக்கொடு புக்கு வெளிப்பூண கட்டியதுபோலாம். நிற்க.

இவா “பலவுமிதின்றுலொரு அவிழ்தட்டாதா” என்பதற் கிணங்க இரண்டொரு பாடல்களை எழுதிக்கொண்டு “ஊஜு ஜோர் - வானுஸீர்” என்று வருவித்துப் பரிசோதனையிலிருங்கினா. சிவனை நேரே காட்ட வகையிலலாமல அச்சிவன் இதோ வானுஸோரில் புகுந்திருக்கின்றன. அதோவானுஸீரில் புகுந்திருக்கின்றன என்று சொற்சம பிரமங்காட்டியலுத்தாரிதென்கொலோ? அத்தாகியவதனையுபேசைக்கு செய்தாமென்க. நிற்க.

“வாயுமற்றெனதுகூறமாருதியென்னுமராரேர்  
காயுமாககடக்களாகிக்காகினியதனினமீது  
போயிடத்துணிக்கோமென்றாபுராரிமற்றியானேவாத  
சேயெனப்புகண்றுனமற்றைத்தினசயுளோக்கவதியுண்டோ.”

என்ற பாடலை எடுத்துரைத்து, இதில் வாயுபகவான் எனது அமிசம் மாருதி என்று கூறினாலெனவும், புராரியாகிய சிவன் யானேவாதசேயியனக் கூறினாலெனவும் போங்த பகுதி களை யெமக்குக்காட்டி நமதன்பர் சக்தோவித்தார். இவரது சக்தோஷம் அளவுக்கத்திகமாக (அதட்டிக் கேட்பாரில்லாத வரையில்) ஓடுகின்றது. எங்களுமெனின், “உருக்திரமூர்த்தியேதனது சூரணுமிசத்தோடு வாயுவை யதிட்டித்து விண்று

கால

## சித்தாந்தஞானபோதம்.

அவற்குப்புத்திரனாக தோன்றவின் இன்னதேவா கூறென்று கூறுமல் வாளாவாயுகுமாரன் என்றா” என்று பொங்கிவழி ந்ததே இவரது சகதோஷம். இதனைச் சிறிதுவிசாரிப்போம். வாயுவின்கூறு மாருதி யெறபோது மாருதியென்பவன் யாவன்? புராரியாகிய சிவன் வாதசேய என்றபோது வாத சேய் என்பவன் யாவன்? மாருதி=மாருததுவின்மகன். வாத சேய்=வாயுவின்மகன். வாயு-மாருதம்-மாருதது-வாதம் என் பன பரியாயப்பெயாகன். இதனால், மாருதியென்றதுா, வாத சேய் என்றதும் ஒரு விஷயத்தையே தெரிவித்ததாகின்றது. இதனைக் கூறியது கூறலென்னுடைய குறைமாகவன்றே வொதுக்குவர் அறிஞர்? சங்கரனீ வாயுவோடுசோததது விசேடமெனின், அப்போது சங்கரனமிசமும், வாயுவினமிசமுஞ்சேர்க்கு பிறந்தவனாகவேண்டும் அஹமான் இவ்வாறு பரிகாரங்தேட்டத்தக்க நபதன்பா “உருத்திரமூதத்தியே தகை பூரணமிசத்தோடு தோன்றவின்” என்றது என்னை? உருத்திரமூர்த்தியினது பூரணமிசம வாயுவினது அலபாமிசம் கூடிப்பிறக்க அதுமானது அவதாரங்கள்பத்தை இன்று இவர் வெளியிட்டது இவருமொரு அவதாரபுருஷரென்பதையே வெளிப்படுத்தியது. இவரது அவதாரமிசம் அவ்வறுமானதாயிருக்கலாமென்று புகழுவது உசிதமாம். இவ்வதாரனிரோமணியா “பூரணமிசம்” என்று கூறியதற்குப் பொருளென்னை? பூரணமிசம் பல அமிசங்களடங்கும். அவற்றுள் ஒருக்கா யெடுத்துளாப்பின, அது அமிசாவதாரமாகலாம். பூரணகதை அமிசமெர்மிடல்யாங்குனங்கள்? நமதன்பர் “பூரணமிசம்” என்றமையால் ஆசங்கைக்கழுத்ததென்க. இனி இவர் கூறவேண்டியது பூரணவதாரம் என்பதாம். இவ்வளவு யூகித்தெழுத வறியாகவா சிவது ஒளினையிலிருங்கியது சால வியப்புடைத்தே.

இனிச் சிவனாரது பூரணவதாரத்தோடு வாயுவினமிச மெவ்வளவுகூடியது? முந்திரோயா? அராக்காணியா?

## ஆஞ்சநேயராமவைபவபங்கம்.      கந

வீசமா? காலா? அரையா? முக்காலா? அது தெரிக் தால் அதுமானே ஒன்றுக்குமேல் ஒன்றேகாலமிசம்-ஒன்றே முக்காலமிசம் என்பனவாதி யெண்களிலொன்றிற் சேர்த் துப் பூர்வபடசிபாரது இனத்தவர் வந்திக்கலாம். இவ்வ ஸம்பாலிதங்களுக்குக் கதி கூறவேண்டிய பொறுப்பு நமத ஸ்பர் தலையில் விடுந்தமையால், சிவனைப் பூரணுமிசமென்று கூறுவதொழிந்து வாய்வினமிசமும், சங்கரனது அமிசமுங் கூடி அதுமான் பிறந்தானென்று கூறுவதுக்கும். இவர் கருத்து அப்படிக்குமில்லை, மாருதி-மருததுவின் சேய். இந்த மருததுவின் சேய் மாருதியென்று பேர்க்காண்டது மருத்து வின் மகனென்றது பற்றியேபன்றி மருத்துவினமிசமென்று பற்றியன்று என்னுட தமது கருத்தை விளக்கவறியாது குழப்பினர். இதனை இன்னும் யாம் விளக்கிக்காட்டுகிறோம். தாசரதி-தசரதன் சேய் இங்கத் தசரதன் சேய் தாசரதியே ன்று பேர்க்காண்டது தசரதன் மகனென்பது பற்றியேயன்றித் தசரதனது அமிசமென்றது பற்றியன்று. இவ்வுப மானத்தை யின்னுஞ் சொதுக்குவாம் தாசரதி தசரத னது அமிசமாகாமல் நாராயணனது அமிசமாயினது எப்படியோ அபபடியே மாருதி மருததுவினது அமிசமாகாமல் உருத்திரனது அமிசமாயினது சித்த மென்று தெரிவிப்பது ஆவசியகமாம். இப்படி அவா தெரிவிப்பாராயின, உருத்திர ன் அடமானுகப்பிறந்தானென்று சாதித்த வொருவாறு பொருக்கும். முற்றும் பொருங்காது என்னில், இராமசிறஷ்ண தியவசாரங்களில் இராமன் விஷ்ணுவினது அமிசாவதார மென்றும் - கிருஷ்ணன் பூரணுவதாரமென்றும், இராயன கிஞ்சிஜ்ஞா - கிருஷ்ணன் சர்வஜ்ஞனன்றும் வைஷ்ணவ புங்கவாசன் கூறுவாரன், நமதனப்போ இராமன் விஷ்ணு விலது அமிசாவதாரமாபடி அநுமானும் உருத்திரனது அமிசாவதாரவென்று கூறால் அவனைப் பூரணுமிசமென்று புனைக்குத்தாத்தனா. வான்மீகியோ இராமகீத் தசரதன் சேய், விஷ்ணுவினது அவதாரம் என்றுகூறினா. இது

வர்வளம்பிரதிபங்மாய் வழங்குகின்றது. இந்தப்பிரகாரம் (அனுமான் மருத்துவின்சேய, உருத்திரனது அவதாரம் என்று)வான் மீட்கவான்கூறியதில்லை. இராமனவதாரத்தை விளங்கக்கூறிய முனிச்சிரேஷ்டர் அவ்விராமனதுயிர்க்காவல் ஆக் குறைஷ்டமாய் விளங்கிய அனுமானது அவதாரத்தை விளங்கக் கூறாதுவிடவாரா. உருத்திரனது அவதாரம் அது மாண்பது அவ்வநுமானுக் தப்பிபரியதொருமகிழமையாம். அதனை அம்முனிவா கூறுதொழிவாரா? அது உண்மையா யிருந்தால் அவசியம் கூறியேயிருப்பர். அதனையவர் கூறு மையால், பூர்வபட்சிகள் கறபணியென் ஏற்கூக்குவதே உசிதமென்றால்.

இவ்வாறு முடிவதறியாது இவர் “உருத்திரமூர்த்தி யேதனது பூரணுமிசத்தோடு வாயுவை அதிடிட்டது சின்ற அவற்குப் புத்திரனுகத்தோன்றலை இன்ன தேவா கூறென்று கூறாது வாளாவாயுகுமாரன் என்றார்” என்று வராங்கத்து என்னமதியோ? அண்டிவர் உருத்திரமூரத்தியினது பூரணுமிசத்தைக் கண்டுபிடித்துப் பிரசங்கித்ததற்கு மாருக “இன்ன தேவர் கூறென்று கூறாது வாளாவாயுகுமாரன் என்றார்” என்றது என்னோ? சிவனது பூரணுமிசம் என்று தெரிந்து கொண்டதை அவ்வாறே தெரிவிக்க யாது தடை? தான் தெரிந்துகொண்டதைத் தெரிவியாமல் “வாளாவாயுகுமாரன்” என்றாறென்றது தெளிவின்மை யாகாது கொலலோ? ஆண்டு “வாயுகுமாரன்” என்றேயன்றிச் சிவனுரது பெயர் பிரஸ்தாபிக்கப்படாமையால், சிவனுர் குரங்காக வந்தார் என்றது வெறுங்கூற்றுயினதறிக். இவர் மெச்சிய கவிச்சக்ர வர்த்தியாரும் இவரது விபாகசிபானத்தைத்தொடர்க்கு பிரசங்கித்தவர்கள் என்பதும் துணியப்பட்டவாற்றிக். இனி இவர் காட்டியிக்கம்பன் பாடலில் “புராரி மற்றியானே வாத சேயேகப்புக்கான்றுன்” எனக் காணப்படுவது பாஞ்சாரத்தினி களது கற்பணியேயாம். கம்பன் தனக்கு முதலாலாகப்பிரசிக்குச் செய்துகொண்ட வான்மீத்திலில்லாத புராரியைத்

தான் கூறினால் என்பது அஸங்கதமாகாது கொல்லோ? கம்பன்பாட்டிலுள்ள பூராரியைப் பாஞ்சாராத்திரிகளது கற் பணியென்றெடுக்குவோயானால் அவனது பிரதிஜ்ஞையும் புகழும் நிலைக்கும்! நிலைக்கும்!! கம்பனைப் புகழ்வதுபோ ஸப் பூர்வபடசியும், அவரினத்தவரும் (ஒரு அபவாதத்தை அவன் தலைமேற் சுமத்தி) வீணை இகழேற்கச், செய்தது பரிதாபம் எனக்.

இனி அந்தப்பாடலீல, மூன்றாவது நான்காவது அடி கள் “போயிடத் தணிகந்தேர் மென்று புகன்றுமற்றி யாருமெ ய்தா, மேய்பேருவகை கொண்டார் வேற்றினின்மெ ஒண்டே” என் றிருப்பதே அமைவுடைத்தாம். இதனை எமது கற் பணியென்று பூரவபடசி கூறலாம். எநதக கற்பணை கம்பன் தலையிடறச் செய்யுமோ, அதுவே தள்ளத்தக்கது. கம்பன் கூறிய உண்மையான பாடம் செடுநாளைக்கு முன்னர் மாண் டுவிட்டமையால, அதனேடு மாறுபடாது யாம் எண்டுக் கூறியது குறை கூறப்படமாட்டாதெனக். கம்பன் புகழை விரித்தயாம் அவனது இகழைத்தெரித்த இவ்வா யொருபொருளாக மதியேம்! மதியேம் !!

இனி நமதன்பர் “அருட்டு கமலக்கண்ண னருண்முறை யலருளோலும், இருட்டுமிடற்றினேனு மமருமினையராகி, மருட்டு வனத்தின மண்ணின்வானர ராகிவந்தா” என்றெலு பாடலீ எழுதி, அதில “இருட்டுமிடற்றினேன்” என்றுள்ள பாடத் தால் சிவனைக் குரங்காக்கப் பாக்கிறார். இதுவும் வான்மீதத் தோடு முருணுதலால், கம்பனது பிரதிஜ்ஞையையுதைத்துத் தள்ளுகிறதெனக். அதனால், “அருட்டு கமலக்கண்ண னருண் முறை யலருளோலும், இருட்டுமுளத்தினேங்கு மமருமினையராகி, மருட்டு வனத்தின மண்ணின் வானராகி உங்தார்” என்று பாட பேதங்கொண்டு கம்பன் புகழை நிறுத்துவதே உசிதமென்றறிக. விரிக்கிறபெறுகும்.

இனி இவர் “கங்கோத்தாமி” என்று சிலவகைந்தார். அதனையுஞ் சிறிது யோசிப்பாம்.

## பூர்வபட்சம்

வான்மீக்கத்துக்கு வியாக்கியானஞ் செய்தவாகளில் ஒருவா (சங்கரன் அரக்கர்க்கு முனவரங் சொடுத்தமைபால் பின்பு அவர்க்கு விரோதமாகத் தனது அமிசத்தால் ஒருவ ஸரயுங் தங்கிலர் என்று) கூறினா இந்வானமீக்கத்துக்குக் கோவிந்தராஜீயம், வீரராகவீயம், வானமீகரங்கியம், சிவ தோததீயம், அபபையதீக்கிதியமுதலிய பல ணியாக்யானங்கள் விருக்கின்றன. இவ்வியாக்யானங்காத்தாக்கஞ்சூள் ஒருவரது சொந்த அபிப்ரோயத்தையேகொண்டு அநுமான உருத்தி ராமசமலல் ஜென்று கொளவது வலியுடைத்தன்று. வீரரா கவீயமுதலியவற்றுள் சிவனது பூஞ்சைமே அநுமான் என்று கூறப்பட்டுள்ளது

## சித்தாந்தம்.

இவா அனேக வியாக்யானங்கள்பேரைப் பிரஸ்தாபித்து, அவற்றுளொன்று தமக்கு அநுகூலங்கு செய்யாமையைத் தெரிவித்தொதுக்கினர். அந்த வியாக்யாதாவின் பெயரைப் பிரஸ்தாபியா தொழிந்தா. அந்த வியாக்யாதா சிவன்குரங்காய், அல்லது வேறுவடிவாயப் பிறவாமைக்கு ஒருக்கிகூறியதாக ஏற்பட்டது. இவா மெச்சிய ஏனை வியாக்யாதாக்கள் சிவனைக்குரங்கு என்று என்னானியாயங்கு நிச்சாதித்தாங்கள் வெறுமனே சிவன்குரங்கு என்று கூறிவிட்டதனால், நமதன் பருக்கு அவர்கள் சகோதராயினாகள். எத்தனை வியாக்யாதாக்கள் கும்புகூடியமுதாலும் வான்மீக்கத்தில் வசனங்காட்ட வகையில்லாதவரேயாயினா. இவர்களைத் தமக்கனுகூலமாகத்தேடியான்பா ஒவ்வொரு வியாக்யானதனதையும் முதக்கித்து அவர்களது வாய்மையை வெளிப்படுத்த வேண்டும். வெறுமனே அவாகள் பேரையிழுத்து விடடத்தினுள்ளேயே அவர்கள் சிவதுஷ்ணங்கு செய்தார்களென்கிற உபசித்தாந்தம் தலைதூக்காது. ஒன்று காட்டுகிறோம். அபபையதீக்கிதியம் ஶீமித் அப்பையதீக்கித்தல்வாமிகள் செய்ததாயிருக்கலாம். அவர் சதுரத்திக்கச்சப்பிரபந்தகர்த்தா வென்று விருதுபெற்று

## ஆஞ்சநேயராமலைபவபங்கம்.      உங

வேதாநததேசிகனது நூல்களை வெட்டி ச்சாய்த்துத் தாசரதி யை பொருப்புவிஷய னென்று ஸ்தாபித்துச் சைவமங்கலங்தழைக்கசெய்தவா இவா சிவனைக்குரங்கு என்று சாதிப்பாரா? பிரராகவன - கோவிசதராஜன முதலிய சில பேய மதியினா கூறியது வாஸ்தவம் வானமீகததை மூலமாகக் கொள்ளாத அவை எமக்கு வெரு துசசமாம்.

இனி நமத்னபா தமச்சு வேண்டாதவராகவொதுக்கிய வியாக்காதா கூறியதும் சரியன்று தாமதொடுத்தவரம் பங்கமடைத்த கேதுவான அவதாரமெடுத்திலா. சிவனென்பது உசிதமாயினும், தாம சொடுத்த வரத்தை யழிக்கவதறிக்கு மேலையோர்த் தடுக்காதது அவாபாத் பெருங்குறைவாம். எல்லாத்தேவாக்கனும் தமக்குத் துறைநதவாக்கீள யாகையால் அவாக்கீத் தடுப்பது கஷ்டமள்ளும். சிவன் பிறகக விசை ததில் ரெண்றதனால், சிவனையும் பூமியிற பிறகக விஷ்ணு விதித்தாரன்னும் பட்சத்தை அந்த வியாக்காதா வொப்பில் ரென்று ஏற்படுகின்றது. ஒப்பினாரனின், அந்த ஆஜ்ஞா ஸபப பொருள்பந்த வில்லையென்று நொண்டதாகத் துணி யபபடுகின்றது அந்த வியாக்காதா சிவாபிமானி யென்பது மட்டிலெமக் கங்கிகாரம் அதனால், அவருக்கு நமஸ்காரம் பண்ணுகிறோம் நமது பூர்வபடசியா தேடிய வீரராகவீ யத்தில் சிவனது பூரணுமிசம் அடியானென்று கூறியதாக நமதனபர் காட்டினாராயே? பூரணுவதாரம் எனபதேயன் ரீப பூரணுமிசமேனல் அலங்குதமென்று மேலே நமதன்பருக்குப் புட்டியுததியே வீரராகவனுக்கும் சிறக்கும்.

பூர்வபடசம்.

வானமீகம் உத்தர காண்டத்தில், இராவணைனை நந்தி தேவர் பாத்து என்னை நீகுரங்கு என்று இகழ்ந்தமையால் எனது அமிசத்தா ரொரு குரங்கும் எனக்குச் சமாணமான பல குரங்குகளுங் தோன்றி உன்னையழிக்கும் என்று சபித்த நாசச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நந்திக்கு அபா

சம்பு என்ற பேயா. இதனால், நந்தியை சிவன் என்று உபசார வழக்காற் கூறலாம் இவ்வாறு தெளிந்தயாம “புராரி மற்றியானே வாதசேய்” என்று கம்பன் கூறியதை நந்தி பரமாகச் சாதிப்போம். புராரி அவ்லது அபரசபடு என்று கொள்வதிழுக் கண்மையால், புராரி என்றது உமாகாந்தனைச் சென்று சேராது என்று சைவர் சமாதானங்களுவர். அது கூடாது. கபபர்க்கறிய “புராரி” என்னுஞ் சொல்லுக்கு அவராவது, பிறராவது அந்தச்சொல்லையடுத்த முன்பின சந்தாப்பங்களில் ஒரு இடத்திலேலும் நந்தியென்று கொள்ள இடந்தாமையால் எதிரிகள் தொடுக்கு முபகாரவழக்கு யாண்டும் பயன்செய்யாது.

### சித்தாந்தம்.

வாண்மீகபகவான் சிவனது பூரணவதாரம் அனுமான் என்று குப்தமாகக் கறிபதையே கம்பன் வெளிப்படையாகக் கூறினான் என்று வாசாபபத்தில் நைசமுகங் காட்டிய கண்பா உத்தரகாண்டத்தில் நந்தியமிசம் அனுமான் என்று இப்போது கண்டதற்கு யாது சமாதானங்களும் வர? உத்தரகாண்டத்திற் கண்ட வியக்தவாதத்தின் முன் அர்ப பூர்வபட்சியினது குபதவாதம் அலத்தா யழிந்ததற்க. இனி நந்திதேவர் எனது அமிசத்தா லொரு குரங்கும், எனக்குச் சமாளமான லகுரங்குகளுந்தோன்றி உன்னையழிக்கும் என்று, இராவணைப்பார்ததுச் சொன்னதாக வெளிப்படுத்தினவர் வான்மீகி பகவான். இந்த நந்தியவதாரத்தை ஏனைய தேவாகளது குரங்கவதாரங்களோடு சேர்த்து ஏனை அமமுனிபுங்கவா படிக்கவில்லை? இந்தக் கூட்டத்தில் அவனைச் சேந்தால், அவரும் விஷ்ணுவினது ஆஜ்ஞையால் பூமியில் குரங்காக வந்தாரென்று கொள்ளவந்து. விஷ்ணுவினது ஆஜ்ஞையால் நந்தி குரங்காகவரவில்லை. சிவனுங் குரங்காக வரவில்லை நந்தியையே அமிசாவதாரம் என்று கூறியமுனிவா சிவபரஞ்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். உடு

சுடர் பூரணவதாரமாய் அனுமதோலங் டொண்டாரென்று சொல்லத்துணிவாரா? விஷ்ணுவானவர் தேவர்களை நோக்கி நினசன் பூமியிற் குரங்குகளாய்ப் பயிக்கக் கடவீர்களேன்று விதித்தது வாஸ்தவம். நங்கியெம்பெருமானை இராவணன் குரங்கென்று தூஷித்ததை யநுஸரித்து குரங்கினாலே நீயழியகடவாய். எமது அமிசததாலொருக்குரங்கும், எனக்குச் சமானமான பல குரங்குகளும் வரபபோவதைக் கண்டுகொள்ளென்று சபிதத்து சுத்தியம். இந்தச் சாப வாக்கியததையே விஷ்ணுவினாலு அநுசாலு வாக்கியம் (தேவர்களை யேவிய விதிவாக்கியம்) பின்றேருடர்ந்து ஜீவிக்கின்றது. தனதமிசததாலொருக்குரங்கும், தனக்குச் சமானமான பல குரங்குகளுமினிப்ரிக்கப் போவதைத் தெரிந்துரைத்தமையால அவை யினவு யினவு யென்று ஒருங்குணர்ந்து சொன்னுரென்றே இனிது விளங்குகின்றது. இன்னு மிதைவிரிப்பின், தாம அநுமானுக அமிசத்தால் வரவிசைந்ததுபோலப் இன்னின்ன தேவாகள் இன்னின்ன குரங்குகளாக வரக்கடவாகளென்று சுவதற்றித்து, அந்தச் சுக்கறபத்தையே இராவணனிட்டு சொன்னு ரென்று துணிந்திடுவர் மேலேர். தாம வரவிசைந்ததற்குத் தமதிசையே சாரணம். அவரை யே வினவு ரொருவறு மிலா. தாம வருதற்குத் தமதிசைச்காரணமாய் நின்றதுபோலப் பிற தேவர்கள் பிறத்தற்கும் அந்த இசையே காரணமாய் சின்றதென்று அமைவுடைத்து. இந்த இசை அல்லது சங்கற்பமே விஷ்ணுவையதிட்டித்துத் தேவாகளைப் பேர்வாரியாக விளித்துக் குரங்குகளாகப் பிறக்கச் செய்ததென்றறிகி. விஷ்ணுவுக்கே ஸ்வாதந்திரியங்கூற வேண்டுமாயின், உத்தராகாண்டத்திலெழுங்க பிரசங்கங்கூடாது. எல்லாத் தேவர்களோடு மேனியகதை கூறவங்தபாலகாண்டம் விஷ்ணுமூர்த்தி நங்தியையும் ஏவினார் சிவனையும் ஏவினார் என்று பிரசங்கத்திட்டன், அவரது கௌரவம் சிறந்திடும். அங்ஙனமின்

உசு

## சித்தாந்தஞானபோதம்.

கமயாலும் பாலகாண்டத்தின் மூலமாக உத்தாங்கண்டம் நிலைத்தலாலும் நந்தி யாஜ்ஞாயின்படி விஷ்ணுவொழு கிளை ரென்பதே சித்தமாயிற்று. விஷ்ணுவுக்கு மேலான வரா நந்தியென்று ஆசக்ஞகமெழுப்பலாம். நந்திபகவான் சிவனாரதுவாகனம். விஷ்ணுவும் அவரதுவாகனம் நந்தி மாடாய்ச்சுமப்பதுபோல விஷ்ணுவும் மாடாய்ச்சுமநதனர் சிவனை. இரண்டு மாடுகளில் நந்தி பெரியமாடு; விஷ்ணு சின்னமாடு அல்லது சிறியமாடு. சிறியமாடடி னும் பெரிய மாடு கெளரவழுப்படையதென்பதைச் சொல்லவும்வேண்டுமோ? மாட்டுக்குக் கிழேகிடந்து புரணை சுகித்தலியற் கை. இது விஷ்ணுமூர்த்திக்குச் சொந்தமென ஸ்ரியாதா வில்லை. இன்னும் விரிக்கிற பெருகும்.

நந்திக்கே ஸர்வஸ்வாதந்தரியத்வங் கூறுவதாயின விஷ்ணுமூத்தி இராமனுயப் பிறங்கு இராவணைன யழித்ததற்கு யரதுகதியெனின், நன்று கடாயினுய. இராவணைன இராமன் அழித்ததேயில்லை. “ஸ்ரீராமர் இராவணைன ஸம ஶஹிர்க்குஞ் சமயத்தில் உருத்திராமிசமாயுள்ள ரூபத்தைத் தரித்தார்” என்று இராமரயணங் கூறுகின்றது. இதனால் இராவணைவத்திற்கு விஷ்ணுவினது பிரவாதத்தகம், இராமனது வேவகத்வ முதலியன வியாஜ்யங்களாயின. இந்த வியாஜகர்த்தாக்களை நந்திபகவான் இராவணைவிடம் பிரஸ்தாபியாதது குற்றமாயினதின்று. நந்திபகவான் பிரஸ்தாபியாத கரடிமூத்தி யொருவர் வந்ததுபோல மனுவு யலூர்த்தி யொருவரும் (இராமரும்) வசதிருக்கட்டுமே. இராமா விஷ்ணு வென்பது நிராடங்கம். இந்த விஷ்ணு வினது அவதாரத்தையும் நந்திபகவான் பிரஸ்தாபித்தார் ரென்று கூறினும் ஒருவாறு பொருந்தும். எங்ஙனமெனின், “எனக்குச் சமானமானவர்கள்” என்று சுட்டியவருள், விஷ்ணுவும் அடங்குவர். சமானரகித்ராகிய நந்திபகவான் சமானர்களை யொப்பியது யாங்ஙனமெனின், சிவபரஞ்சுடர் ஈங்கிதியின்மாத்திரமே அவர்கேவகர். மற்றவர்க்கு

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். உள

ஸௌவயா. ஆயினும் விஷ்ணுவுக்குச் தமக்கு மாத்திரம் ஸ்மரணத்வம் எப்போது முன்னு. அதற்கு இருவருடு சிவபரஞ்சடர்த தாங்குதலும், விருஷ்பாக்ருதியாய் கிடத்தலுமே சான்று. விஷ்ணுவை ஸமானரென்ற துருவா ரு பொருந்தியது. ஏனைய தேவர்களையும் “எனக்குச் சமாஜமானாலான்” என்றது பாதிக்கிற தெனின், அது வழமாதிகநாது. எனைப்போலவே பிரமன் இந்திரன்முத சிய பிரதேவாகனும் சிவபுருத்யர்களாய் கிடக்குமியியஞ் செய்தல் சத்தியமாகைபால் என்ற கருத்துக்கொண்டு கூறினுரோன்றல் பொருந்தும். இவ்வாறு பாகுபாடு செய் துணரும் விவேகிகளஸ்தலில் சூர்வபட்சியாரது வாதம் எங்கனே பயன்படும்? ஸ்ரீசௌலாஸ்கிரியை யசைத்துக் கேடெயதிப் சிவாபராதங் காரணமாக நந்திபகவாஞ்ச கோபிகப்பட்ச சாபமேற்ற இராவணன்மிந்தமையே முடிவாகத்தோதலுணர்தலின்றிக் குரங்குகள்காலைக் கட்டிக்கொண்டு கூக்குருசிட்ட. முதுய்ந்த இராமனது மகிளை யைப் பிரஸங்கித்துக் கம்பிரமபேசிய சூரவபட்சிக்கு இன் அனு சிறிதுகரப்பார.

நந்திபகவான் எனது அமிசத்தா லொருகுரங்கு பிறகு மென்று சொன்னதை நான் எனது அமிசத்தா லொருகுரங்காய் அவத்ரிபபேன் என்று சொல்லலாகாதா? எனது அமிசம் என்று தமது சம்பந்தங்காட்டினும், அவ் வமிசாவதாரக குரங்கைப் படர்க்கையிடத்ததாகப் பிரஸ் தாபித்தமையால், தனது முழுஸமபந்தம் நிலைபெறவில்லை. இதனால், நந்தியமிசம் அனுமான் என்று பிரசங்கித்துமய வகுவதுங் தவறுடைத்தாம். இனி அதற்குப் பொருளை எனையெனின, இருடியமிசமிலலாதவனுக்குக் காவியஞ் செய்யுந்தன்மையும், விஷ்ணுவமிசமிலலாதவனுக்கு உலகானுக்கென்மையும் (பிருதிவீ பதித்வமும்), தேவாமிசம் (தேவராஜனுகிய இந்திராமிசம்) இல்லாதவனுக்கு அன்னத்தைப் பெருக்குந்தன்மையும் (அன்னதானாஞ்செய்யும்

அருளுடைமையும், உருத்திராமிசயில்லாதவனுக்குவேதா தயயப்பிராப்தியும் சித்திக்கமாட்டாவென்று நாலகள் கூறுகின்றன. இதற்கு “ஸாஸ்யங்கருதீகாஷீங்காஷாஷாத்கி” என்றும் வசனம் சான்றும். வேதம் படித்த பார்ப்பாரெல்லாம் சிவனும், பூமியானும் அரசனெல்லாம் விஷ்ணுவும் என்று துணியவேண்டியது மரபோ? சிவாதுகரக மிலாரதபோது ஒருவனுக்கு வேதாத்யயங்பிராப்தியும், விஷ்ணுவதநகரக மிலாதபோது ராஜ்யதிகாரப்பிராப்தியும் வித்திக்கமாட்டாவென்று பொருள் கொள்வதே ஸர்வஸமயிரதி பங்கான உசிதார்த்தமாம். இவ்வாறு கொள்ளுங்கால், நந்தி எனதமிசத்தா லொருகுங்கு பிறக்கு மென்றது என்று அநுக்ரகத்தா லொருகுரககு பிறக்கும் என்று பிரள்தாபித்தபடியாம். எனக்குச் சமானமானவர்களை என்று பிரஸ்தாபிக்கப்பட்டவரினும், எனது அநுக்ரகம்பெற்று வருவதன் விசேடமுடையவன் என்முன் சூசித்தபடியாம். ஏனைய குரங்குகளும் நந்தி யநுக்ரகம் பெறினும், அநுமான் பெற்ற வதுக்ரகம் மிகு விசேடமாம். ஒரு அரசனது தறையை அவனது ஏவலாளர்கள் பெற்றிருப்பது சத்தியமேனும், அவருள், மந்திரியடைந்த அநுக்ரகம் உசிதத்தினு முசிதமாயன்தேரு? இவ்வாறு தெளிந்து ஏனைய குரவகுகளையும், அநுமானையும் கொண்டாடுவா விவேகிகளென்றறிக. உருத்திராகளில், ஸ்தானுருதரர் விசாலாட்சருதர் ஸ்ரீகண்டருதர் முதலிய அனேகருளர். சதருதர் சாலூஸ்ரருதர் என்று சேட்கப்படும் உருத்திரபேதங்களையும் மறிச்திவர் மேலோர். இவருளொருவரே அநுமானய் வகுவறென்றறிக. சிவபுண்ணிய மேலீட்டினுலேருத்தஸாம்ய மெய்தியவர்களெல்லாம் உருத்திரர்களென்று படிக்கப்படுதலும், திரினேத்திரம், நீலகண்ட முதலிய கோலக்களைத் தாயகுதலும், ஒரு காரியார்த்தமாகச் சிவநுஜ்ஞா கொண்டு பூமியில் வக்தால மீண்டும் சாகாதிரு

— சுயாதாஸ நாலை பூர்ணம்  
 அடை முடிவு ஆகி  
**ஆஞ்சநேயராமசுவப்பஸ்தம்.** உக

த்தலும் பெற்று வாழ்ந்திடவர். இவ்வண்மையால், ருத்ராவதாரம் அனுமான் என்றாலும், நங்கி அவதாரம் அனுமான் என்றாலும், சிவாமிசம் நங்கியென்றாலும், நங்கியமிசம் அனுமான் என்றாலும், பின்கூக்மாட்டர் பெரி யோரென்க. இந்த நடபங்களை எங்குனேபட்டிட நாமம் போட்ட பாருசராத்திரிகளறியப் போகிறூர்கள்.

எமது கையிலேந்திய இறகு சலியாதோடுங்கிறத்தை நமதன்ப ரின்னுந கொருசங்கண்டி மகிழுமாறு செய்கி ரேம். நங்கிபகவான இராவணனிடம் பிரஸ்தாபித்தது முசயபுருஷனுக அனுமானேயே. பின்னா ஏனைய குருகுகளைப் பிரஸ்தாபித்தனர். இராமனுதியரை விபக்தமாகச்சுற விலலை. இவ்வண்மை தோன்றவேயென்றே வான்மீகமூழ தும் அனுமானது பிரதாபமும், வெற்றியும் கோவிக்கப படுகின்றன. இராமன்குழு மோகனுஷ்டிரத்தாற்கட்டுண்டு சாவைத் தலைமேற சுமநதபோது சஞ்சிவி பர்வதங்கொண்டிவந்து அந்தப்பறஞ்சை சிறககி யுய்வித்தவன் அனுமானேயன்றே? அனுமானிலலாவிடின் இராமராவணயுத்தம பூர்த்திகட்டுமோ? இராமனுதியா இளைத்தும் களைத்தும் சேங்கிததும் மோகிததும் அழுதும் தொழுதும் மருண்டும் புரண்டும் வீழுந்து, முடிவில் சரடுநதியிலுமிஓவிட்ட பாக்ய மெல்லாம் அனுமானுக்குண்டா? இராவணனையழிக்கவதை இராகவன் வந்த வேலையைச் செய்யாமல், சிறையைக்காட்டுக்கிழுத்துவந்து மானமழியப் பொன்மானைத் துரத்திப் பெண்டைப் பறிகொடுத்துக் காடுமேடெல்லாங் திரிக்குது கவலைவாய்ப்பட்டுந் கலங்கி நின்றவாறென்னை? சமைய ஒுக்கிறங்கியவாருவன் நீர் நெருப்புகள் தேடியதுபோல இராவண ஸமஹாரத்துக்கே சிறையைப் பறிகொடுத்தன் முதலீய ஹேதுக்களைத் தேடினு னெயமிறையென்று பூர் வபடசிகள் புலமுபுவர். இந்த ஸமாதானம் சுத்தமூடனுக்கும் ஒங்காளத்தையுண்டு பண்ணுவது கிடர். சுத்தநானவத் துண்பப்படுத்திக்கொல்ல வெழுந்தவன் தான் துக்கருப்பியா

யொழுகித தடிமாறினுள்ளென்றது தியாஜ்ய ஸமாதானமாம். இராமன்மூத்து போதாமல ஜங்கன் செத்தானென்று மரு ண்டு சிதையும் அழவேண்டுமா? இராமன்மூத பிரபாவத் தை ஸ்ரீகாளமேகப்புலவர் “சத்தாதியையங்கையுங் தாங்காததெய் வங் தனிமறையுங்-கர்த்தாவெலுங்கெதய்வு மம்பலத்தேசிந்கக் கணக விரு-பத்தாஸவன்மகன் போய்ச்சிதையைவெட்டப் பார்த்தமூத- பிததானவனரங்களை யோதெயவமாகப் பிதறஹுவதே” என்று பிரசங்கித்த திந்த நண்பரறியார்போலும். பார்த்து மகி ழடும். அதுமான இராமனைப் பிழைக்கசெயதான்-சிதைக்குயிர் கொடுத்தான்-பரதனுக்குப் பிராணபிச்சை தங் தான்-பிறர் துனபங்களும் பெயாநதிடச் செய்கான. இத் தனையுங் கவனியாமல ழூர்வபடசியாரோருகால் அவ்வது மான் இராமனைச் சுமநதும், அவன்து பாதபக்தி செய் தும் பிரவர்த்தித்த வாதென்னெயன்று கடாவுவா. அத் த்ரும் சண்டிரை தந்து மகிழுச்செயவாம்.

அதுமான் தான்கொண்ட குரங்குக்கோலத்துக் கேற்ப மனுஷியனுகிய ராமனைவந்தித்தது குற்றமாகாது. இராமன் தான்கொண்ட ராஜகோலத்துக் கேறப்பட்ட பிராஹ்ம ணாகளாகிய விசுவாமித்திரா-வளிஷ்ட-॥-அகஸ்தியா மூத சியவர்களை வந்தித்தும், அவர்களுக்குமிழந்தெயது பிரவாத்தித்ததும் குற்றமோ? அந்தரிஷ்டிகள் இராமனை ஸகருத தாகவாவது காலிலவீழந்து வந்ததித்தத்துண்டா? அமமுனி சிரேஷ்டர்கள் காலில வீழந்து வழிபட்டத்தனால் இராமன் அவர்களிற் ரூழ்ந்தவனே? இன்னுமிதற்குப் பானை னுக்குச் சிவபரஞ்சுடராட்பட்டு நடித்ததையுமெந்ததுஈக்கலாம். சண்டைக்கு அது பொருத்தமில்லாத வுதாரணம். அது மான் இராமனைத் தனக்குதிபனுக்காட்டி, அவனுக்குத்தான்டங்கி டெக்கிறவனுக நடிக்கவேலாடியது ஆவசியகமோ வெனின், குரங்கு(மிருகம்) தாழங்கது. மனுஷ்யன் உயர்ந் தவன். தெய்வம் மிகவுயர்ந்தது. சண்டு மிருகத்தை யாள வேண்டியது மனுஷ்யன். நந்திபகவரன் குரங்கு என்று

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். நக

இராவணன் தம்மைத் தூவித்ததை யதுஸரித்து அவனுக்குக் குரங்கினாலேயே அழிவு கூறினர். அக்குரங்குவெள்ளங்களோ யாள்வதற்கு ஒரு மனுஷ்யன் வேண்டும், அந்த மஹஷுஷ்யன் தனக்கு மேலான தெய்வத்தி எவதாரமாயிடுதல் வேண்டும். அந்தத்தெய்வம் சிவபரஞ்சட்டரே. அந்தப் பெரிய தெய்வத்தை மனுஷ்யனுடைய வருமபடித் தான்விதிப்பது அல்லது சங்கறபிப்பது அளங்கதம் (அபராதமான காரியம்). இனித் தமக்குக்கீழ்ப்பட்டவர்களில் விஷ்ணுபெரியவர். இவரை அந்தமனுஷ்ய ஸ்தானத்தில் நிறுத்தித் தாம் நடித்தது ஸாமானுஜலமேயாம். பிராமணன் தனது குலத்திலே ஆசிரியன் கேராவிடன், கீழ்டக குலத்திலே தேடலாம் என்ற விதியும் இதனை நிறுத்தியவாறறிக். இவ்வாறு விசாரித்துணர்ந்த சௌவப்பெரியோகளை இவரென்றாலும் சங்கத்திலர். சந்தியாமலே சௌவாக்கநானு சமாதானம் இதுவென்று இவா வருவித்துரைத்த அல்பவாக்கியங்க ஸாபதகவாக்கியங்களா யொதுங்கினமையால், இவருக்குச் சித்தாந்தமாய நினற “பூரி மற்றியானே வாதசேய்” என்ற நான்டுவாக்கியத்தின கதிரையும் இனி சற்று விசாரிப்பாம்.

இந்தத்துணைடுவசனம் கம்பனதனரு என மூன்னாலே பரிஷ்கரித்தோம். அதனால், அதனையுட்தது முன்னுடையன்னுமாக ஏகதேச வசனங்களிருப்பின், அவையும் முதல் வசனத்திலை கதியையே யடையும். பிரக்ஷிபதங்களைகிய இவை கந்தியை விளக்க வேண்டிய ஆவசியக்முமிலலை. அதவா கம்பன செரந்தச்சரகதாயிருந்தாலுங்கூட வான் மீகததைப் படைக்கத் த வவவசனங்கள் சட்டைப்பண்ணத்தக்கனவல்ல. கம்பன வாக்கெனக்கொண்டவையே காலைக் கிளப்பிக்கொள்ளுமானால், பின்ன ரவற்றிற்கு வியாக்யாதாக்களாய வரத்தகக கம்பளிக்கவிராயர்கள் வாாத்தை யெலுவனே மதிப்படையும்? கம்பன தான் சேஷமாய்ஜீவிததிருக்கும்போது ஒருநாளிரவு சில இஷ்டர்களைஉ

விதிவழியாய்ப் போய்க்கொண்டிருக்கான். அப்போது ஒருவிடதின் திண்ணீயின்பேரில் ஒரு கவிராயன் கம்பராமாயணப்பிரசங்கஞ் செய்வதைக்கண்டு சிறிது நேரம் அங்கு நின்று கேட்டான். கேட்டவன் சிரித்து, உடனி ருக்த இஷ்டாகளை நோக்கி, இவன் பிரசங்கிக்குங் கம்பராமாயணத்தில், கம்பன்பாடலும் (என்பாடலும்) சில விருக்கின்றன என்று சொல்லி வெறுத்துக்கொண்டான் என்று வித்வான்கள் சொல்லிக்கொள்வதுண்டு. இதனால், கம்பன்காலத்திலேயே கம்பராமாயணம் சோகுலைநதுவிடத்து என்று ஏற்படுகின்றது. கொஞ்சம் சமீபகாலத்தில் நாமம்போட்ட கவிராயர்களாயிருக்த வேஷகடாசலமுதலி கோவிந்தயமிள்ளை - இராஜகோபால் பிள்ளை முதலியவர்களால் கம்பராமாயணம் படாதபாடெல்லாம் பட்டு நிலை கெட்டுத் தட்டுத்துமாறிப் போனது யாருமறிவார்கள். அவர்களைப் பின்பற்றியே முந்து நமது பூர்வபடசியார் அவர்களையே பின்னியாகயாதாக்கொண்று பிரஸ்தாபித்தார். இந்தப் பூர்வபடசிக்கு அதிகாரச் யாம அவர்களை மதிக்கவீலையாக்கயால், அவர்கள் வியாகயானம் எமக்கு வெகுதுசசமென்றறிக. இநத நண்பரும், இவர் மொசுயிய வியாகயாதாக்களும், இவர்கள் கொண்டாடுவுடைய விஷ்ணு மூர்த்தி அமர்களைக் குருங்காயப் பிறகுமபடி யேசியதற்கு யாதேனு மோரேதுகண்டு கூறினாரா? கருடனுக்கு வலியன்குருவி வைரியானதுபோல அரக்காகனுக்குச் சூருங்களை வைரிகளா? ஏரடி-புலி சிங்கமுதலிய வலிநத மிருங்களைச் சொன்னாலுமொருவாறு பொருந்தும். நந்திபகவனது சங்கற்பமேயன்றே நாராயணனது ஆளுள்ளுக்கு மூலமாய்நின்றது? இதனை யுணாந்தவர்கள் இராமாயண மூழுதம் சுதந்தசவமாயிருப்பதறிந்து வான்மீதத்தைச் சொல்லாமாயணம் என்று வந்திப்பராக்கயால், அதற்கு விரோதமாகப்புலம்பும் எந்தராமாயண காத்தர்கள் வாக்கும் சத்தியத்தின் முன்னினரு ஜிவியாதென்க. அங்குத

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். நக

வாதம் பேசவெழுந்த னனபர் இனிபோலும் “புராரிமற்றியானே வாதசேய்” என்ற துண்டு வாசகியத்தைத் திலதர்ப்ப ணம் பண்ணி விடுவாராக.

### பூவிபட்டம்.

“உத்தரகாண்டத்தற் கூறியவண்ணம் அவ்வரனார் தியும் ஒரு குரங்காட்டு அவதரித்ததென்க. நந்திதேவரமிசமே ரிஷிப்பனை ஆம் வானரவீரன் என்று நாரதீய புராணங்களுக்கின்றது.”

### சீத்தாந்தம்.

இப்போதுவிவகாரமெல்லாம் வான்மீகம்-கமபாமா வணம் என்படைவைகளைக்குறித்து. வான்மீகத்தைக்கமபன் ஜூடாவேண்டியது நியதம். கமதன்பா வான்மீகத்திலும், கம்ப ராமாயணத்திலும் ரிஷிப்பனைக்காட்டி நந்தியை நிலைப்பிக்க வேண்டியது. இவைகளைக் கைக்கழுவிலிட்டு நாரதீயத்தினுன்று கொண்டு நியாயமிழ்தது பெருங்குக்க மென்க. இந்த நாரதீயம் “புராரிமற்றியானே வாதசேய்” என்றதை இவருக்குச் சாதித்துக் கொடுத்திலதுபோலும். உத்தரகாண்டத்தில் என தமிசத்தாலொரு குரங்கு பிறக்குமென்றதே ரிஷிப்பனைன்று இவர் சாதிக்கலாம். இவ்வாரமதேயக் குரங்கை நந்திபகவான் இராவணவத்திற்கு அக்ரகண்யஸ்தானத்திலுரைத்தாரெனபது கேவல அவிவேகமாம். நாரதீயவகூறுமானால் பிரகவிபத மென்றெதுக்குவதே சால்பு கைத்தாம்.

### பூவிபட்டம்.

அதுமான் இலங்கைக்குப்போன்போது இவன் என்னைச்சபிதத் தேதியோ, பானுசரனே என்று இராவணன் சங்கித்தான். அதனால், அதுமான நந்தியெனபது புலப்படுகின்றது இவ்வுண்மையால் அதுமானைச்சிவுனென்று கூறுவது கூடாது என்று சைவர்க்கருவா. இது அஸங்கதம்.

இராவணன் இருவரைப் பிரஸ்தாபித்தபோது காலையையெடுத்துக் கொண்டது என்னை? பானுசரனைக் கொல்

ஈசு

## சித்தாந்தஞானபோதம்

எலாகாதோ? பாணுசரணைத் தள்ளியபடி நங்கியையுந்தன்னவேண்டியதே, சிவன் அநுமான் எனபதே சால்புடைத்து.

### சித்தாந்தம்.

நாதபகவான் சிவலேவகர் (தன்னைச்சபித்தவா). பாணுசரனும் சிவலேவகன். ஆயினும் அவனுக்குச் சிவன் சேவகராயிருந்து அநுக்ரகித்தனர். இவ்விருவருமே இராவணனுல் மதிக்கபட்டனார். அவனுக்கு விஷ்ணுவினிடம் மதிப்பிருந்தால் இவன் விஷ்ணுவோ என்றும் அவனிருவரோடு சோத்துப்படித்திருப்பானான்றோ? அவன் விஷ்ணுவை மதியானமக்கு நமதன்பர் கதி தேவேஷங்கிடடுந்தி அநுமானாதாதில்லை யென்று வாதிடுவது மானமின்கையேயாம். அநுமானைப்பாராதது இராவணன் இருவரைப் பிரஸ்தாபித்தானேனும் நந்தியையே முதலீற் கூறினான். நந்திபகவான் தமதமிசத்தாலொரு குரகும், தமக்குச் சமானமான பல குரங்குகளும் தோன்றுமென்று கூறியிருக்கின்றமையால், அநுமானைப் பாத்தபோது இநத்தகுரங்கு நந்தியமிசத்தால் வந்த குரங்கோ, அவருக்குச் சமானமானவரா யென்னத்தகும் பாணுசரனது அவதார ரூபமான குரங்கோ என்று இராவணன் சகுகித்தானென்று கொள்வதி உண்டான் பாதக மொன்றையுங் காணேம். இருவரையும் கொள்ளலாமேனும் வந்தது ஒரு குரங்கேயாகவயால் அவரை நந்தியமிசமானவரென்று கோட்சிமுக்காதென்க. இதனை யுணராது ஓராவட்சியா சைவரைத்தாவித்தது ஐமதோஷத்தினபயனும். இவரொருக்கால கணனைன் பாணைச் செய்தது அவனுக்குத் துணைபோந்தசிவன் அவரது மக்கண முதலீனாத்துரத்தியும் வீரங்காட்டினர் என்று பெருமை பேசுவர். எமது சிவபாரம்யப்பிரதரிசினி-பாணுசர விருத்தாந்தத்தில் இவரதுபெருமை குலைந்து இவர் மெர்சியமயிரவதாரமூர்த்தியின் மகிழ்ச்சம் சிகைத்தான் அலைதலால் விவேகிக்குள்ளை யறியாமற்போகார். விரிக்கிற் பெருகும்.

## ஆஞ்சநேயராமவைபவபங்கம் ரத்து

### பூவிபட்டகம்.

கம்பனுக்கு உருத்திரனே அனுமானன்பது கருத்தானால், “ஊழியினிறுதி காலத்தைக்கிரமுந்தி யொத்தான்” எனவும், “ஒற்றத்து குத்திரனைத் தனித்தனி யுரைத்தான்” எனவும் (உருத்திரனையொத்தவன் அனுமானன்பது போதாக) கூறுன என்றுசொவர்க்கிறோம். அது கூடாது. நாலாசிநியர் இராமபிரானை ஸாக்ஷாத் விஷ்ணுவென்று ஒரு இடத்திலும், பரசுராமனை யொத்தவனென்று மற்றொரிடத்திலும் கூறி வா. இதனால் விஷ்ணுவும் இராமரும் வேறு என்று கொள்வது மரபோ? இவ்வண்மை தெளிந்தா அனுமான் சிவனென்பதிலொரு சந்தேகமுங் பிகாளாரா.

### சீத்தாந்தம்.

கம்பன் சிவனை அனுமானன்று ஸ்தாபிக்கவில்லை யென்றதை மேலே நன்கு பரிஷ்கரித்திருக்கிறோம். அவனவாறு செய்தானென்று நமதன்பர்போன்ற குறம்பாட்டிக்கவிராயாகள் கூறித்திரிக்கின்றார்கள். தமக்கும், கம்பனுக்கும் வான்மீகத்திற் பிரமாண மெங்கேயென்று கேட்டால் நூரம்போயத் திருமபிப பாரக்கின்றனா. இதனால் அனுமானைச் சிவனென்று கூறும்பேலே சிவனையொத்தவன் என்று கம்பன் கூறியது சால்புடைத்தே. ஒரு இடத்தில் சிவனென்றும், மற்றொரிடத்தில் சிவனையொத்தவனென்றும் அவன் கூறுத்தைக் கூறியதாகக் கொண்டு இவாகாலவிளமபஞ் செய்வது வஞ்சனையேயாம். சிவனையொத்தவன் என்று பிரசங்கித்த விடத்தில் அச்சிவனை “ஊழியினிறுதி காலத் துருத்திரமூத்தி” என்றார்கள். ஊழியினிறுதி காலம் சர்வஸம்ஹாரகாலம். அந்தக்காலத்தில் “ஸ்ரூவிஷ்வர்பூர்வப் பஞ்சாநாக்ஜயः, நாகமேவாநாநாவங்பிஸ்ரீலாநிவாநாக்ஷம்” என்னுஞ் சுருதி பிரமன், விஷ்ணு, உருத்திரனுதியர் கெருப்பில் நீததுளிகளாகின்றனா என்று கோவிக்கின்றது. திரிமூர்த்திகளைச் சுட்டெடரித்துச் சாம்பராக்கித் தனிமுதற்குண்டவழுர்த்தியா யெழுந்தருளிய பெருமானது அழித்து

யா சிலைமையே கம்பன் வாக்கிற பெறப்படுகின்றது. இவ் வாறுசிவபரஞ்சுடரை வந்தித்த விதவமணி அவ்வமலழு ரத்தியை அதுமானுகப் பிறந்தாளென்று சிங்கிப்பாரா? யான்டுப் பிறப்பில்லை, ஆண்டுஇறப்பில்லை. யான்டுப் பிறப்புளது, ஆண்டு இறப்புளது என்பது தர்க்கங்கியதி. ஊழிகாலத்து ருத்திரரூபத்திக்கு இறப்பு அல்லது அழிவில்லை. அதனாலவருக்குப் பிறப்பு மில்லை. பிறவாத அவரை அதுமானுகப் பிறந்தாரென்றது தாக்கவிரோதம். அன்றியும், சுருதியில், “யோவிஷ்வரிங்஗ேஸ் லாஷ்கேந ஸ்ரூங்ஜங்குஷ்டாஷ்டி” என்றுகூறப்பட டதில், சிவனாரது சேற்றிக்கண்ணினின்றும் உள்ளந்துபரிமாணத்தாலும் கெருப்புப்பொறியொன்று தோன்றி ஸ்ரவங்கத்தையும் பஸ்மமாக்கிவிடுமென்றும், சின்னர்ச்சிவனே உலகத்தை யுண்டுபண்ணிக காத்திடுவரென்றும், இப்படியே திரும்ப அழித்தும் ஆக்கியும் அளித்தும் திருவிளையாடல்புரிவாரென்றும் பொருளுண்டாதலை, வேதவித்துக்களறிந்து மகிழ்வர். இச்சிவபரஞ்சுடரின் சங்கிதியில் ஒரு புழுவாகவும் எண்ணவேலாத வொரு குரங்கை (அதுமானை) அச்சிவனாரது பூரணுவதாரம், அமிசாவதாரம் என்றுவாயில் வந்தபடி யெல்லாம் பேசி வமபளக்கு நண்பராதியோர்க்கு இனி யென்னுமோ வறியேம். இனிக்கயபன் அதுமானுக்குச் சிவவுவமை கூறினுளென்பதேசித்தம். உலகமுண்டுக்டலிற்றுங்கும் விஷ்ணுவின துநிலைமையே ஊழிகாலத்தினியக்கமாக வாதிக்கும் வைஷ்ணவசித்தாதத்தின் வாயில் மன்போட்டான் கம்பன்றறிக.

இனி விஷ்ணுவை யொத்தவன்-பரசுராமனை யொத்தவன் இராமன்றது என்னை யெனின், இராமன் விஷ்ணுவேயாறினும், விஷ்ணுவானவர் அவதாரங்கடோறும் ஒன்றேடென்று மாறுபட்ட விகாரமெய்தலால், அவ்விகாரமூர்த்திகளோடும் அதிஷ்டான மூர்த்தியோடும் ஸந்தர்ப்பத்துக்கேற்ப இராமனையுவமிதது விவசரிக்கின்றனர் பெ

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். நல

ஸியோர் பரசுராமனும், இரகுராமனும் விஷ்ணுவினது அவதாரங்களேயாயிலும்பரசுராமனுதைபட்டான், இரகுராமனவனை யுதைத்ததான். உதைபட்டராமன் கார்த்தவீரி யாஜானனை யெதிர்த்து வெற்றி புனைந்து நின்றபோது இரகுராமனை யொத்துத் தோன்றினான் என்றவிழுக்காது. இராமன்தசரதனேவுதலால் காட்டுக்குப்போக் விசைந்த போது ஜமதக்னி யேவுதலால் தாயைக்கொன்ற பரசுராமனை யொத்துத் தோன்றினான்ற விழுக்காது. இவ்வாறு ஸ்விவகாரங்களை யோசியாது நமதனபாரமனபபால் குழுத்து அநுமானுக்குச் சாதித்த பரத்வம் காலைக்களைப்பிக் கொண்டதெனக.

**இனி** “மழுவலாணியாணமிமவகுந - தடவனாயத்தை நோக்கித்தாமரைச் செங்கை கூபபிப்-படர்க்குவான றன்னையன்ன பரம மூம் பரிவிற் பார்த்தத்-தடமுலை யுமைக்குக் காட்டி வரயுவின் றன்ய ளென்றான்” என்று கமபன் கூறியதில், அநுமான் சஞ்சிவி பரவதங் கொண்டுவரும்போது ஸ்ரீகௌசத்தைக்கணடு இரண்டு கைகளையுங்கூபவி வணங்கினான் எமபெருமான் அவனைப் பரிவோடு பார்த்து அமமையாரை யழைத்து, ஏ பாராவதி! இவன் வாடிபுத்திரன் என்று கூறினா. இந்த ஸங்தாபபம் சிவனே அநுமான் என்று கூச்சுரசிடுத்தற்கு ஓரனுததுணையு மிடந்தராதுவிளங்கவும், “வாதசேய” என ரதஞ்வேலேயே தன்னைச் சொல்லிக்கொண்டாரென்று இவ வாதியா வாய் திறந்தது மலவலீயின மணமென்றுணர்க. இராமனையும் விஷ்ணுவையும் ஏககாலத்திலிருந்ததாகக கூற இடமில்லை. பரசுராமனையும் விஷ்ணுவையும் அப படியே பிரஸ்தாபிகக இடமில்லை. சிவபரஞ்சுடரும், அது மானும் நேரில் ஸந்தித்தார்கள். அப்போது சிவன் பரி வோடு அநுமானைப் பார்த்தார் என்று சிவகருணை ததும் பியவிசேடங்கூறப்பட்டது. இவைகளை நோக்கும் விவேகிகள் எத்தனை வாதசேயை யிழுத்துவங்கு குறக்கேபோட்டு இவர் ஜாலங் காட்டினும் இவரைத் துர்வாதி யென்றே

து

## சித்தாந்தனானபோதம்.

மதித்தொதுக்குவர். இனி “வாதசேய்” என்று சிகண்டு திவாரங்களில் சிலன் பெயராக நுழைத்துத் தமது மதத் தை ஈட்டிக்கொள்வாராக. இவரது கம்பராமாயணப் பாடல்களில், ஒரு சொல்-அரைச்சொற்களை யெல்லாம் பிடித்துக்கொண்டு காலம் போக்குவது அதிக வெறுப்பையே தருகின்றது.. யாதேனும் விஷயபோத மிருந்தால் மனசு க்கு ஸாகமுண்டாகும். வெறுஞ சொல்லை யிமுத்து மல ஸாடி வெல்லுங்கிறனன்றிப் பல்லைக்காட்டிப் பசபச வென்று இவர் விழிப்பது எமக்குப்பரிதாபமென்க. இவரில் வளவிலமையாமல் “விடைபினிப் புண்டதபோதும்” என்று அதுமானைக் கம்பன் கூறிய சந்தர்ப்பத்தில் அனுமான் நந்தியென்னுங குறிப்புத் தேரன்றுகின்றது எனப பிறர் கூறுவதாக வருவித்து, அதனைத்தமது சின்னமதிகொண்டு பரிகரிக்கிறார். பினிப்புண்டவிடை யென்றது நந்திபக வானுக்கு அகெளரவமாம். இதைப் பிடித்துக்கொண்டு கரையேறத் துணியார் சைவர்கள். நந்தியதுக்ரகம பெற நவர் அதுமானென்று மேலே யாம கிளத்தினேம்.

### பூரிவப்பசம்.

கம்பர் வான்மீகத்தின்படி கூறுகின்றேனோ று செ ப்புகொண்ட பிரதிஜ்ஞைக்கு விரோதமாக வானமீகத்தை வில்லாத சிவனுரது குரங்கவதாரத்தைச் சொன்னது பிச கென்று சைவர் கூறுகின்றனர். அவ்வான்மீகிபகவான் தன தமிசத்தா லொருகுரங்கு வருமென்று நந்தி கூறியதா ப்ப பளித்தாரேயன்றி நான் அதுமானும் வருவேனென்று சொன்னதாப் பணித்தாரில்லை. இங்ஙனமாகவும், வான் மீகத்திலில்லாத விஷயத்தைச் சைவர்கள் கொண்டாடி வது யாங்கனம்? நந்தியானவர் விருஷ்டபனென்றும் வானர சீரானுப்பிறர்து சத்தியம். கம்பர் ஓன்மீக சிமான்றனை மேறுமுதனுஸாக் கொள்ளாமல் (முதனுவின்படிக் கூறுகின்றேன்றா பிரதிஜ்ஞை செய்துகொண்டு போஜன் முதலினோர் தமது இருமாபனங்களைப் பலபேதங்களாகமயப்

## ஆஞ்சிதேபரமணவபவப்பும். நட.

பாடினது போல) “முன்னேர் நான் முடிபொருக் கொத்து, பின்னேன் வேண்டும் விகந்பன் கூறி-அழியாமரவினது வழிநூல்கும்” என்ற விதியையதுவரித்து வான்மீகத்தோடு வேறு நால்களையுங்கத்துமில் வான்மீகத்திற் கூறியுள்ளனவற்றைச் சிறுபான்மை விடுத்தும், கூறுதனவற்றை விரித்தும் நா ஜொன்றுக்கு எழுநாறு செய்யுள் வீதம் யுத்தகாண்டம் வரையில் பாடிமுடித்தனர். அவரது நாலில் பலபாடல்களொன்றாககான்று முரணித்தோன்றும். அவைகளுக்கு வேறு நால்களைத் தழுவியே பொருள்கூறுவேண்டும்-வான்மீகத்தைத் தழுவி யுரைக்கமுடியாது. “புராரிமற்றியானே வாதசேய்” என்று பிறநூலாராய்ச்சிகொண்டு கூறியதாகவின், முதனாலை நோக்க வேண்டுவதில்லை.

### சீத்தாந்தம்.

வான்மீகத்தின்படிக்கூறுகிறேனன்று பிரதிஜ்ஞனாக செய்துகொண்டவன் கமபன். அவன் ஏனவ்வாறு செய்ய வில்லையென்று சைவர் கடாவியது ஸஹஜம். சைவரொருவரும் நாங்கள் வான்மீகத்தின்படியே பிரவர்த்திக்கிறோமென்று பிரதிஜ்ஞனு செய்துகொண்டதில்லை. அவ்வாறு செய்துகொள்ளாத சைவரை நோக்கி நமதன்பர் கேட்ட ஒள்வி துபபற்ற தேயாம். இவர் கம்பருக்காகப் பரிசுத்துகண்ணீர் விட்டு அவன் மானத்தைக் காப்பாற்ற வெளிப்பட்டு இப்போது பதங்குகிறூர். இது ஒரு ஆண்மையா? வான்மீகர் சொனன்து சரியோ? தப்போ? எமக்கு ஆவியகமில்லை. அவா கூறியபடிக் கம்பன் கூறுவேண்டியது. இதற்குக் கீதிக்கருமல் நமதன்பர் “முதனாலை நோக்க வேண்டுமென்றை” என்று முடிவுரைத்து முகங்கவிழ்த்தா ரிடென் கொலோ? ஆரம்பத்தில் “புராரிமற்றியானே வாதசேய்” என்று கம்பன் கூறியது வான்மீகத்தில் குப்தமாயிருக்குங்கருத்து என்று வாதித்து, இப்போது, அவ்வாறு கூறியது “பிறநூலாராய்ச்சிகொண்டு” என்று தூரப்போய் விட்டு ஒருக்கலை நிக்தோடிய சிறுவனை பொத்து இவர் வாப்திரந்தது

இவருக்குப் பெருங்குறைவேயாம்? இனி வான்மீகிபக வான் நந்தியமிசத்தா வொரு குரங்கு வருமென்றதை அ நுமான் என்று சைவர்கள் கொண்டதுணிபு யாங்குனமெ ன்று இவாகடாயினார்ன்றே? யாம் அநுமானை நந்தியென்று கொண்டிலம். அவரநுக்ரகம் பெற்ற வொரு உருத்திரனை ன்று மேலே விளக்கினாமே. சிவன்டியாரைச் சிவனென்று வந்திபபதுபோல நந்தியநுக்ரகம் பெற்றவரை நந்தியெ ன்று பண்டிதா கூறுவதுங் குற்றமாகாது. நாரதியம் நந்தி யைரிஷபனென்னும் வான்மீகக் கூறியதேயெனின, எந்த நாரதியம்? மூலபுராணமா, உபபுராணமா? எதுவாயிரு ந்தாலும். நந்தி அநுமான் என்ற பாரததோடு முரணியியிழிந்திடும். நாரதியததுக்குத் தெரிந்தது வான்மீகததுக்குத் தெரியாதோ? முகயமாகிய அதிலிலாத ரிஷபனைச் சிஞ்ச டரொபாரென்க. வான்மீகா நிறக, கயபனுவது இந்திரிஷபனைக் கையாண்டானு? அவனுங் காற்றிலேவிட்ட வொரு அனுமதேயக்குரங்கை நமதன்பர் பதே பதே பிரஸ்தாபிப் பது ஆசை வெட்கமறியாது என்பதற்கே இனமாயதென்க.

இனிப் போஜன்முதலினேர் வான்மீகததின் படிக் கூறுகிறேமன்று தொடங்கி எப்படி பேதித்துச் சொன் னார்களோ, அபபடியே கமபரும் பேதித்துச் சொன்னுரை ன்றும், முதனுலுக்கு வழிநூல் பேதிக்கலாமாகையால் தமது வழிநூலில் தாழும் பேதித்தன॥ கம்பரென்றும் இந்தப்பண்டிதர் கட்டுக் கட்டினார். போஜன் முதலினோ செய்த இராமாயணங்கள் உலகத்தில் வெகுழுஜ்யமோ? வான்மீகததோடு பேதித்து என்னவிசேஷம் பெற்றனா? வான்மீகத்தில் விடுபட்டவைகளை இதரராமாயணங்கொண்டு உலகம் அநுஸந்திக்கவேண்டுமோ? எங்காவது அவை அது ஷ்டானததில் வந்திருக்கின்றனவா? சொன்மாததிரமாய்ச் சிலிக்கு மவற்றேரூடு கம்பராமாயணமும் கந்தியிழுந்தாநகி யது எமக்குப்பரமசங்தோஷம். இனி யிவர் கயபராமாயணம் எதற்கு வழிநூலாயிருக்கக்கண்டார்? வான்மீகத்துக்கெ

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். சக

னில், பிறநாலகளையு மிவர் பிரஸ்தாபிததமையால் முதற் பிரஸ்தாபம் முதலறுந்தது. அன்றியும், வான்மீகம் கீர்வா ணம். அதற்குத் தமிழிராமாயணம் வழிநூலாகாது. மொழிபெயர்ப்பாகும். இந்தமொழிபெயர்ப்பினைத் தமிழ் முதனூலாகக்கொண்டு, இதற்கு வழிநூல்-சார்புநால்கள் பிறப்பித்தல் வியதம். முதனுவின்படி வழிநூல் சார்புநால் கரும் பூஜ்யமாகவே விளங்கும். இதற்கொரு நிதரிசனங்கூறுகின்றோம்.

கீர்வாணத்தில் சிவஞானபோதமுள்ளது. அதன் மொழிபெயர்ப்பு ஸ்ரீ மெய்கண்டசிவம் செய்தருளிய தமிழ்ச் சிவஞானபோத சூத்திரம். இந்த முதனு லுக்கு வழிநூல் ஸ்ரீமத் அருணநதிசிவம் செய்தருளிய தமிழ்ச் சிவஞானசித்தியாரா. இதற்குச் சார்புநால் ஸ்ரீமத் உமாபத்திசிவம் செய்தருளிய தமிழ்ச் சிவப்பிரகாசம். இவைழுன்றும் லோகபூஜ்யமாய் வந்திக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை மைதெரியாது குழுற்பாடுசெய்த இவரது பண்டிதத்திற்கை சாலவழுமுகுடைத்தது. இவர்க்கம்பனுக்குக் கெளரவங்குறவங்கு அவன் “வான்மீகததோடு வேறு நால்களையுங் தமுலி வான்மீகதத்தைக்குறியவற்றைச் சிறபான்மைவிடுத்தும், கருதனவற்றை விரித்தம்” பாடினானென்று அனியாயமாய்வானமீகத்தை யிழித்துக்கூறினா கணமா. வான்மீகர் சிவனை அது மானென்று சொல்லாததுக்கால துறுத்துக்கொண்டு வரம் புகடந்த காரியங்குசெய்தாரா. இவரது அமங்கலப்பாடுகளைத்தென் எவருமிடபோதெளித்துனர்ந்தமையால் இவரது வாாத்தைக்கு இனிக் கெளரவழுமுண்டாவது கஷ்டதாமென்க. இவரது பிரசங்கத்தால் வான்மீகத்திலுள்ள மெய்யைத்தவிர்த்தும், இல்லாத பொய்யைச்சேர்த்தும் நாளெளர்ன்றுக்கு எழுநாறுபாடல்பாடி னன் கமபனென்று ஏற்பட்டது. “முத்துவீரியம்” என்னுமிலக்கணநூல்செய்த வனி சிரேஷ்டரோருவர் ஒரேநோளில் மதுரைவீரன் புராணம் ஜிஞ்ஞாது பாடலிற் செய்துமுடித்தார். கம்பராமாயணம்

தாம்பிரசங்கித்தற் கருமன்றெனக்கழித்து ஜயாமிரம் பாடவில் ஒரு இராமாயணம் பாடிமுடித்துப் பிரசங்கித்தார். இவ்வாறு பாடிமுடிக்கத்தக்கவர்க் கிப்போதும் அகேகரிருக்கின்றனர். இவ்வாறுவிடைகள் பிறக்குமென்று பூர்வப்படியார். அறிந்தால் கம்பராமாயணத்தில் பலபாடல்க் கொண்டிரேடோன்று முரணித்தோன்றுமென்றும், அவைகளுக்கு வேறுநாலகளைத் தழுவியே பொருள்கூறவேண்டுமென்றும், வான்மீகரத் தழுவியுரைக்க முடியாதென்றும் நாவசைத்து மானமழியார். வான்மீகத்திற் சிலவற்றை நிஷேதித்தும், வான்மீகம் நிலித்தமென்று வித்த சிலவாபாசங்களைப் பூஜ்யமாகத் தழுவி யுரைத்து மொருநூல் ஜீவிக்குமானால் ஆட்டுத்தலையோச்சன்பாடிய அந்தக் கஞ்சாமாலைப்பாட்டை நமதன்பரே யநுபவித்து வாழ்டும், விரிக்கிற் பெருகும்.

### பூர்வப்பட்சம்.

வான்மீகத்தி சிராமமொல், அனுமான் சிவனென்ற கதை இதரநால்களாலொப்பாத சௌவர்கள் வான்மீகத்திலிராத இராமரது சிவபூசையைமாத்திரம் இதர நால்களைக் கொண்டே சாதிக்கிறார்கள். இதர நாறபிரமாணத்தை விரும்புமின்னேர் விஷ்ணுவானவர் சிவனுக்குக் கொடுத்திருந்த வரத்தின்படியேதான் இராமகிருஷ்ணதி யவதாரங்களில் சிவனைப்பூஜித்து அவனுக்குக் கொரவமுண்டுபண்ணவினரென்று வராகபுரானங் கூறுவதை மாத்திரம் ஏன் அங்கீரிப்பதில்லை?

### கித்தாந்தம்.

இராமனது சிவபூசை வான்மீகத்திலில்லையென்று வம்பளக்தார். “அத்ருரூபம் கஞ்சை புஸ்தகர்த்துமூ” என்ற அரக்கியம் வான்மீகத்தி லுள்ளது. இதில், பிரபுவாகிய மஹாதேவர் எனக்கிரங் கிப்பிராகாதித்தார் என்ற இராமன் கூறியவாய்மை வெளிப்பட்டது

## ஆஞ்சநேயராமலைப்பவபுக்கம். சாலை

சிவபரஞ்சடரை மஹாதேவர் என்று பிரஸ்தாயித்துத் தமக்கு அவர் பிரபுவென்றும், தமக்குப் பிரஸாதித்தா ரென்றும் தாசரதி மகிழ்ந்துரைத்த வசன பக்தியை யோராமல் இவர்போடுக் கூசகலை யொருவரும் மதியார். பிரபுவாகிய சிவசங்கிதியில் அவரது பாதசேவை செய்யும் (அவருக்கு ஊழியருடையென்றும்) இராமன் சிவபூசைசெய்தானென்றதையிழுக்காகக் கொண்டதென்னமதியோ? இராமாயணத்தி ஒப்பரலும்மனமாக இதரநாலகளையாமதமு வுவோம். இராமாயணத்திற் சிவபூசை. பிலையென்று வீண்வமபளப்பவர் வைஷ்ணவர்கள். இராமாயணத்திலில்லாத சிவனது குரங்கவதாரததைச் சாதிக்க கருங்கு வதுபோல இராமாயணத்திலிருக்கும் இராமனது சிவபூசையைப் பேதிக்க முந்துவா நமதனபரும் அவரினத்தவரும். மஹாதேவசப்தத்தைச் சிதைத்து வருணபரமாக்கி அவனகாலில் வீழ்ந்தா ஸிராமனென்று கூறுவது அவருக்கு ஆசை. மஹாதேவசப்தம் வேறு ஸநதர்ப்பத்திலும் படிக்க ப்பட்டிருக்கின்றது. “ஸ்தாநகர்ஷாங்கஸ்தை” என்று தொடங்கி “குங்கைப்பிரஸா஧ாஶ்வ ஸ்தாநகர்ஷாங்கஸ்” என்று அநமானிடம் இராமபத்திரர் பரதனுக்குத் தெரிவிக்குப்படி சொல்லியனுப்புகிறார். இந்த மஹாதேவசப்தத்தால் சிவபாஞ்சடரையே. இனிது விளக்கி அமமஹாதேவப்பிரஸாதத்தால் தாம் கிரமமாயடைந்த நன்மைகளை இராமன் பிரகாசப்படுத்தியதாக ஏற்பட்டது. மஹாதேவ சப்தம் இராமாயணத்தி லெங்கெங்கு வருகிறதோ அங்கெல்லாம் சிவபரஞ்சடரையே விளக்குகின்றனர் வான்மீதிப்பகவான். இராமன் சிதையினிடத்திலும், அனுமானிடத்திலும் மஹாதேவப்பிரஸாதத்தையே தானடைந்தபேறுக்கறிமகிழ்ச்தானுகையால், இராமாயணத்திற் சிவபூசையில்லையென்று பூர்வபட்சி யுரைத்த பொய்வாதம் துச்சமா யொதுங்கிய தென்க. சிற்க.

வேறுநால்கொண்டு இராமனது சிவபூஷசயைசசா திக்குஞ்சைவர்கள், அந்தப்பூஷசக்கு ஹெதுக்கூறிய வராக புராணத்தையுங் தழுவி, அதிற்பெறப்பட்ட வரதான பாலந்த்தையும் ஏனங்கீகரித்தில்ரென்று நமதன்பாகடாவெழுப்பினார்களே? இவருக்குப் புதுமீமாலினியம் அதிகம் போலும். ஒருவர் தனக்கநுக்லமானகாரியங் தேவோர்களேயன்றிப் பிரதிகூலத்திற் பிரவேசியார். வானமீகத்திற் போந்த இராமனது சிவபூஷசயை இதரநாலகள்கொண்டு கண்குவிளக்குவது ஆவசியகம். அவவாறு சாமபவாகள் செய்து மகிழ்கின்றன. வராகபுராணம் சிவஸாவோத்தமத்தையழிக்குமானால், அதன் முகத்திலேனே விழிப்பார்கள் அப்பெரியோ? இராமன் சிவபூஷசசெயத்துபோலக் கிவன் விஷ்ணுபூஷசசெய்தாரென்று இவர்பிரமாணங்காட்டினு மிவரதுமனோரத மொருவாறு ஈடேறும். அப்படி க்கின்றி (அவதாரகடோறு முன்னைப்பூசித்து உனக்குப் பெருமையுண்டுபண்ணுகிறேன்று) சிவனுக்கு விஷ்ணு கொடுத்த வரத்தைப் பிரதிபாதிக்கிறது அந்த இழவுப் புராணமென்று சாடசிபகாந்தது இவருக்கு ஸங்கடத்தையே தந்ததென்க. ஒரு அமபட்டன வேதியரென்றுவணிப்பார்த்து எனக்குநோ கூத்வரஞ்செய்து என்னைப்பெருமைப் படுத்தக்கடவீர என்று பிராத்திததான். அப்படியேமறுநாள் வேதியன் அமபட்டனுக்கு கூத்வரமசெய்து பெருமையுண்டுபண்ணினுன் என்பதே நமதன்பாது சித்தாந்தத்திற்கு நிதரிசனமாம. வேதத்தில் “நாராயணர்ச்சா” என்றும், “கவாஷ்சீர்யை” என்று நகூறப்பட்டிருக்கின்றன. இதனால், சிவபரஞ்சுடர் பிறரால் தியானி க்கப்படுபவர் அல்லது பூசிக்கப்படுபவா என்றும் விஷ்ணுவானவர் அச்சிவபரமாவைத் தியானிக்கின்றவர் அல்லது பூசிக்கின்றவர் என்றும் ஏற்பட்டது. விஷ்ணுமுர்த்தி சிவத்தியானஞ்செய்கின்றவர் என்று கோவிக்கும் வேதமுணர்தார்க்கு அவ்விஷ்ணுவினது அவதாரங்களாகிய

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். சட்ட

இராமகிருஷ்ணதிகள் சிவபூசை செய்கின்றவர்களென்பதிலேலே ஆசங்கையுண்டாகும்? அமபட்டனுக்குப் பார்ப்பான கூவரஞ்செய்து யாண்டுந தன்மானமழியீங். அமபட்டனே பாரபானுக்கு கூவரஞ்செய்து கிருதகிருதயனுவான. விஷ்ணுவானவா சிவனைப் பூசூத்து யான் டா தனது மானமழியா. விஷ்ணுவே சிவபூஜை செய்து கிருதகிருதயராவரென்க. நமதன்பராவது அவரினத்துப் பண்டிராவது விஷ்ணுவைத் தியேபரென்று வேதப்பிரமாணங்காட்டி இராமனது சிவபூசையை ரத்துசெய்யடும். சுருதி “கவஷ்டீயோ” எனதுமாத்திர மன்றி “ஸ்ரீ ரஹ்மீதீயோ” எனவும், “காரங்குதீயூஷூஂஷோ” எனவும், “஧ாயாதீசாநஂ” எனவும் பலவாறமூது சிவனுரது தியேதவததைச் சாதித்தது. இவற்றைய யுணாந்தால் இராமாயணத்தில் சிவபூசை பெறப்படுவது அஸங்கதமென்று கொண்ட இவரது வலது துணிக்கப்பட்டெழுப்பு மென்க. அநந்த சயனத்தில் விஷ்ணுவினது தகூறுவத்தில் சிவலிங்கம். இராமேசவரத்தில் இராமனுக்கு எதிரில் சிவலிங்கம். பத்திராசலத்தில் இராமனது தலையில் சிவலிங்கம். இவ்வாறு சிவலிங்க மயமாய விளக்கும் இராமனது சைவக்காட்சியை நமதன்பர் பேதித்து விடுவாரோ? “உலகதோ டொட்ட வொழுகல் பலகற்றுக்கல்லா ரதிவிலாதார்” என்பதற்கிலக்காகிப் பரிபவ மெய்தாது சுகிப்பாராக.

### பூவபட்சம்.

தேவாகள் அரக்கர் செய்யுங் துனபத்தை உருத்திரமாததியினிடம் விண்ணப்பதெதுக்கொண்ட காலையில், அவ்வரக்கர்களை யாம கொலலமாட்டோமென்று சிவன் கூறினர். அதனால் அச்சிவன் அதுமானுயப் பிறந்து அரக்கர்களை யழித்தானென்ற யாங்கனம் என்று சைவர் கடாவுவர். ஜயவிஜயாகளை அவரெடுக்கும் பிறவிதோறும் விஷ்ணுவேதோன்றி யழிபபதாக வரங்கொடுத்திருப்ப துணர்க்க சிவன் விஷ்ணு செய்யப்போகிற காரியத்தைத் தாம் செய்

குள்

## சித்தாந்தஞானபோதம்.

வதில்லை யென்ற கூறியது ஸஹஜம். சிவன் அரக்கரைக் கொல்லேமென்றது ஜயவிஜயர்கள் பிறப்பாகிய இராவண குமபகர்ணாகளையேன்று யேனை யரக்கர் குழுவைய வ்ல. ஏனையரக்கர்களையுடன் கொல்லேமென்று சிவன் சொன்ன ராலோவனின், “மல்லா புயத்துச் சுகேனரன் வழியிலு தித்த வஸ்ரகா, எல்லாப் பிழையுஞ்செய்தாலு மென்னை யடைந் தோராதலினுவ், கொல்லேமவரை யென்றமையாற கொல்லுமுபா யங் சனுமெல்லாம், வல்லோன்றிருமா லென்றவர்க்கு மக்கை பா கன விடைகொடித்தான்” என்று கமபா கூறியது சததியம். ஆயினும், இயற்கை யுருவத்தோடேகிக் கோருமல் வேற் அரு வெடுத்து (அதுமானுயப்பிறந்து) அரக்காகளைக் கொன்றனன் சிவனென்றுணாக. தாங்கள் கொடுத்தவரங்களுக்கு மாறுக விஷ்ணு-சிவன் முதலாயினேர் வேற்றமுருக் கொண்டு அரக்கர்களை யழித்தலியற்கை யென்க. இரணிய ஜீன் நரசிங்கமாகத்தோன்றி விஷ்ணு வழித்துமா, சூரபதும ஜீன் முருகவேளாகத் தோன்றி சிவனமித்துமா உண்மை நால்களிற் கண்டுணாக.

## சித்தாந்தம்.

சிவன் அதுமானுயப் பிறக்கவில்லையென்று பிரபல யுக் திப் பிரமாணங்களால் மேல் யாம ஸ்தாபிதஶோ மாகையா வ், அவ்வனுமான் அரக்கர்களை யழித்தது முதலீய காரிய ந்கள் சிவபரஞ்சு சுடரைச சென்றடையமாட்டா. சிவன் அதுமானென்று யாமோப்பாமையால, இவரது நீண்ட (பயனில்) பிரசங்கத்துக்கு விடையிறுக்கு மாவசியகங்களுடில் மென்க. நந்திபகவான தமதமிசத்தா லொரு உருத்திரரை விடுத்து அதுமானுகப் பிறக்கச்செய்தது சுவே ச்சை. விஷ்ணுவை இராமனுக விடுத்து அவ்விராமனை யதி ட்டித்து இராவணை யழித்ததுஞ் சுவேச்சை. காணுங்க விஷ்ணுக்குக் காட்டுங் கதிரொளிபோலிருந்தியக்கும் பரம புகுஷ்ணை விஷ்ணுவின் துள்ள முணர்ந்தியங்குகின்றவரை

## ஆஞ்சநேயராமவைபவுபங்கம் என

என்ற தாவித்த தூர்வபட்சி மதுணக்கு யாம் அதிகமாக வியசனப்படுகிறோம்.

### பூர்வபட்சம்.

அநுமான் வாடிவின் கூரை வேகத்தையும், உருத்தி ரழுஷ்த்தியின் பூரணமிசத்தால் வீரம்-விசுவரூபம்-விசுவரூபத்தில் ஐந்துமூகம்-மூன்று கணக்களையுந்தாங்கி விளங்கி ணன.

### சித்தாந்தம்.

நமதனபர் அநுமானைப் பூரணமிசம்பூரணமிசம் என்று பிரஸ்தாசிபபது கல்வியறிவு போதாமையென்று யாம் பலவிடங்களிற் கூறியுள்ளேம். காண்டு மதனையே கொண்டிடுக. இவா பூரணமிச மென்றதைச் சிலவிடத்தில் மறந்து அமிசாவுகார மென்றுங் குழுறினர். இரண்டு விதமும் அஸ்ததேயாகையால், அவரேபபடிக கூறுவதிடு” மெமக குப் பாதுமிலை. அநுமானுக்கு வந்த விசுவரூபம்-மூன்று கண்கள் முதலியன் சிவாவாரத்தின் விசேஷமானால், கண்ணன் கொண்ட விசுவரூபம்-வீரம், இராமன் கொண்ட “சாமு தீண்டும் ஸ்ரீஷ்டாரிணம் ஸ்ரீவங்பரம்” என்ற உபநிஷத் போதகமான சைவகோல மித்யாதிகளை இவர் எவ்வாறு கொண்டு கூறுவா? ஈசுவரப் பிரஸாத மெயதினேர்க்கு ஐசுவரியமோக மென்னுஞ் சைவ நலங்கள் நிகழ்வது ஸஹஜம். காசுவரப் பிரஸாத மெயதிய இராமகிருஷ்ணத்தீட்டினிடத்தும் ஈசுவரப் பிரஸாத மெயதிய வாமதேவர், மங்கணிகர், சௌபரி முதலிய சாம்பவமணிகளிடத்தும் விசுவரூபத் தீவேஷம் ஸம்பவங்கள் நிகழ்த்தன வென்க சத்தியம். திவற்றை யோராது அநுமானுக்கே அது சொந்தம் பேல வெண்ணி அவனைச் சிவாவாரமென்று கூறத்தனிக்கூது ஸர்வாஸங்கத மென்றறிக. விரிக்கித் தெருகும்.

சுஅ

## சித்தாந்தநூனோதம்.

### பூர்வபட்சம்.

விஷ்ணுவானவர் நரசிங்கமாக அவதரித்து இரணியைக் கொன்றார், சிவன் சரபமாசவந்து நரசிங்கத்தைய் மீத்தனன். திருமால் கண்டபேரண்டமாக அவதரித்துச் சரபத்தை கிழித்தெறிந்தனன். சிவன் சர்வதோ முகமென்னு மவதார மெடுத்துக் கண்டபேரண்டத்தை யழித்தனன். திருமால் சாவதோபததிர மென்னு மவதார மெடுத்துச் சர்வதோ முகத்தை யழித்தனன் என்று முறையே விஷ்ணு புராணங்களும், சிவபுராணங்களும் கூறுகின்றன. இவ்வதாரங்களைக் குறித்து மந்திர சாஸ்திரங்களும் விரிவாய்க் கூறுகின்றன. இதனால், விஷ்ணுவுக்குப் பிறப்புண்டானது போலர் சிவனுக்கும் பலபிறப்புக் குண்டாயிருக்கின்றன. இவ்வாறு பிறகத்தக்க சிவனைப் பிறப்பில் ஸாதவனென்றும், அவன் எப்படி அனுமானுயப் பிறத்தல் கூடுமென்றும் சொவராசங்கிப்பது நியாயமா? நரசிங்கத்தை விஷ்ணுவினது அவதாரமென்றபோது சரபத்தைச் சிவாவதார மென்றல் ஏன் கூடாது?

### சித்தாந்தம்.

இரணியன் தேவகண்டகஞான அரசரன். அவனைத்தேவர்களிற் சிறந்த விஷ்ணுவானவா நமாங்கலாய்த் தோன்றியழித்தனர். அபபடியழித்தத்தோது அவன்து மாபைக் கீண்டு, இரத்ததைக் குடித்தனர். அதனால் வெறி கொண்டு தன்னற்வுதபயித தேவர்கள்மேற் பாய்ந்து இமிகிக்கத் தொடங்கினர். அபபோது தேவர்கள் விஷ்ணுக்ரவபஞ்சனனும் விளங்கிய சங்கரனைச் சரணடைத்தார்கள். அந்தப் பரமதயானு சரபமாய்வந்து, வெறிகொண்டு அங்குமிங்கு மலையும் விஷ்ணுமேற் பாய்ந்து ஊர்க்குருவியைக் கருட னடித்துக்கொண்டுபோவதுபோல, கீழே பறந்து வந்து காலினாற் கெளவிக்கொண்டு மேலே போய் உதறி னர். நகங்களாற் பிறியத குலுடல் ஏன்னு தோலுரிபட-

## ஆஞ்சநேயராமவைபவபங்கம் சக

து. அதனைத் தேவாகள் வேண்டலால் அரையிலுடீத் தறுக்கசித்தனர் அம்பிகாபதி. நரசிங்கன் இரணியனைக்கொன்ற வெற்றி நரசிங்கதாபனியுபநிஷ்டத்திலும், சரபழாத்தி நரசிங்கனைக் கொன்றவெற்றி சரபேபாபநிஷ்டத்திலும் முழுங்கப்படுகின்றன. பிரமாணங்களில் சிறந்தபிரமானம் வேதாந்தம் அல்லது உபநிஷத்து. இதனின்மிக்க பிரமாணமொன்ற மிலலை, நமதன்பா மேலே காட்டிய புராணங்களும், மந்திர சாஸ்திரங்களும் உபநிஷத்தின் காலின்கீழடங்கின. ந்ருவிம் ஹதாபனியைப் பூர்வபட்சமாகக் கொழுந்த சரபோபநிஷத் தினமேல் நமதன்பா பிரஸ்தாபிதத கண்டபேரண்டத்துக்கு ஒரு உபநிஷத்துண்டானுலன்றே சரபோபநிஷத்துப் பூர்வ பட்சமாகும்? சித்தாந்தமாய்தின்ற சரபோபநிஷத்தை யசைக்க விஷ்ணுவாலும் முடியாதாகையால், பொய்யையெல்லா முடைந்த கண்டபேரண்டம்-சாவதோமுகம்-சாவதோபத் திர முதலிப் கலபனைகளைக் கடைவித்திற கொண்டுவர்த்து விலைகூறியது விவேகிகள் காலின்கீழொதுங்கியது. நதிர சாஸ்திரங்களில் கண்டபேரண்டாதி விஷ்ணுஸ்வரூப விஷயம் மருந்துக்குங் கிடையாது. நரசிங்கம்-சரபம் இவைகளுக்கு மாத்திரமே மந்திரோபாஸனையுண்டு. நிற்க.

நமது பூரவபட்சியார் நரசிங்கத்தை விஷ்ணுவினது அவதாரமென்றபோது 'சரபத்தைச் சிவாவதார மென்றல் ஏனகூடாது என்று கடாயினாரன்றே? விஷ்ணுவுக்கு நரசிங்கப் பிறப்புகோந்தது பிருகு சாபததால். சிவனுக்குச் சரபகோலமுண்டானதற்கு ஏது வென்னை? சிவாதுக்ரங்ததால் நரசிங்கம் இரணியனைவெற்றதைத் தனதுவெற்றி யென்று கொண்டவகங்கைத்தையை யிரிக்கவே சரபகோலம் வெளியாகியது. இதனால், நரசிங்கத்தைப்போலச் சரபகோலத்தை ஸாமரணியமாகக் கருதிய வைஷ்ணவரறியாமைக்கு வியசனப்படுகின்றனர் பெரியோர். சிவனுரது சரபகோலத்தை நரசிங்ககோலத்தோடு சேர்க்க வாசைப்பட்டநண்பர் கண்ட

பேரண்டம்-சாவதோபத்திரம் என்பவைகளையும் விஷ்ணுவ வதாரங்களிற் சேர்க்கவேண்டியது ஆவசியமங்கிறது? அப படிச்சேர்த்தால், விஷ்ணுவின்து அவதாரம் பத்தெனபது போய்ப் பன்னிரண்டுள்ளது பிரவித்தியுண்டாமங்கிறது? பத்து தகுத்தான் பிரகுசாபங் காரணம். எஞ்சியவிரண்டுக்கும்யா ருடைய சாபங்காரணமா? இவ்வாறு அலக்கண்படுதல் கண்ட பேரண்டாதி அவதாரக்கதைகள் ஈாதுக்களுக்குத் தியாஜய மென்க. சரபகோலததைத் தேவாரமெல்லாங் துதிக்கின்றன. கண்டபேரண்டாதிகளைத் துதித்தவோர்பாடல் நாலாயிர த்திற் கிடைக்குமா? இரண்டினைக் கொண்றகடைக்கு நாலாயிரத்தில் ஏராளமான பிரமாணமுண்டு. இவ்வாறு கதியிழந தலறும் பூர்வபடசியா ஏனில்வபத்தபஞ்சாங்கம்படிக்க முந் தவேண்டும்? ஆஞ்சனேயாவதாரவைபவம் கூறுகிறேனே ன்று பிடிக்கபோட்டு எத்தனையாபாசங்களை இடையிறகொண்டுவந்து கொட்டியக்கிறார்? “அரகோதண்டகண்டகன்” என்று சந்ததியோடு சந்ததியாக ஒன்று நுழைததார், இவ்வளங்கதத்தை யெழுத என்னவாரிக்கொண்டா? சிவனுடைய வில்லை இராமமெனுடித்துவிட்டானும். இவர் இவ்வாறு எழுதினபையால், யாம “விஷ்ணுபுஜகர்வபஞ்சனன்” எனவொன்று எழுதிவைத்தோம். இன்னு மெழுதுவதென்றால்’ எண்ணிறந்தனவள். நிறக.

இவரது கண்டபேரண்டாதிகள் வெறும்பொய்யென் பதற்கு வேறு நிபாயமுங்கூறுகிறோம். விஷ்ணுபகவான் எது ஸிசுகுத் தெய்வம். சிவபெருமான் எமக்குத் தெய்வம். இருவரும் இரண்டு தெய்வங்களை யொப்பினும் உண்ணமூயிவிரண்டு தெய்வங்களிருக்கமாட்டா. இவருள், விஷ்ணுவாவது, சிவனுவது, இரண்டுமொழிந்த வேறு ஒருபொருளாவது தெய்வமாகநிலைத்தல்வேண்டும். இப்போது யாம (காரியம் முடிய வேண்டியதற்கு) விஷ்ணுவையே தெய்வமென்று ஒப்புகிறோம். விஷ்ணுவதெய்வமானால், தான் காசிங்கவுருவெடுத்த

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். சிக

பின்னாச சுபந்தொன்றித் தன்னைஜாமென்னறு தெரிந்து கொண்டிருக்கும் சரபத்தால் ஜாடப்படுவது தய்வழுமாகாது. அதைச் சரபததைத் தான் கண்டபேரண்டவருவெடுத்து அதன்பின்னரழிப்பதாகவுங் தெரிந்துகொண்டிருக்கும் அந்தக் கண்டபேரண்ட வருவத்தைச் சாவதோமுகந்தோன்றி அதன்பின்னா நிலூலமாக்குமென்றும், அதன் பின்னர்த்தான் சாவதோபததிரமாகத்தோன்றி அந்தச் சாவதோமுகத்தையும் அழித்தல் நிஜமென்றுக் கெரிந்துகொண்டிருக்கும். உள்ளடியே இந்தஸம்பவங்களையெல்லாமற்றுகொள்ளத் தக்க வொருதெயவத்துக்குப் பின்கேடுகளவரஹேதுவிலலே. இவர்க்கூறிய அவதாரமுறைமையும், சண்டையழிவுகளும் ஸாமானிய ஜீவதாமம் இவ்வஸங்காத்மவாதத்தையாமீரப்பவிலலையாக்கயால். விஷ்ணுவின் கதியைச் சிவனிடமுமேற்றிய விவரதுபிரசங்கம் எமது காற்கடையின்கீழொதுக்கிபவாற்றிக். ஜீவன்கள், தேவாசரமனுஷ்யமிருகாதி பல ஜநமங்களிலும் இல்லம். விஷ்ணுவாகிய ஜீவன் தேவன், இரண்டிருக்கிய ஜீவன் அசுரன், இராமனுகிய ஜீவன் மனுஷ்யன், வராகமாகிய ஜீவன் மிருகம். இந்த ஜீவபேதங்களையிடக்கிடத்துபவர் பதி இவரே பசுபதியென்று வந்திக்கப்படுவா. அவவாறியக்குங்கால் அவ்வச்சீவர்களது கன்மாதுகுணமாகச் சுகதுக்கங்களையூட்டி யுரகரிப்பர். சுகம் அவரதுஅநுக்ரகத்தாலும் துக்கம் அவரது நிக்ரகத்தாலும் ஜீவாகனுக்கு ஸமபவிக்கும் இனி விஷ்ணுமூத்தி ஒருக்களாவமான ஜீவன் இந்த ஜீவனுக்குப் பத்துபரிந்திகள் காமததால் வாய்த்தன. அப்படி வாயத்தபோது, பத்தில் ஆறுபிறவிகள் நிக்ரஹத்தை பும், நான்குபிறவிகள் அநுக்ரஹத்தையுஞ் சிவபெருமானுலடைந்தன. நிக்ரகமெய்திய ஆறுஜகமங்களில் நாசிங்கமொன்று. இந்தநரசிங்கத்தையே தூக்கியுயரவைககப்பாரக்கிறூர்சமதன்பர். இதன்மானத்தைக் காக்கத் தலைபபட்டதுபோல மீன், ஆழமை, பண்றி முதலிய உருவங்களைச் சிவன் அழித்தபோதும் மேலுக்குமே வினநுமவைகளுக்குப் பிறவிகளைக்

கூட்டி வெற்றிப்பாட்டைத்தாயியாது இவரும், இவரினத் தவரு முறங்கிக்கிடப்படுத்தினாலோ? இவ்வண்மையுணர்ந்தபேர் சிவசரபத்தை வந்தித்து உயர்ந்து தேவீலரென்க

இவரது ராசிங்கத்தை யாம பசுவென்று கூறினாலும் பசுவானால் பூணத்வமதற்குண்டாகுமா? இரண்ணியன் பொருட்டுத் தூணிலிருந்து தோன்றியதால், பதியெனபதே சிறக்குமெனின், அதுகூடாது. ஏக்காலத்திலெல்லாவிடத்தும் ஆவிப்பவித்த காட்சியை இவரது பிரசங்கம் தாயியாமையால், ராசிங்கக்காட்சி பூரணத்வத்தைச் சாதித்துக்கொடுக்கமாட்டாதென்க. வில்லடி - பிரம்படிசளைத் தாங்கியும், யோகிருந்தும், திருக்கண்கள் மூடப்பெற்றும் உலகமுழுதானத்துமிக்கத்தை விளக்கிய சிவபரஞ்சுடரினது பூணத்வத்தை யோசித்ததாகுக. ராசிங்கம் தம்பத்தின் முளைத்ததும், கண்ணன் கோபிகைகளில்லங்கோருமிருந்து நாரதருக்குக்காட்சிகொடுத்ததும் செளபரிமுனிவர் தமது மனையியிலலங்கோருமிருந்து அவ்விடங்களிலவந்த மாமன் மாமிகளுக்குக் காட்சிகொடுத்த பண்பினையே கிர்க்கும். இவ்வியபேறு சிவானுக்ரகத்தால் ஜீவாகனுக்குப் பிராப்தமாகத்தகக ஐசவரியமோசமாம். சிவானுக்ரகத்தைப் பெற்ற ஜீவவர்கள் சிவனைப்போலவே தோற்றும் - செய்கைகளைக்காட்டிப் பிரவாத்திக்கினும் விசேட அறிவுடையாககு உண்மை வெளியாமெனக. “மாலயனுதிபசுக்கள் கடவுளா, போலி ருப்பாவருக்கீபற, போற்றும்பதியாகாருந்திபற” எனபதனாலும் தெளிந்திடுக. இனி “ஶ்ரீராமஃ பஷ்வः | சௌஷஷஷ்வஷாஸ்ராயஷ்வஷ்ரீஷ்வஷஃ | தயः பஷ்வஷ்வஃ | ருதः பஷ்வாமஷஃ | சௌஷஷ்வஷ்ரீஷ்வஃ” என்னுஞ் சைவபுராண வசனமும் பசுக்களைப் பேர்குறித்து விளக்கின. இவ்வண்மைதெளியாமல இவா பரம்பொருளாகக்கொண்ட ராசிங்களைப் பிரதிபாதிக்கும் ந்ருசிம்ஹதாபனியில், “நாமாவாச பூஜாஷ்வஃ” என்று ரம்பித்து, “பூஷ்மு ஸாஶங்காந்தர்மா” என்று முடித்து, அந

## ஆஞ்சநேயராமவைபவபங்கம்.

ஏ.ஏ.

ந்தரம் சூரியனை இரண்டாம் பாதமும், சந்திரனை மூன்றாம் பாதமுமாகச் சொல்லி “ஸ்விஷ்டாஶ்வஸ்ஸாரிஸ்ஸுங்ப்ரஸ்தரஃ ஸ்ரஷாஶ்வ” என்றதெருட்கக்கத்து வசனத்தால் திரிமூர்த்தி யுத்தீர்ணரான துரீயவள்துவவயே நான்காவதுபாதத்தின் அதிஷ்டானமாக நிலைப்பறுவித்து, பின்னும் இந்த ஸாமத் தினாது நான்குபாதத்தையுன் சொன்ன பிரஜாபதியாளவர் “யூத்ரி ஸ்த்ரீ ஸ்த்ரீயம் பர்யூத்ரி புருஷமங்குத்திளிங்கள் கீழ்நிர்த்தியாபாகு செங்கர்ஸ்லாஷாத்ரி ஓமாபதி: பஷ்பதி: பினாகி ஸ்த்ரீயத்தியுதி:” சங்காந ஸ்த்ரீயிசூநா: “சங்காநஸ்த்ரீதாநா:” என்றித்யாதிமங்கிரத் தையுனு சொல்லி, அந்தப்பிரிகரணத்தை யுபஸமஹாரஞ்செ பதிருக்கின்றனா. இதனால் நகுளிமலூதாபடியம் சிவபரதவ போதகமே எனபது சொல்லாமேயாமையும் இதின மாததி ரமேயன்றி நாராயனே ஸ்திரீபநிஷத்து-இராமதாபநி-இராமரஹ ஸ்யம், இத்யாதியுபநிஷத்துக்களி னும் சிவபரதவமே கோஷிக் கபபடுகின்றது. சிவபரஞ்சுட்டரை வேதமானது. “நக்கலை ஸிவந்தியே:” என்றும் “நாய்நீத்திக்டு ஒன்மூலீ: ஸ்ராங்மமயூரீவ:” என்றும் வந்திடப்பதிவருணரார் விரிக்கிற பெருகும்.

இவ்வபண்டிதரத்ன மிவ்வளவிலமையாமல சிவனுக்குப் பிறப்புண்டென்பதைச் சாதிக்கிறேனென்றுகாசிகாண்டத்து சிரண்டிபாடலகளெழுதிக் கண்சாமபிலூர். அவைவருமாறு:

‘ எரித வழிக்கெறி முததலைச் சூலவே லேங்கு  
கருளை யகைடல் குறுங்கை கோட்டிமென் கமலத்  
தாசி ருக்குங்குற் பண்ணவன் றியானமாற் அழியிற்  
புருவ நாப்பனிற் ரேண்றினன் பூவையோ பக்காய் ’

“ கொழுதி வண்டியிர் கொன்றையான் ரேண்றிய பின்னர்  
அழுத லாலவற் குருத்திர ஜெனும்பெய ரமைந்த  
தழுது தேனின முண்டிடிங் தாமரைக் கிழவன  
ரேழுது மங்கையோர் பாதனை நோக்கினன் முக்கிவான்.”

இந்தப் பாடல்களில் சிவனழுதாரென்றும், அவருக்குப் பிறப்புத்துணியப்பட்டதென்றும் நமதன்பர் கொஞ்சி

ஞ

## சித்தாந்தங்களோடு போதம்.

யுரைத்தார் மாயா சிதை வெட்டுண்டு மாயங்தபோதமுதவ இும், ஜலந்தரனபெண்டைக களவிற் புணர்ந்ததனால் தனது கற்பழிந்ததென்று யானமபொறு துயிர்துறநத அவளது பிணைச்சாபபரின்மே விடுகாட்டிறசென்று புரணாடமுதவனு மாகிய இவரது விஷங்குவிள் கதியை யோராமல் எமதப்பன முகையை யிழிபொருளிற கூறவதை தென்னமதியோ ? அந்தப்பாடலகளில், “கருணையங்கடல-குறுநகைகோட்டி - (பிரமன்) தியானமாற்றுமி (அவன்) புருவங்கபணிற் ரேன்றினன் பூவை யோர் பங்காய் - தாமரைக் கிழுக்கெட்டாமுது மங்கையோர் பாக்கை நோக்கினன்” என்றமைந்தவமைதிகளை இவ்வன்பா சீாதுக் குவாராக இவரது அபிதம் சிறக்கவேண்டின, “கருணையங்கடலமுதனன் - குறுநகைகோட்டியமுதனன் - பிரமனது தியானத் தில் அவன் புருவமதி யிற்றேன்றியமுதனன்-இடப்பாகத்திலெழுங் தருளிய பூவைகாணவழுதனன் - தாமராககிழவன் ரெழுது வாழ் த்தவமுதனன்” என்று விரித்தியுரையெழுதி விவேகக்குடாமளி யாய் வெளிப்படுதலவேண்டும். மேற்பிரயோகங்களமுகையை த்துரத்து மியலபினவாயமைதுகிடத்த ஸ்ரிநிவாஸ்ராமனி ம. பிரரமுகையைத் தவிர்க்கவேயன்றே கருணைத்துமபுவது ? குறுநகையுடையான அமுகிடல் யாங்கனம ? பிரபனாது தியானத்தில், தியாதாவாகிய அவனுக்குத் தியேயவஸ்துவாய் அவனது (தியானஸ்தானபாகிய) புருவயத்தில் ஆவிர்ப்பவி த்த வமலமூத்தியி னமுகை இழவேற்பது யாங்கனம ? தியானிக்கிறவன் குறைவுடையவனுவன. அதக் குறைவை யகற்றுதலே தியேயமூத்தியினதுதன்மை. அத்தன்மையழு கையாயெழுமானால், அது பரப்பிரயோஜனத்தாம. எமதப்பன் நானசமபநதனமுதருளியதை “கேதநெறி தழைத்தோ ஸ்கமிகுசைவத் துறைவிளங்கப்-பூதபரம் பறைபொலியப் புனிதவாய் மலாந்தமுத” என்று விளக்கினா பெரியோ. இதுபோற கொள்ளாக்காற் ருமரைக்கிழவன் மங்கையோ பங்களைத் தோழுதிடல் ஸ்ம்பாவிதமோ ? மங்கைபாக னமுதபோது மங்கையேனு அழாளாயினள் ? தியானமாக்கத்தி லுபாசிக்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம்.      நடு

இன்றவர்களுக்கு வெளிப்படுத் தியேயவஸ்துவை “உவாஸ் வீயம் பரவேந்தீரங்ப்பழுந்தீராநா நிலகஂறபதாங்து : அந்தாயை நிரஷ்டிழாத்மோஸீ - ஸஹநாக்ஷீந்தமநஃபராந்தீ” என்று கைவ யெ சுருத் அடையாளமிட்டுக் கூறியது. “குவளைக்கண்ணி கூற ன்காண்க - அவஞ்சதானுமுடனே காண்க - பரமாந்தப பழங்கட லதுவே” என்று பூர்வாசகத் திருமுறையு மினிது பிரகாசட படுத்தியது. இவ்வதிசயப்பாடு போதர வெளிவந்த காசி காண்டத்தைக் கையிற் பிடித்துக்கொண்டு கடோதியுரை பகாந்தகணபரினியேனுங்கண்டிறநது பொததுக்கலுமுநதன மை மொழிந்து சுகிப்பாராக இன்னுமிவரது அழுகைப்பெரா ருளைக்கேட்டால், பின் வெண்பாவாலத்தீநத உவிசகலாம்

“அழுதா னுருத்திர னென்றுயமா வினறுங்பப  
பழுதா விரங்குகலும் பண்பாம - அழுதானே  
வேரெருத்தன பெண்டை விருமபி யிசுகாட்டில  
மாறுரைத்தாய நீயே மதி”

என்னுமிக்கீன யாம செயத “சிவததவசிந்தாடனியிற” காண்ச, இந்த நூல் பிள்ளைப்பெருமாளைபங்கா செயத “பரபழை விவேகத்தை” யழித்த பாகுதாஸ்திரமென்ற திக.

இன்னுங் சொஞ்சமுரைக்கின்றோம். சிவனமுத்து தன பொருட்டமுகையானால், அது அவருக்குக் குறைவு தியே யராகத் தியானத்தி லுதிததவாக்குத் தன் பொருட்டமுகை செல்லாது பிறாபொருட்டான் அழுகை அதுவெனலே சிறக்கும். அழுகை பிள்ளையமுதபோது தாய கண்டிரங்குத அலம, தாயேதனது துனபத்தாலமுதலுமென இருவகைத்து ராண்டெம் பெருமானமுதது பிள்ளைக்கண்டு தாயமுதது போலாம். பிரமன சிருட்டிததொழில் தனக்குக் கற்பிக்கவே சிவனைத் தியானித்தனன். இன்னுஞ் சிருட்டி தொலையவில் லையே. உயிர்கள் மலவலிமேல்டாற் படுத்துங்ப மின்னு

மொழிந்த பாடிலையே யென்றிருங்கின்மையே அவரத்முகையாம். பிள்ளையினது நோயகண்டு தாயமுத்து அனுநானத்தால், உயிரகளது மலவலினோக்கிச் சிவனமுத்து மெய்ஞ்ருநானத்தால், நித்திரை - அஞ்சுநான நித்திரை ஆங்கநித்தி கரையென்று விளங்குமாறுபோல இதனைக்கொள்ளத்தக்கது சிவபரஞ்சடா தனது திருக்கண்களினினருந்து சிந்திய நீாத்துளிகளே ருதராக்ஷமாக முளைத்தனவென்று ஜாபாலா திசருதிகள் கூறுமுன்மையும் இதனை நிறுத்தும். விரிக்கிற பெருகும்.

இனி யெமது உமாநாதன பிரமனது செந்தியிலாவிர்ப்பவித்ததைச் சிவாகள் ஜங்கமபோலக்கொண் டிங்கிதமபேச வந்த இழிவுரைக்குஞ் சிற்திறை நந்தொழிப்பாம், இவாகாட்டிய பாடலகளில், பிரமனது புருமத்யஸ்தானத்தில், (அவன் தியானித்தபோது) கருணையங்கடல குறுக்கை கோட்டி மங்கைபங்களுயத் தோன்றினன் என்று வெளிப்படையாசத் தியேயவஸ்துவினிலக்கணத்தை இனிது போதித்திருக்கவும், இவர் அநயதாகிரகித்தது அவற்றின் பொருள்விளங்காத காரணமேயாம். இவரது மதத்தில் தியேயவஸ்துவினி லக்கணம் பெநபபட்டவாறில்லை காராயனேபநிஷ்டத்து இவரது விஷ்ணுவை “நாராயணப்ரோந்தா” என்று சொபபடுத்தினிட்டது. சிவனைத் தியானிக்கின்றவன் என்பதே அதன் பொருளாம். காசிகாண்டம பிரமணைக்கூற்றியவாறு நாராயனேபநிஷ்டத்து விஷ்ணுவைக் கூறிவிட்டது. தியாதாக்களது ஜங்கமரணதுஸ்தரங்களைப் போக்க வெழுந் தியேயவஸ்துவினது ஆனிப்பவத்தைப் போர் ஜங்கமென்று துணி ந்த பண்டிதரது மதுகைக்கு காராயனனே கூஸிகொடுக்கத் தக்கவன். மலவலிகொண்டு பிறக்குமோர் ஜீவன் கருணையங்கடலாய்ப் பிறக்குமோ? குறுக்கோட்டிப் பிறக்குமோ? மங்கைபங்களுயப் பிறக்குமோ? பிரமனது தியானஸ்தானத்தில் தியேயமூர்த்தியாய்ப் பிறக்குமோ? தாமரைக்கிழு

வன் தொழுதுவாழ்த்திடப பிறக்குமோ? இவ்வாறு விய வஸ்தையுண்டாக விசாரியாததோஷமே நமதன்பரை அவை காத்தமவாதத்திலிழிந்து அலலலுறச செய்தது இனியே அனு சிரதேடிக் கொள்வாராக

இவ்வெப்படியாவது இராமனீக் கணாயேரறப பாக்கி ரூர். அது முடியாதகாரியம் என்னின், “மாதாவதரததிற் றங் கியுதிதத இராமகிருஷ்ணதி அவதாரங்கள்பேன்ற தன்று பிரம னது நெற்றியிலெழுந்த ஒருச்திரமூத்தம் எனில், விஷ்ணுவினது திருவவதாரங்கள்யாவமே அயோநிஜம் - அப்ராகருதம்-க்ளச்ரோ னித சம்பந்தமன்று, இச்சாமாத்திரையான்சழுந்த ஜோதிசொருபம்” என்று பிரசங்கிததுச் சில பிரமாணநதேடியொப்படைத்தார் அநதப் பிரமாணங்களைப் பின் விசாரிப்போம். இப்போது இவரது நியாயாபாசவன்மையைச் சிறிதெடுத்துக் காட்டுவா ம். சிவன் பிரமனது நெற்றியிற ரேன்றியது இராமகிருஷ்ணதிகள் காபபயோநிசம்பந்தம் பெற்றதுபோலாமோவென்று இவ்வோயாசங்கை யெழுப்பிக்கொண்டு இராமகிருஷ்ணர்கள் அயோநிஜர்கள், அவாகள் அபப்ராகிருததேக்கள் என்று கூறி மகிழ்ந்தார். முதலிலே தேரஷங்கநிய சிவனுரது அவதாரத்தை இப்போது கெளரவமாக வொப்பியவாறன்னை? “பீர்மாயபிரான் கோசலாதேவியின நெற்றியில் அவதரித்தனன்” என்று இவர் பிரசங்கித்திருக்கிறார் கோசலையின முகத்திற பிறந்தான் இராமனென்று ட்தடிய நவீனசித்தாநதம் கிலைக் கவேயன்றே பிரமன முகத்திற் பிறந்த சிவனை இப்போது சேசாக விட்டுவிட்டார்? இவரது பாரபடசமான சமாதான த்தால் எமது சிவபரஞ்சுடாமே சிவரேற்றிய தோஷமிறங்கியதே யன்றி இவரது தெயவுத்துக் கிவரேற்றிய கெளரவும் கிலைபெறவில்லை. இராமனைப்பற்றிய நூல் இராமாயனம். இதில், இராமனுக்குக் கர்பபயோநிஸமபந்தகள் கண்டா கோஷமாய முழங்கப்படுகின்றன. பிரதானமாகிய வானமீக த்தின மாதத்திரமேயன்றி வேறு ஓமாயணங்களிலும், நமதன்பருக்குப் பிராணபதமாகிய தமிழ்ராமாயனத்திலும்

ஞு அ

## சித்தாந்தஞானபோதம்.

(கமபராமாயணத்தினும்) இராமன் பிறநதவிடம் கோசலீல் யின் நெற்றியென்று காணப்படவில்லை. இத்தனை நாலகளின் கண்ணையும் மறைத்துவிட்டு நமதன்பா கண்கட்டிவித்தை காட்டியது எங்கனாலே நிலைக்கும்? சிவன் பிரமனது நெற்றி யிற்றேன்றின்ன. இராமன் தசரதனது நெற்றியிலேன் பிற க்கவீல்லை? பெட்டைமுகத்தைத் தேடிக்கொண்டது பெரு மையோ? பிரமன் முகத்திற் பிறநத சிவன் அவனுக்கு அனுக்ரகம பண்ணிவிட்டு உடனே மறைந்தனர். இராமன் உடனே மறையாமல் ஆகாரம் - நிதத்தோ - மைதுனங்களைத் தாங்கி டாபவித்து, சதருப்பாத்தாற் குருங்குகள் காலையெல் வாங்கட்டிக்கொண்டமுது காடுமேடெல்லாங் திரிகுது சரயு நதியில் வீழுக்கிறது முடிவுபெற்றவாறென்னை? இதற்கு மத்தியில், பூதங்கொண்டுவங்கு கொடுத்த பாயசக்கதை போ குங கதியென்னை? நமதனபரது பிரசங்கத்தால் இராமன் முக்யமாயக் கோசலீ மகனுகிறுன்; அவள் கணவனையநு சரித்து தாசரதியுமாகிறான். இவ்விருவா மகனுவதோடு சூதத் தின்றிருமகனுமாகின்றான், இவனிடத்தில், செரிக்காதவிஷய ங்களையெல்லா மேற்றிச் சிந்துபாடினால் யாவ ரங்கீரிபபவர்? இதனால் சிவனாரது தோற்றம் போன்றது இராமனது தோற் றம் என்ற வழுவாசகம் ஜீவிக்க இடம் பெறுதழிந்தது. இரா மனுக்குப் பெட்டைமுகத்தைக் காட்டியதுபோலக் கிருஷ்ண னுக்கு மொன்று காட்டாமல் வாயபொத்திக்கொண்டாரி தெனகொலோ? கிருஷ்ணன் காப்போனிச்சௌப் பெற்றுப் பிற சதிடல தோஷகரஸ்தமாகாதுபோலும். சிவன் பிரமன் முகத் திற் ரேவியோடாவிரைப்பவித்ததுபோல இராமனுங் தேவி போடு கோசலீ முகத்தில் ஏன் ஆவிரைப்பவிக்கவில்லை? இரா மனது தேவி யார் முகத்திலாவிரைப்பவித்தனளே? அவனுக்குக் கர்ப்போனிசமபங்கள் தோஷகரஸ்தமாகாதுபோலும். இப்படியே விஷ்ணுவினது ஏனையவதாரங்களின் காபபயோ னிலம்பங்கங்களுக்கும் நமதன்பாகதி காட்டுவாராக.

## ஆஞ்சநேயராமவைபவபங்கம் ரூக்

இனி இவர் தேடியபிரமாணங்களைச் சிறிது ஆராய் வாம். இராமனது அவதாரம் அயோநிஜம்-அப்ராகிருதம-சுக்லசுரோணிதசம்பந்தமன்று - சோதிசொருபம என்று கூறிய பிரமாணங்கள் இதனடியிற் போந்தனவாம்

“இராமபரதவ நிர்ணயோபநிஷத்து  
இராம ப்ரஹ்மோபநிஷத்து  
ப்ரஹ்ம நிர்ணயோபநிஷத்து  
இராமதாரக ப்ரஹ்மோபநிஷத்து  
ததவ நிர்ணயோபநிஷத்து  
பாரமார்த்தோபநிஷத்து  
மங்கிரஸாரப் பிரகரணம்  
சதுர்வேதசிகை  
இராமதாரகோபநிஷத்து.”

என்று கோவையாக அசத்வாக்கியங்களைத் திட்டி இவருக்கு எழுதிக்கொடுத்தவனயாவனே அறியேம். அவன் வார்த்தையை மூடி இவர் மதிமோசம போயினார். உபநிஷத்துக்கள் நூற்றெட்டன்று வைத்திகாசள் யாவருமொப்பியிருக்கிறாகள். அந்த நூற்றெட்டுபெநிஷத்தும் தெலுங்கு-கிரங்கம்-நாகரமென்னுமளமுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கின்றது. இந்த வுபநிஷத்துக்கோவையில் பூவுபட்சி யெழுதிக்கொண்ட வுபநிஷத்திலொன்றுங்காணேம். இவரொருகால ஆயிரத் தெட்டுபெநிஷத்துக்கோவையில் அவை யிருக்கின்றனவென்று வாதிக்காம். மத்வர்கள் “ததுத்தம காட்டராயனே - ததுத்தம் மாட்டராயனே” என்று தங்கள் நூல்களில் எழுதிக்கொண்டிருக்கிறாகள். அவைபோலவனவாகவே இவையு மொதுங்கும். ஆயிரத்தெட்டுபெநிஷத்துக்களடங்கியேற்றுபநிஷத்து ஏட்டுப்பிரதி இப்போது கிடைக்குமா? ஒரு பிரதிமாத்வன் காட்டியதாகக் கொள்வோம். அதில், சைவ ஸ்மார்த்த வைஷ்ணவர்கள் கொண்டாடும் பெயாகளில்லாவிட்டால் மாத்வனது பிரதி பொய்யென்று தள்ளுவார்கள். இப்படியே தத்தமக்

குரிய உபங்கிஷத்தின் பெயர்கள் காணுவிடின், சைவன் காட்டிய பிரதியை மற்றையரும், ஸ்மார்த்தன் காட்டிய பிரதியைப் பிறகு ம் பிரகஷிபதமென்றெதுக்குவாகள். இவ்வெல்லாமத்திற்கு மொப்பக்கூடிய வொரேவிதமான (ஆயிரத்தெட்டுபெங்கிஷத்துக்களடங்கிப்) பிரதிகளைத் தனித்தனி யொவ்வொருவருங்காட்டிச் சபையேற்முடியாது. ஸாவஸம் பிரதிபங்கமான உபங்கிஷததுக் கோவையிற் காட்டமுடியாத பொய்யுபங்கிஷத்து. பெயாகளை இந்தப் பூர்வபடசியா பிரஸ்தாபிதது விட்டதனுடையே எம்மனோ பிரமியார்கள். இராமானுக்கு ஏற்றமுழுங்டாகது. பூவுபட்சியென்று தலைவளைவும் விமரபோகிறதில்லை. நாற்றெட்டுபெங்கிஷத்துக்கோவையோ ஸாவஸம்பிரதிபங்கமாய் வைத்காயாவரிடத்துங் காணப்பட்டு பூஜ்யமாய் வழங்கப்பட்டு வருகின்றது இதில், “இராமதாபங்கிஷத்து - இராமாநுழையோபங்கிஷத்து” என்று இராமாநாமாங்கித்ததோடு இரண்டுபெங்கிஷத்துக்கள் பிரகாசிக்கின்றன. இன்னும் வைஷ்ணவோபங்கிஷத்துக்கள் பல இருக்கின்றன. இந்றுவளான நிலேனும் இராமன் கோசலையின் நெற்றியிற் பிரதானென்று பெரய்யுப்பீதசம் செய்த தில்லை. அன்றியும் உபங்கிஷத்துக்களுக்குப் பொருள்ளைக்கவேண்டியது உபபரஹ்மணங்களைக்கொண்டு. இவருத கரிதத உபங்கிஷத்துக்களுக்கு உபபரஹ்மணமான புராணை திகாசங்கள் யாவை? ஒரு புராணத்திலும், இதிகாசமாகிய பாரதராமாயணங்களிலும் பெறப்படாத கோசலை நெற்றியை இராமானுக்குப் பிறப்பிடமாகப் பொய்யுடையுள்ளது பொங்கிவழிந்த பூவுபடசி வித்வசபைகளி லினி யெப்படித் தலைகாட்டுவாரோ தெரியாது. இராமானுக்கு உதிஷ்டானமா ஜியவிஷ்ணுவை வேதமானது “வாஸ்஦ேவ: பரா: ப்ரகுபி:” என்றும், புராணமானது “ப்ரகுபி: பரமை விஷு:” என்றும் பண்டிதபாமரங்ஜிதமாய்க் கூறியிருக்கும்பகுதிகளை மறுப்பா

## ஆஞ்சதேயராமனவபவபங்கம். சுக

ரிலலை. பிரத்யக்ஷசருதியாதிகள் விஷ்ணுவைப் பிரகிருதி யென்றும், “ஓங்ஜநாநாஸ்” என்றும் பிரகாசப்படுத்தியதுண் ரங்கவர்கள் இராமகிருஷ்ணத்திகளை அப்பிராகிருதவிக்ரகங்கள், சுக்கிலச்சோனித பரினுமதேகமெய்தாத ஜோதிசொருபர்கள் என்று எங்களே ஸ்தாபிக்கத்துணிவாகள்?

**இ**னிச் சிவபரஞ்சுடரை வேதாதிகள் “அஜங்஧நம்” என்றும், “அஜாஶ்மி சீர்வாம்” என்றும் பிரகாசப்படுத்தின. சுவேதா சுவதரம் “நஷ்டங்கஷித்திர ஸிலாக்” என்று தோடங்கிச் சிவனுரது பிறப்பினமை முதலிய பதிதாழ்ததை நன்குபர்வத்திரி த்தன. ஆனாலோராட்சிகளென்னிலவேனும் ஸ்ரீ காளமேகப் புலவா “பிறப்பிறப்பிலே” என்று சிவனுருக்குஞ் சிட்டுக்குரு விக்குஞ் ஸரமயாதிசயங்குறிக் களிபபித்தனா. சிவனுருக்குப் பிறப்பு-இறப்பு இலலையென்றும், சிட்டுக்குருவிக்குப் பிறப்பு இறவாணத்திலென்றும் பொருள்விளங்கவமைத்த அருமையை அவா விஷ்ணுவினிடம் ஸமாததித்திருந்தால் நமதன்பரைக் கையிற பிழிக்கலாமா? இனி விஷ்ணுவின்கஜி யைப் பராங்குசமல்லையடைவரென்னும் பண்டிதா பின்வருமாறு கூறுகின்றார்.

“பிறப்புண்டென்பதற்கு ஸ்ரீஜயநதிசாட்சி, பெருஞ்சமுசார முண்டென்பதற்கு மறப்பில் சிதைசாட்சி மரணமுண்டென்பதற்கு வனவேடன சாட்சியுண டிதஹாய்யையே” என்னுமிதணை மறுக்க யார்தாம்? சிவனுர பிரமனமுகத்தி லாவிரபபயத்ததைக் காமாதீனமான வொருப்பிறப்பு என்று கொண்டால், அந்தப் பிறபுக்கு இறப்புக்கூறுவேண்டும். அவா செத்தகைத் தேடிருந்தால் வாப்திறக்கட்டும். இராமகிருஷ்ணத்திகள் செத்தகைத்தகள் ஜகத்பிரவித்தம். நரசிங்கம் சரபத்தாலழிந்ததுபோல மீன-ஆமை-பன்றியாதி அவதாரங்களும் கணபதி-சுப்பிரமணியர்-பைரவர் முதலிய சிவஸ்துக்களாலழிந்தன. (சரபத்தையழிக்க நமதன்பர் கண்டபோன்டத்தைத் தேடியதுபோல மத்ஸ்யாதிகளையழித்த சிவமூர்த்தி

தங்களுக்கும் இடர்விளைக்கத்தக்க விஷ்ணுஅவதாரங்களை ஏனோதே யொப்படைக்காராயினர்? ஸ்ரீநகத்தின ஞாலீ யுரித்துத் தரித்துபோல மீணினது கண்ணப் பிடிக்கியும், ஆமையினது ஓட்டைப்பறித்தும், பன்றியினது கொம்பையுடைத்தும், திரிவிக்கிரமனது முதுகெலும்பை முறித்தும் சிவனுர்தரித்திருக்கும் அடையாளங்களைக் கண் டேயன்றே “வாங்விஷ்ணுமயங்ராசீஷம்” என்று மேலோரா து தித்தனா.

இத்தையே இரட்டையர்கள் தமது தெயவீகவுலாவில் “தன்னெனவே யாழிபுகுஞ் சோமுகளைச் செறறிடுமீன-கண்ணய சிராற்களைத்தவரா, கண்ணஞர்-ஆமைவடிவநதனினு மாதிவராகநாதனினு-மாமுத கோட்டைக்கரத்தால் வாங்கினரா, அமரையும் பேசரிய சிமபுளாயப் பேராடகளையடங்-கேசரியை வளருகிறா ற கிண்டவரா” எனவும், “படிவின முழுதளநத மாயன முது கெலும்பைச் செந்திரெழுகவே வாக்கினா வேறுண்டோ” என வுங்காறிச் சாஸநமபண்ணினாகள். இவைகளுக்குச் சுதி கூறவகையறியாத பூர்வபடசியாருக்கு இன்னுமொன்று சொல்லுகிறோம்.

என்னெனின, பிறக்கு சாகிஸ வாழ்விளையடைய விஷ்ணுவின்கதியை எமது பராங்குசமலையேதவா பின்னு மு ரைத்திருக்கின்றனா. விஷ்ணுவை யாரோ ஸமஸ்ரமாத்து யென்றாகளாம். அது சகியாமல் “குற்றத்தால் முனைப்பெற பத்துப் பிறவியினங் கூற்றன்வந்து-உநது தன்னுயிரை, மிகப்-பற்றிக கொண்டேபோகும் அரியே கொலவரங்களுல் பதியியாரிசமூர் ஞை சீலனே” என்று கூறிய அருமையே அதுவாம. இவைகளை யோசிக்கும் ஸாதுக்கள் பிரமனது நெற்றியிற் ரேன்றியது சிவனுக்குப் பிறப்பாகாதோ என்று தொடுத்த வாதத்தின் முகத்தை இனிச் சுட்டெரிப்பது அருளாயோ? சிவனுர் பிரமனது நெற்றிய ஸாவிரப்பவித்தா ரென்பதனுண்மையை இனிச் சிறிதுவிளக்குவாம்.

MAHAMAHOPADHYAYA  
DR. U.V. SWAMINATHA IYER LIBRARY

ஆஞ்சநேயராமவைபவபங்கம். ஈஞ்

ஆதித்யபுராணம் “த்யாபீவஶ்ரமாவி. த்யாநாவிஸ்தூ  
ஶங்ஸுதம். த்யாநாயாபீகாஶங்கோ-நவேஷி த்யாங்வரங்கிவஂ” என்னும்  
வசனத்தால், ஜேபாரமசிவா! தேவீரோ எனக்குப் புத்திரராக  
வரக்கடவீரோ எனது பிராததித்து, உமமுடைய மாயையால்  
மோகிதனுகிப்பான உமமைப்பரமசிவனைறு தெரிந்துகொ  
ள்ளாமலிருக்கிறேன் எனது பிரமன் விணனப்பஞ் செய்து  
கொண்டானென்று பெறப்பட்டது அதற்கு “அஹாங்கேஷ்வர  
தா-ஞுத்திஸ்வஸிதாவஷஃ” என்னும் வசனத்தால் உங்க்கு ஈன்  
எனது அமிசத்தால் புத்திரனுப்பருகிறேன் என்று பரமசிவ  
ன் சொன்னதாகவெனிப்பட்டது. அன்றியும், “உஷ்டாவஷ  
ஷம்-நஷிஂவி தீவிரங்கஷே, ஏதேங்காலை கா-தீ-தூஷமாஷா: தீஷமாஷித,  
ஸ்ராதீஷமாஷா: தீ-லா-கீ-ஸ்ரா-ஷே-ஹரஃ” என்னும் ஸ்தாந்த  
வசனத்தால் பிரமன் அநேககாலங் தவஞ்செய்தும் அவனு  
டையதவம் பலியாமையால் சோபத்தால் மூச்சித்தான்,  
அபபோது பிரானுதமகராகிப்பறன என்னும் உருத்திரமுர  
த்தி அவனுடையலாடத்தில் ஆவிப்பவித்தனா என்றும்,  
“பலா-கீ-சிஂகமீதீஷா-தஷ்ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ  
ஷ்வரங் தஷ்வா-ஸ்ரீ-கஂ” என்னும் வசனத்தால் மகத்தான தவத்  
தையுடையவாகள் முகத்திற்கு மேலாயிருக்கிற லலாடஸ்தா  
னத்தில் பிரமத்தைத் தியானிப்பாகள். அப்படிப்பட்ட  
தனமையிற்கிறநத பிரமனது நெற்றியினின்றும் ஸ்ரஷ்டி  
யின பொருட்டு உருத்திரமூத்தி ஆவிப்பவித்தனர் என்  
அம வெளிப்பட்டது. இநதப்பிரமாணங்களைப் பரியாலோ  
சிக்கையில் பிரமனிடமபிறக்க உருத்திரா குணருத்ராரோ  
எனவும், அவரும் பிரமனுக்கு அதுகாலமார்த்தமே யாவிரப்  
பவித்தனரைவும், அவருக்கும் துரீய சிவலுக்கும்  
நாமருபவொற்றுமைகளாற் பேதங்கானுமையால் அவ  
ரையே சிவனுக்கொண்டு சிலவிடங்களில் வேதாதிகள்  
கூறுமெனவும், பிரம விஷ்ணுவாதிகளும் அவரையாச்சி  
ரயிப்பதுகொண்டு அவரையதிஷ்டத்துவினங்கும் ஸ்ரீபா

சுசு

## சித்தாந்தஞானபோதம்.

மேசவரப் பிரஸாதத்தை யடைவதுண்டாகையால், அந்தக் குணருத்ரோபாஸ்திக்கு அதிகமாகப் பிரமநாராணையர்களுபாஸ்தியை வைத்திகோததமர்கள் கொள்ளமாட்டார்களெனவும் அறியத்தக்கது. இவ்வண்மைகளாலும், “பிறப்பிஸ் பெருமானைப்-பின்னுழ்ச்சடையானை” எனவும், “பித்திரூதியேன் பிறவாவருவானை” எனவும் போந்த சைவத்திருவாளர்களுமதவாக்காலும் சிவஞா பிரந்தாரென்னும் வாதம் இறங்குவிட்டதாகையால் “செத்துப் பிறக்கின்ற தெயவங்கண்மண்஘ாளசெங்கிரையாச்யருளே” என்பதைச் சிக்கித்து இனியேனுங் குணபபட்டு வாழவாராக, விரிக்கிற பெருகும்.

நமதன்பர் இம்மட்டிலமையாமல் பகவத்கிடையிலிருங்கினார். ஷீ கிடை எ-வது அத்தியாயம் உச வறு சுலோகத்தில் “பிரபஞ்சாதித்தனுயும் ஜக்தர்க்கணார்த்தம லீலயினுலே பிரகாசிக்கின்ற டலவித் ரூபமுடையவனுயும் சுத்த சத்துவ சொருபனுயும் இருசகின்ற எண்ணிக் கருமத்தனுஷ்ணாள் பாஞ்ச பெளதிக் தேத்தையடையவனுயும் தேவுதைகளுக்குச் சமான அயும் நினைக்கின்றார்கள்” என்று கண்ணன் சொன்னதாகப் பெறப்பட்டிருக்கிறதாம். இதனை ஸ்ரீதரசவாமிகள் வியாக்கியானத்திற்பார்க்கும்படியும் நமது பூவுட்சியார் தெரிவிக்கிறார். அன்றியும், கூ-வது அத்தியாயம் சுக-வது சுலோகத்தில் “என்னுடைய சிரேஷ்டமான ரூபத்தை அறியாத மூடாகள் ஆத்மகோட்களுக்கு ஏதாயகளுபிருக்கிற எண்ண மனுஷ்யதே எந்தை பெடுத்திருப்பவனுக மதிகின்றார்கள்” என்று கண்ணன் கூறியதாகப் பெறப்பட்டிருக்கிறதாம். இதனையும் நமதன் பரெமுதிக்காட்டிக் கண்ணன் பரமாத்மா வென்று ஸ்தாபிக்கிறார். எடுத்துக்கொண்ட சுலோகங்களுக்கு இவரை முதியவரை துரைசாமிமூப்பனா வெளியிட்ட “பகவத்கிடையானம்” என்னுஞ் சுவடியிலிருது எடுத்துக்கொண்டதெனவறிக. இந்தமூப்பனார் தமது சிவத்ரோகத்தை ஷீ சுவடியில் விஸ்தாரமாய்ப் பரப்பியிருக்கிறார். அதனையுள்ள சமயம்வாய்த்தபோது விசாரியாமல்விடோம். அது நிறக.

“ தொழில் ”  
உ. வே. சாமிராத்யர் நூல் நிலையம்  
அடையாறு, சென்னை-20.

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். சூடு

நமதன்பரது இரண்டுவசனங்களுக்குங் கதிகுறுசின்றோம். பாரதத்திலொருக்கு கிடைத், இந்தக்கிடையும் பாரதநாள். இனிப்பாரதம், “ஜநஷ்டத்தோணா-ஸ்தோநஷ்டஷுஷ்டா; தீந்தீநாரூபஷஷஃ-தீநாரூபஷஷஃ” என்று கூறுகின்றது. இதில் வியாசரானவர் அங்குவத்தாமாவைநோக்கி, சேஞ்சும் அங்குவத்தாமரே! கிருஷ்ணர்ஜனாக்களுக்கு எவ்வாறு உறபத்தி-காமம்-தபசு-யோகங்கள் கிடைத்திருக்கின்றனவோ, அவவாறே உமக்குங்கிடைத்திருக்கின்றன. அநதக் கிருஷ்ணர்ஜனர்கள் சிவலிங்கத்தினிடமாகப் பரமசிவாராதனஞ் செய்கின்றாகள். நீர் விக்கிரகவழிவத்தில் ஆராதனஞ்செய்கின்றீர் என்று கூறியதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இதனைப் பரிச்கரிக்கையில் கிருஷ்ணருக்கு ஜங்மம் காமம் தபசுகள்-கேட்கப்பட்டன. இப்படியே அங்குவத்தாமாஜனாகளுக்குங் கேட்கப்பட்டன. இவை ஜீவதரும். இவைகளையுடையவர்கள் ஜீவர்கள். மூன்று ஜீவாகளை போரினப்படுத்திக் கூறின்மையால் ஒருவரிலொருவா உயாந்தவரும் தாழ்ந்தவருமாகார். ஜங்மகர்ம தபசுகளிலிவரோத்தவராயினும் சிவாராதனையில் விகரக்குஜைசெய்யும் அங்குவத்தாமரராக்க இவிங்க பூஜைசெப்பும் கிருஷ்ணர்ஜனர்கள் உயாந்தவாகளாயினது சத்தியம். ஜங்மகர்மங்களை பொபடிய இந்தவசனத்துக்கு ஒருக்கி தேட்டாமல், இதனேடுமூண்படவெறுமனே ஏக்கேஶவசனங்களை யுதகரிப்பதி வென்னபயன்? பாரதமொன்றிலேதானே கிருஷ்ணனை மனுஷ்யனால்லவென்றும், கர்மாதீனமான மனுஷ்யனென்றுவகூறியிருத்தலுக்கு இப்போதுகதிதேடவேண்டியதே முக்யம். இன்னும், பாரதம் “நேஷன்ஸ்கீட்டங்-பௌகீ-காமவசனாயன், கஷ்டாந்தி-நீஷாலம் - ஜூஷன்ஸ்கர்யாபிதம்” என்று கூறுகின்றது. இதில், கிருஷ்ணர்ஜனர்த்தி அப்படிப்பட்ட தெய்வத்தை எனதுமாயையால் மோகித்திருக்கிற பாஷண்டிகள் பார்க்கவறியார்கள். ஆகையால்,

என்னும்மாவுக்கு மூலகாரணரென்று சகலருக்குங் தெரியாதுதுகிறவனாக அந்தச்சிவலை நான் பூஷ்டிகளின்றேன் என்று சொன்னதாக வெளிப்படுகின்றது. சகலருங் தெரியாமோயால் எனக்கு அந்தராத்மா கிடையாதென்றும், நானே அந்தராதமாவென்றும் பிராந்தியடைந்திருப்பதால், அதை நிவர்த்திக்கும்பொருட்டே நான் சிவலை என்னும்மாவென்று பிரசித்தப்படுத்துகிறேன் என்று ஸ்ரீஶிருஷ்டி ஜபகவான் பரிஷ்காரப்படுத்திய இந்த வசங்தத்துக்குப் பேரே நமத்பூர்வபடசி தேடியவசனங்கள் நிலைபெறுமாறு யாங்குனம்? ஆயின், கீதாவசனங்களுக்குப் போககென்னையெனின், கீதை பிழ்மபாவத்திலுள்ளது. இந்தக்கீதையை நாம் சத்தியமாய்க் கொண்டால், பிழ்மததுரோணுதிகளும் சத்தியம். துரோணத்தில் கிருஷ்ணனும், அாஜ்ஞனும் கைவாசயாதத்திரைசெய்தகதை வியக்தம். யாத்திரையில், பசியால் வருந்திய அாக்ஞனுக்குக் கிருஷ்ணர் சிலசிமுங்குக் களையுக்களிகளையுக்கொண்டுவந்து கொடுத்தார். அதற்கு அாஜ்ஞன் நான் பூஜையைக் கொண்டுவரவில்லையே! பூஜையின்றி நான் எப்படி ஆகாரங்களாள்வது என்று மறுத்தான். அதனை மறுக்கவென்கிய கிருஷ்ணர் சிவபூஜை பாவனையோகயால், என்னிடத்திற் சிவபாவலை செய்து பூஷ்டிக்கூட்டவாயென்று கூறினா. அந்தப்படியே கிருஷ்ண ஸிடத்திற் சிவபூஜை செய்தான் அாஜ்ஞன். இப்படியே சாங்காறஞ் சிவபூஜை செய்திருந்தான். இவை களுக்குக் கதியென்னை? அன்றியும், கண்ணன் “காஷ்வரன் குஷாக்ரம சூழ்சீஸ்ரபிஷ்டி, பூஷணங்குஷாக்ரம யங்காரமாக்ராண்துக்கூடிய காஷ்வரன். காஷ்வரனங்குஷாக்ரம யங்காரமாக்ராண்துக்கூடிய காஷ்வரன்” என்று கீதையிலேயே பிரகாசப் படுத்தியிருக்கின்றனர். இதில், தனக்கு வேற்றுயின்னாகவர்களைப் பிரஸ்தாபித்து, அாஜ்ஞா! நீ அந்தப் பாம புருஷர்களே சரணடையக்கூடவாய். அவருடைய பிரஸாதத்தால் சரசுவதமான (அவருடைய திருவடிப் பேரூகிய)

## ஆன்சநேயராமவைபவபங்கம். சுட்டு

மோகால்தானங்கைக்கூடுமீ என்று உபதேசித்ததைப் பூர்வபடசிகள் கிளுஷ்டசலபநம் பண்ணிக் கேட்குமுபபெறுகின்றார்கள். தசசபதத்தினுலே படாககையிடத்தனுக்காசவரனை விளக்கியதுமாத்திரமேயன்றி “குடும்பருமான் நியோசி” என்றதில், உத்தமனும் புருஷ னுமாக்ய அந்தப்பரமேசுவரரா “அந்தம்” என்றுகூறித் தனக்குவேறானவரென்று பரிஷக்ரித்தனா. இவைகளை யெல்லாம் யோசிக்கிறபோது பூர்வபடசித்திய வசனங்கள் கண்ணான் ஸோஹம்பாவனையாறு கூறியவையெல்லோலே அமைவுடைத்து. வாமதேவரினி “யானே எல்லாராயினேன்ன” என்றும், இந்திரன் “ஊன பிராண னுயி, க்ரேஸ-ான அறிவுமயமான சூதமாவயிருக்கிறன்” என்றும் கூறியிருக்கிறார்கள். ஏனையகீதாசாரிபாகனும், பிரமன் சுடு அநுமான முதலிபோரும் கண்ணைப்போலவே ஸோகமபாவனை மேற்கொண்டுதாமே பரமாதமாவன்று கூறுகின்றார்கள். அநுமானது கிடையைத் தெனுங்கா “கோத்தித்” (கோத்தித்) எனகிறார்கள். சைவவைஷ்ணவ மரிபாக்கைப் பாம் பரியாலோசிப்போம். இவாகள் பெரியோக்லோக்கண்டால் “ஸ்வாமி” என்று அழைப்பார்கள். ஐபுங்காசவாமிகள் ஒருவருக்கொருவா “பெருமானே” என்று அழைத்து வந்திக்கின்றார்கள். சாபவாகள் சிவனடியாக்ளோச் சிவனென்றே வழிபட்டு உப்புமவறி தேடுகிறார்கள்-கண்ணன். கீதாசாரியனுயிருக்கு செப்பு முபதேசஸநதாபதத்தில் தன்னைச் சிவபாவனையாற்கிரகித்துத் தானே ராசுவரனென்றுகூறியது சைவகிஞ்சாநத முடிவாயினதறிக். இந்த ஸோஹமபாவனைலட்சணம் வைஷ்ணவாகனுக்கும், மாயாவாதிகளுக்குங் தெரியாது. தெரிந்திருக்கால இராமாநுஜாசாரியரும், சங்கராசாரியரும் “ஸ்ராவாஸ்பாஸிசார்யங்கம்” என்றபகுதியை ஒருவாக்கொருவர் மாறுபட்ட நிலைமையுடையவாகளாய்க் கெடுத்திருக்கமாட்டார்கள். இனி ஸோஹமபாவனை இனைத்தென்று பின்வாக்

கூறு

## சித்தாந்தஞானபோதம்.

இயத்தா ஹணாத்துகிரேம். “கண்டவிவையல்லென்ற என்று கானுக்கழிபரமு நான்லே சௌகர்யத்திக் கசிநத, தொன்றி தென்னுமளத்துவங்கு வின்றலப்பாலே - சோகமெனப் பாவிக்கை தோன்றுவன் வேறின்றி, விண்டக்கு மலங்களைலாங் கருடதியானத்தின-விடமொழியுமதுபோல விமலங்கையும் மடையும் பண்டை மறைக்கு மதானுக்கென்று பாவிக்கச்சொல்லு வதிப் பாவதத்தக்காணே” என்னும் இந்தவாய்மைதோன்ற வே கண்ணனுங் கிடையில் “ஷ்ட்ரீக்ஷ்வரம்” என்று கூறினர். ஈச்வரம்=ஸகவர ஸம்பந்தமான, மே=என்னானுடைய, போகம்=ஐகவரியபோகத்தை, பச்யா= நீபாக்கக்கடவாய் என்று வெளிப்படுத்தியதுணாந்தவர்கள் ஸகவர சம்பந்தமென்றதை ஈச்வரப்பிரஸாதத்தால் அவ்வீசுவரங்குபபாவிக்கப்படுந்தன்மை யென்று தெளிவார்கள். இதுபற்றியே கண்ணனை ஸகவரனென்றும், சிருஷ்டமுதலிய சாவகர்த்துத்துவமுடையவனென்றும் கிடைமுழுதுவு கோவிக்கு நிலமையையுணாங்கிடுவா பெரியோரென்க. சுருதிலைக்கு மாலையில், ஸ்ரீ ஊரதத்தசவாமிகள் இதனை நன்குபரிசுக்கிறதனரெனக.

இனி நமதனபா வாமனபுராணம்-பிரமாண்டபுராணம்-கொதம சங்கிதை-ஸஹஸ்ர நாமம்-தமிழ்க்காமபுராண முதலியவைகளைப் பிரஸ்தாபித்து, அவை விஷ்ணுவின்து பிறப்பை அப்பிராக்ருதம்-அயோ நிஜம்-ஸகல சுரோணிதமானதன்று என்று கோவிப்பதாகச் சாதித்தாரா. இதுகாறும் யாம செய்திருக்கும் பிரசகங்கேட்டவர்களுக்கு ஈண்டிவர் காட்டிய பிரமாணங்களில், முதலெடுத்துக்கொண்ட வாமனபுராணம் விஷ்ணுவுக்குத் தசவித அவதாரங்களைப் பிரதிபாதிக்கிறதாம். அவ்வவதாரம் அமிசாவதாரம்-அமிசாமிசாவதாரம்-ஆவேசாவதாரம்-பூரணவதாரம்-பூரணதமா அவதாரம்-விஷுகாவதாரம்-விபவாவதாரம்-அர்ச்சாவதாரம்-வீர்த்தியவதாரம்-பூரண

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். ராகு

தராவதாரம் என்பவைகளாம். இவ்வெல்லா அவதாரங்களும் அபோஷிஜம்-அப்பிராக்ருதம் என்று பிரஸித்தியெய்தினவாம். இனி யில்வவதாரங்கள் அப்பிராக்ருதங்களாகுமானால், யா ஏம் ஸமமரியாதை யுடையனவாதல் வேண்டும். இவா பூரண தமாவதாரமெனக் கொண்டாமனும், ஆவேசாவதாரமெனக் கொண்ட பரசுராமனும் ஒருவருக்கொருவர் சண்டை பிடித்து, பரசுராமனை இராமனுதைக்கவேண்டியவாவசியகமில்லை. இவ்விதத்தராமனையும், சாலுவடிகதத்திலுதைபட்ட திருஷ்ணனையும் பூரணதமாவதாரமெனக்கொள்ள இவா மீன்ஆழமை-பன்றிமுதலியவைகளைப் பூரணவதாரமென்று கொஞ்சமகிழ்ச்சின்றூ. இந்த மிருகாவதாரங்களிற் றணிசதன வாகப் பரசுராமாதி மனுஷ்யாவதாரங்களைக் கொண்டாடிக் கொடிபோடுகிறார். அனறியும், பூரணதுக்குமேல் தரதமங்களை யொப்பி, பூரணதமாவதாரம்-பூரணக்ராவதாரம் என்று ஆபாசமழை பொழிகின்றூ. தரதம் பாவங்கள் குணததின் மேலேற்றதக்கன. வஸ்துவின்மே லேற்மாட்டா. மநதமமந்தகரம், தீவ்ரம-தீவ்ரதரம் எனபன்போற்கொண்டு தெளிக. சூரியனை நாம கிரகணகாலத்திற்பாராதது, இது பூரண கிரகணம்-முக்காலகிரகணம் - அரைக்கிரகணம் - காலகிரகணம்-வீசங்கிரகணம் என்று பிரஸ்தாபிக்கிறபோது அந்தப் பேதங்கள் ஸ்வரூபத்தின்பேரி லேறிவிளங்கும். சூரியனைக் கிரகணம் ஸமபந்திக்கிறபோதுமாத்திரமே அதுசிறக்கும். அந்த ஸுவரியன் பூமியில்வாது பிறந்தானெனகையில், முழு ஸுவரியவுபிறந்தான்என்பது மாத்திரமேபொருந்தும். முக்கால்ஸ-உரியன் பிறந்தான் என்றுக்கறி அவமானப்படுவரோ அறிவிற் சிறந்தோ? அதற்குமேல் ஒன்றறைச் சூரியன் பிறந்தான்-ஒன்றேமுககாற் சூரியன் பிறந்தான் என்ற கூறித தடுமாறிப்போவரோ தக்கோ? தரதமங்கள் பூரணுவதாரத்திற்கு மேலிட்டனவாகப் பிரசங்கித்தது பகுத்தி யும் பண்டிமுந்தமையினு வென்றறிக. பூரணத்துக்கு மேல், தமாவதாரங்களாய்க் கொண்டவர்களில், கிருஷ்ணன்

விஷ்ணுவினது கறுப்புமயிரோன்றின் அவதாரம் என்று கூறிய வேதம-பாரதம் என்பவைகளை அஸ்ததென்று தள்ள என இவரது வாமனபுராண்வாககியம் போதித்தலால், அவ்வாமனபுராணவாககியததை வைஷ்ணவாகள் முடைந்து கொண்ட அஸ்தவாககிப்பெமன்றெதுக்குதலே சிங்டர்களபிமதமென்றுணர்க. நிறகு.

இவரது பிரமாணடபுராணமு மிவரைததெருவிலே யே தியகவிட்டது. எங்கனமெனின், அந்த வாககியத்துக்கு “அரசனே விஷ்ணுவினது எல்லாவ வதாரங்களும் அயோநிஜம் என்று எவ்வண்ணம் முனிவாகள் சொல்லுகின்றார்களோ, அவ்வண்ணமே உத்து பாரியாளான சந்திரமதியும் தாமரைப்பூவில் உதித்தவன் என்ற கூறுகின்றது” என்று அரிச்சங்கிரீனைப் பாரத்துப் பிரமதேவா சொன்னதாக இவரே பொருள்விரித்தார். இதில், விஷ்ணுவினது அயோநிஜத்வத்தோடு ஒத்த அயோநிஜையென்று சந்திரமதி கேட்கப்பட்டனள். விஷ்ணுவும், சந்திரமதியும் அயோநிஜாகள். அப்பிராகிருதர்கள்-சுக்ல சூரோணித சமபந்த மெய்தாதவாகள். இவ்விருவருடு சமநிலைபெறுவாகளானால், சந்திரமதி யைக் காட்டிலும் விஷ்ணுவுக்குண்டான ஆதிக்யம்யாது? இவரதுவாககியம் விஷ்ணுவுக்கு ஜீவளாம்யங்கூறினமையால், விஷ்ணுவைப் பரமாதமாவென்று மாரடித்துக் கொள்ளா மிவரதுவாதம் நிஷ்பலமாயினதற்க. இவரது விஷ்ணுவோடு பாஞ்சாலியுஞ் சேர்ந்து கணம் பெறத்தக்கவளா மென்றுணர்க. இவர் காட்டிய கௌதம சங்கிதையு மிவருக்கு உபகாரங்கு செய்திலது. எங்கனமெனின், இதில் கோசலையைப் பகவான் தனது யோகமாயையால் கர்ப்பவதியாகச் செய்தார், நாராயணனுக்குக் கர்ப்பவாசங்கிடையாத என்று பொருள்விளங்குவதாகப் பூர்வபடசியார் பிரசங்கித்தனர். உலகில் மகாங்கள் பலா கர்ப்பப் மெய்தாதவர்களுக்கு விழுதிப்பிரஸாதங் கொடுத்தலும்,

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். எக

மஞ்சள் மந்திரித்துக்கொடுத்தலும், மந்திரசித்தியால்லீக்கி தகு அதுக்கிரகித்தலு மாகிய யோகமாண்யகளால் புத்திர ஸந்தான முண்டாகச செய்திடலநுபவஸித்தம். குந்திதே வி-மத்திராதேவிகளுக்குத் தூவாசமுனிவா மஞ்சள்கொடுத்தருளிய யோகமாண்யேயே யன்றே புத்ரோறுபத்திக்குக் காரணமாய நின்றது? இதனால், அநத ஸதிரீகளுக்குப் புருஷஸம்பர்க்க மிலலையெனவாவது, பிறக்குஞ் சிகக்க ஞுக்குக காபபயோநிஸமபநதமும-சுல சுரோணித பரி ஞமேதகமு மிலலையென்வாவது வாதிடல ஸமபாவிதமோ? அதவா அவையில்லாவிட்டனும், சந்திரமதியோடு ஸாமயம் பெறற விஷ்ணுவவதாரங்கள் காமாதின முடையனவாகவே யொதுங்குமியலபினவாயினவெனக சந்திரமதிபாபானுக்கும், அவன் கொழுநன (அரிசசங்திரன) பறையனுக்கும் அடிமைபபட்டாகள். அவினதத்திற படிக்கபபட்ட இராமன் (தனமணிவியை மீட்டுக்கொடுக்கவேண்டிக)குரங்குகளவயப் படடும், சிறை இராவணனவயபபடும் வருநதினாகள். இன் னோ பட்டபாடுகள் தெயவததுக்கே வெளிச்சம. இவ்விரா மன பாயசத்தாறபிறதவனென்று எல்லா இராயயணங்களுங்கூறுகின்றன. இநதபபாயசத்தை யொரு பூதங்கொண்டு வந்து கோசலைக்குக் கொடுத்தது. இதனால், அவருடைய கர்பபம் ஒரு பூதத்தின யோகமாணபாலுண்டாகியது என்றும் அநதப் பூதத்தையே நமதனபாகடிய கெளதபசக்கிதை பகவானென்று ஒருகால சொல்லியிருந்தாலு மிருக்கலாமென்றும் விவேகிகள் தீமாணிக்கின்றன. இவைகளுக்குக் கதி தேவேதோடு இவரது விஷ்ணுவாலஸரநாமம் விஷ்ணுவைக் கெளரவித்தது உபசாரவழக்கென்றுமறிந்து மயக்கொழி வாராக.

இதற்குமே லிவர் கமபராமாயணம-பாகவதமுதலியன இராமனுக்குக் காப்பவாஸாதிகளை வர்ணித்தது யாதென்று சங்கித்து, உலகியலை நோக்கி அவ்வாறு கூறியபடியாமென்று

எல்

## சித்தாந்தநூன்போதம்.

ம், தண்டியாசிரியர் கல்லாடர்முதலியோர் மாத்ருகர்ப்பவால் கு செய்யாத விளாயகர்-சுப்பிரமணிபரிருவரையும் பார்வதி தேவியர் திருவயிற்றிற் பிறங்கதாகக் கூறியிருப்பதே தமது பட்சத்தை நிறுத்து மென்றும் பிரசங்கித்துத் திருப்பியடை ந்தார். இதுவும் மஸங்கதமாம். கம்பராமாணமை இராமனையே பிரதிபாதிக்க வெழுங்கத்து. இதிலே, இராமன் புகழைக் கூறுப் பட்டு அவனது இகழைக் கூறினால் கமபனென்றது ஏற்ற வயா தானமாகாது. இராமன் கோசலைமுகத்திற் பிறங்கதை முடிவாக அவன் சொல்லியிருப்பானுயின், அத்துடன் காப்பவர் ணனை கூறினாலேன்றசமாதானத்தையும் மொருவாறு அங்கீ கரிக்கலாம். நமதன்ப ரமிமதப்படிக்கோளைமுகத்திற் பிறங்கத்து மெய்யும், அவனது காப்பயோ நிலம்பந்தங்களைப் பேற நது போய்யுமாம். முக்கியமாய்ச் சொல்லவேண்டியது மெய். அந்த மெய்யை வாயில் போட்டுக்கொண்டு (சொல்லாமல் விடுத்து) பொய்யை ஒன்று பத்து நால்லுப் பெருக்கிப் பிரகாசப்படுத்தினால் கமபனென்றது பதியாபா? இதனைத் தெவியாயல் கடவுளியலுக்கு விரோதமாக உலக விழலை நோக்கி இராமன் புகழைக் கமபனைக் கெட்டுத்தானேன்றது இவர் கமபனை மூடவேண்று தூற்றியபடியாம். தண்டிகல்லாடா முதலினோர் சிவஸ்துக்கள் சரித்திரங்கூற வகததில்லை. அவர்களது பிரபந்தகுச்சிற் கூறினவெல்லாம் ஸ்காந்தாதி முத்தியப்பிரமாணங்களோடு முரணியவழி சொமக்குப் பிரமாணமாகா. அன்றியும் பார்வதியாருக்கு விளாயகர் முதலியோா மக்களென்றது எர்வளித்தம். எத்தனையவதாரங்கள் அவர்க்குக் கூறினும், எங்குப்பிழங்கதாகக் கூறினும் “ஈத்திதன் வடிவே” தன்னிற்-றடையிலானுண மாகும்” என்ற சிந்தாந்தப்படி நூனகனமாகிய திருமேனி கெரண்டெழுங்கருவிய: அவ்வம்மையினாலும் மக்களாய் அவர் வகுவரேயன்றி (இராமன்கோசலைக்கும், கிருஷ்ணன் தேவ சித்தும், பரசுராமன் ஓரூணக்கும் பிறங்கபடிக்) கண்ட கண்டவிரீகளுக்கு மக்களாய்ப்பபிறங்குத் தெயவவியல்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம் எந்

கெட நில்லா ரென்க. அன்றியும், அம்மையினது அங்கப் பிரத்யங்கங்களில், நானுதிக்யப் பிரசங்கங்களுக்கு செய்தது மிவருக்குச் சிவாபராதத்தை விளைந்த துணர்க.

இனியிவர் கூர்மபுராணத்திற் சில பாடல்களை யெழுதி கீக்காட்டி “ஶ்ரீராமபிரானுல் சரபங்க முனிவரும், அயோத்தினாட்டுன்று, சராசரங்களும், கண்ணபிரானுல் வேதியரும், அவர் பன்னியரும், மாலாகாரதும் கஞ்சனும் முத்தினல் மெய்தினமை சிவானுபுதிச் செல்வராகிய அதிவீரராமபராண்டியன் திருவாக்கானு முனர்க” என்று செருக்கித்தருக்கினாரா. அதிவீரராமப்ராண்டியனார் பராடியது கூர்மபுராணத்தின் மொழிபெயர்ப்பு. மூலத்திலிருந்த தைத் தமிழிற பாடியதேயன்றி அவரது சொந்தக்கருதது ஒன்றுமில்லை. இவ்வாறு விளக்கவறியாது அவரது சொந்தக் கருத்துப்போல இராமகிருஷ்ணாகளது மோக்ஷகாத்ருத்வ த்தை நமதன்பர் பிரஸ்தாபித்தார். பாண்டியர் பெருமான் இராமகிருஷ்ணர்களை மோக்ஷப்பிரதாதாக்களாகத் தூணிக் கிருக்கும் பட்சத்தில் விஷ்ணுவையே அவராசிரயித்து இன் பங்கைகூடப்பெற்றிருப்பர். அப்படி யடைகிருந்த பட்சத்தில், அவரை நமது பூர்வபட்சியார் “சிவானுபுதிச் செல்வா” என்று புகழ்ந்தது மிகையாம்! சிவாதபுதிமானுகிய அவருக்கு முத்தினலங் கைக்கடியது அச்சிவபரஞ்சடராலென்பது தின்னைம் பாண்டியா பெருமானைச் “சிவாதபுதிமான்” என்று நமதன்டர் பூவித்தாரன்றோ? அவ்வந்தபுதியிடையர்களுக்குச் சிவப்பேறேயன்றோ இவரொப்பத்தக்கது? அப்படி யொப்பு வாராயின், அதனை முத்தியென்று இவர் துணிவாரா? அல்லது ஸாமானியமான வொருபதவி யென்று துணிவாரா? உண்மை முத்தியென்று துணிவாராயின், இதற்கும் இராமகிருஷ்ணர்கள் கொடுத்தாக இவரொப்பிய உண்மை முத்திக்கும் பேதமென்னை? சிவனும் முத்திகொடுப்பவர் - விஷ்ணுவும் முத்திகொடுப்பவர் என்று இவர் துணிக்கு கூறுவாராயின், சிவன் குரங்காகி மனுஷ்யனுகிய இராமனைச் சுமங்

எசு

## சித்தாந்தஞானபோதம்.

தானென்றான் பயன் யாது? விஷ்ணுவே முத்திகொடுப்பவர், சிவன் பதமுத்தி கொடுப்பவர். அந்தப் பதமுத்தியை யே அதிலீராமபாண்டியன் அடைந்தானென்று கூறுக்கால் வேறுக்கியிலலை. அதனை யாமொப்புவோமா! ஒருங்காலு மொப்போம். இனிக் காமபுராணத்தில் இராமகிருஷ்ணர்களால் முத்தி பெற்றவர்களாகப் பிரஸ்தாபிக்கப்பட்டவர்கள் பதமுத்தி பெற்றவர்களென்று துணிக்குத் தூறினமையே பாண்டியா பிரான்து உண்மைக்கருததென்று துணிக்குத் தூறினமையே பாண்டியா பிரான்து உண்மைக்கருததென்று அடங்குக. விஷ்ணுவுக்குப் பதமுத்தியேயன்றி உண்மை முத்திகொடுக்கும் யோக்யதையின்றென்னுஞ் சைவபட்சத்தை யொருவாறு என்டு விளக்கிக் காட்டுவாம்.

இருசமய விளக்கத் தேளிவு.

“ஆகாயந்தனைத்தோல்போற்சசுருட்டுமவனேசிவனை  
யடையாதென்றும்  
போகாவெங்துயாகிப்பொரு; துவளின்பாதிலெனப்  
புகலுமேபொய்  
யாகாச்சுலோதாச்சு வசரமிதறசென்பகர்வா  
யணநூகேநீதான்  
கூகாவென்றழுமொழிசிற்சிலகூறிமழுப்பினைநின்  
கொடிமூரமென்னே”

“முகுநதி ஏனால்வீண்கண்டாய்முத்திதரமாட்டானை  
முதனால்காட்டா  
தக்கைதமொழிகூறியதா லாவதெவனைங்களாறு  
பததுமூவ  
ரிகபரங்காட்டந்தபரமுத்தியையேயெய்தினரில்  
வியல்புதேரா  
துகந்துரைத்தாய்மாலடியாரமுத்திபெற்றுரெனல்பொய்யா  
யொழிந்தனரே”

“முத்தியெனல்பிறங்கிறக்குந்தயாகடத்தலெனவேத  
முழங்குகின்மால  
செத்துதித்தலியல்பாமச்சிறுதெய்வம்பிறங்கிறவாச்  
செல்வந்தனைப்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம்.      எடி

பத்தர்தமக்கீழுமென்பொய்யாமநின்னுழ்வார்கள்  
பாளிலேற்ற

முத்திபதமுத்தியெனவோராய்மெய்முத்திபெற  
முடியதன்றே”

“அரியருளும்பதமுத்திதானுமவன் நலையதிட்டுத்  
தாலின்மேய

பரானுதவுமன்றியுமால்பங்கயனிந்திரன்வாழ்வும்  
பரிந்துபோற்றிக்

கரமமுமானுடையானை யருச்சித்தேயெய்தினரக்  
கடவுளேமெய்ப்

பரமெனவேதங்கள்பகர்ந்திடுமுத்திதருமவனைப்  
பணிவாமன்றே”

என்று கூறிய வாக்கியங்கள் எமதன்பருச்குக் கண்ணே  
த்திறங்கு வழிகாட்டுமென்க. இதுகாறு மிவர் “இருசமய  
விளக்கத்தை” நம்பி மோசம்போனவர், இப்போது எல்ல  
காலம் பிறங்கததாகையாவின் னுங் கொஞ்ச மிவருக் கெடுத்  
திசைப்பாம்.

இவருதகரித்த கூர்மபுரவணத்தி லொரு விசேடசரித்  
திரமிருக்கின்றது, என்னெனில் பிரகலாதன் அரசு புரிந்  
திருக்குங் காலததில் துருவாசர் அவனிடம் வந்தனர். அவ  
ளாக்கண்டெடும்து வழிபடாமல் வாளாவிருந்தனன் இர  
ணியகுமாரன். அப்போது அவனைப்பார்த்து உனக்கு விஷ்  
னுவினது தயையிருக்கிற தென்கிற மமதையால் சிவபக்  
தாகளை நீமதித்திலை போலும். அந்தவிஷ்னுவைச் சிவபக்த  
ரென்று நீயறிந்திலை. சிவபக்தராகிய அவனிடத்தும் உனக்  
குத் துவேஷமுண்டாக்கடவுது என்று சபித்து அப்புறம்  
போயினர் முனிவர் பெருமான். இந்தப் பைத்தியக்கார  
னென்னவோ உளறுகிற னென்று அப்போது முதாசீ  
னமா யிருந்துவிட்டான் பிரகலாதன். பின்பு சிலாள்கழித்து  
முனிவர்சாபமுதிர்தலும் அவ்விராக்கதனுக்கு ஒரு யேர்

எனை பிறந்தது. எங்னனமெனின், என்னுடையபிதாவை அங்கியாயமாய்விட்டனாகொண்டுவிட்டான். பிதாவைக்கொன்ற வனை நாம் விரும்பிவாழ்வது நீதியா? பிதாத்ரோகியென்று பேரெடுத்து வாழ்வதைக்காட்டிலும் உயிர்துரத்தல் தகுதி யாம். இப்போதேபோய் எனது பிதாவைக்கொன்றவனைக் கொன்ற பழிக்குப் பழிவாங்குவெளன்று ஆவேசத்துடனே மூங்குபோய்த் திருப்பாற்கடலையடைந்து விட்டனாவச்சன் கடைக்கழைத்தனன். விட்டனு மூர்த்தி அதிசயித்து இது சிவ அடியாருக்கிழமைத்த தீங்கின்பயனுமென்றுணர்து அவதுக்குப் புத்திபுகட்டி அம்முனிவரைச் சரணடைய வுபதேசித்தனர். என்னேடு போர்புரியவஞ்சியோ நீ போக்குக்காட்டு கிறுய் என்று பரிகசித்துச்சண்டைக்கே அழைத்தனன் அவ்விராக்கதன். அதற்குமேல், முனிவாசாபத்தைத் தெளித்து விட்டனுபகவானென்றுவந்து சதுரங்க சேனைகளோடு சன்டைக் கெதிர்பார்த்துக்கொண்டிருந்தவனை யெதிர்த்துப்போராடினர். அவன் அவரோடு போராடுமாற்றலிழந்து உடைபட்ட தெதிசைதுமாறி யோடியொளித்துப் பின்வருமாறு யோசித்தனன். நாம் விட்டனுவை மெப்பியபலன் அவலமாகியது. முனிவர்பெருமானிட்ட சாபத்தைக்கடக்கமுடியாமல் இந்தக் கதீயாயினேம். சிவபத்தராற்றலின் முன்னர் விட்டனுபத்தராற்றல் தலைதூக்காதென்ப தின்றுகண்டோம். இனிச்சிவபெருமானுக்கே நாமாட்பட்டுப் பிழைக்கவேண்டுமென்ற துணி ஸ்து முனிவர்பெருமானைத் தேடிச்சென்று பணிந்து அவருபதேசத்தாற் காசியையடைந்து சிவசிங்கபிரதிட்டை செய்து பூசித்துயந்தான் என்று பிரகாசப்படுத்திய கூர்மபுநாணத்தை மொழிபெயர்த்தருளிய பாண்டியர்பெருமான் விட்டனுவை முத்திராதவனைத் துணிந்தாரென்ற இவ்வசக்காத்துவாதியர் (பூர்வபட்சியர்) பிரசங்கித்தது விட்டபலமானதறிக். இதற்குமுன்னர்க் காட்டிய வாமனபுராணம் “ஏஷாயாதிநாமாரி விஸ்திராதிசாரதः | ஜஷ்டிஷாதாமாரி ரூதிரீமுகீயாதிசாரி” என்று கூறி காராயனுதாமங்களை யொதுக்கிக்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம்.      என

சிவாதிகாமங்களை யுச்சரித்து ஸாதுக்களும்யடக்கடவர் என்று பிரகாசப்படுத்தியது. இவற்றையெல்லாம் நமதன்பர் கண்குபரியாலோசித்து விபரிதம் விலகிச்சுகிப்பாராக. நிற்க.

இவர் சிவபெருமானுக்குப் பலபிறவீகளுண் டென் கூதிக்கத் தொடங்கினார். எங்குளமெனின், சுகர்-ஆத்திரி-அசு வத்தாமர்-ஒளரவர்கள்மூலமாவதாரங்களென்று கரு டபுராணங் கூறுகிறதென்றும், அதிற்குரேனே ஏகாதச ருத்ர ருள் விஷ்டக்ம்பன் என்பவர் கிருபாசாரியாராகவும் பத்திர தாமன் என்பவர் சோமதத்தராஜனாகவும் பிறந்தராக கூறப் பட்டிருக்கிற தென்றும் பிரசங்கித்தனர். அன்றியும், பாரத வெண்பாவில் சிவனுரை அவதாரம் அசுவத்தாமர் என்று சொல்லப்பட்டிருக்கிற தென்றும், பாகவதத்தில் அத்திரி மூ ளிவருக்குச் சிவன் தூர்வாசாராகத் தோன்றினாலோன்று கூறப் பட்டிருக்கிறதென்றும், சதுபதப்பிரமாணத்தில் சிவனுக்குப் பிறப்புண்டென்று சாதிக்கப்பட்டிருக்கிறதென்றாம் நம தன்பராசைதீரப் பேசியொழித்தார். இதை ஸந்தாப்பத்தில் அதுமான சிவாவதாரமென்று சாதிப்பதிவருக்குப் பெருமை பாகவும், இவா தேடிய நூல்களிலிருந்து யேமாற்றியிட்டன. வடமொழிப்பாரதத்தில் ஜமதக்ளியினு சிவாவதாரமென்று கூறுவதாக வொன்று பிரஸ்தாபித்தார். இந்த ஜமதக்ளி மகன் பரசுராமன். இதனால், சிவனுக்கு மகன் விஷ்ணுவை னபதே சித்தித்தது. இனி யிவர்காட்டிய பிரமாணங்களில் அத்திரி சிவனென்றார். மீண்டும் அத்திரிமகன் (தூர்வாசர்) சிவனென்றார். இவை புத்தி கவாதினமில்லாதவ னெழுத் தேயன்றிச் கவாதின புத்தியிடையவெனழுத்தாகாது. இவ ரெவ்வளவெழுதினும்விஷ்ணுவுக்குப் பிறப்பில்லை யென்பதற் காதாரமாயினதில்லை. சிவனுக்குப் பிறப்புண்டாயிருப்பது பேரால்விஷ்ணுவுக்கும் பிறப்புண்டாயிடுதல் குற்றமாகாதென்று சாதித்ததே இவர் துணிவாழிற்று. சிவனுக்குப் பிறப்புகளுண்டென்றும், அவை சிர்த்தோஷமாவனவென்றும் யாம்

என

## சித்தாந்தஞானபோதம்

கௌரவிப்பதாயின, அதனையிவா தழுவித்தலையெடுக்கலாம். சிவனுருக்குப் பிறப்புகளிலையென்றும், பிறப்புண்டாயிருத்தல் ஸாமான்ய ஜீவதருமென்றுகொண்டு பிரவர்த்திக்கு மொமது மததோடொட்டிப் பின்றோட்டத் விவருக்குத் தலையிட்டுமென்றுணர்க. இவரே இவரது பிரசங்கத்தில் ஏகாதசருத்ரருள், விஷ்டம்பன் - பத்திரதாமன் என்பவர்கள் பிறப்பையெடுத்ததெழுதினார். இவ்வேகாதசருத்திரர்கள் சிவஸாருப்யம் பெற்றுச் சிவபாவணை யெய்தினவாகள். இவர்களைப்போல் சதருத்ரர் - ஸஹஸ்ரருத்ரர் - கோடிருத்ரர் முதலினேரது பிரஸ்தர்பீங்கள் நூல்களிற் கேட்கப்படுகின்றன. திருக்கழுக்குன்றத்தில், ருத்ரகோடியென்றே திவ்யாலயமிருக்கின்றது அதுகோடிருத்ரர்கள் சிவாராதனஞ்செய்துயந்த பெருமிதமுடையது. ஸ்தானுருத்ரா-விசாலாட்சருத்ரர் முதலிய உருத்திரா பிரஸ்தாபங்கள் பாரதத்திற் கேட்கப்படுகின்றன. இவ்வாறு என்னிறந்த வருத்திரர்கள் கேட்கப்பட்டவிடத்தும், இவர்களையெல்லாம் சிவனென்றே சாஸ்திரங்களுபசரிக்கும் இதற்கு வேறுஸாட்சிவேண்டியதில்லை. திருக்கோயில்களி வெழுந்தருளியிருக்குகின் சிலாமூர்த்தங்களைச் சிவஸாருப்யமெய்தியிருத்தலகண்டு ஸாக்ஷாத் சிவமென்று யாம் வழிபட்டு இஷ்டவித்திகளையும்பெற்று வாழ்கிறோம். இவைகள் சிவமாகியும், அல்லவாகியும் விளங்குங்கன்மையே மேற்குறித்த உருத்திரபேதங்களிடத்துக் கொள்ளத்தக்கது. இதனால், நமதன்பர்காட்டியஅவதாரங்கள் சிவஸாருப்யமெய்திய குணருத்ரர்கள் பரமாயோதுங்கினவென்க. திரிமூர்த்திகளி ஸொருவராகிய உருத்திரரே பரமசிவமாகாத பெற்றியை மேலே யாம் பிரசாசபபடுத்திற்கொடு மாகையால், நமதன்பர்காட்டிய அவதாரங்களுக்கு அதிஷ்டானமான உருத்திரபேதங்களைப்பற்றிய கவலை எமத்தின்றென்க. இவர்காட்டிய அவதாரங்களில், துர்வாசர் திரிமூர்த்திகளிற்கோந்த உருத்திராவதாரம். இந்தவுருத்திரர் எல்லாவுருத்திரர்களிலும் மிகச்சிறந்தவர்.

## ஆஞ்சநேயராமலைவபவங்கம் எக்

இவருசுகுக் கர்ப்பயோனிஸம்பந்தங்கள் கிடையா. இவரது அவதாரத்தை “ஷ்கஂஷ்வாஸ்கரம்”, என்னும் வாக்கியத்தால் ஸ்ரீஹரததையோகிகள் தமது சுருதிலெடுக்கிமாலையில் வியங்கு துதித்திருக்கின்றனர். அத்திரி பதணியாகிய அங்கே வியாதேவியினது தவத்துக் கிரங்கித் திஸிரூததி களுங் தரிசனந்தனர். தீவிரமூவரும் எணக்குப் புத்திரர்களாக வரக்கடவீராகவென்றுவரங்கேட்ட அவ்வும்மையாருக்கு அப்படியே வருவோமென்று வாக்களித்தனர் மூவரும் இவ்வாறு அதுக்கிரகித்துமறைந்த மூவருள், நடுநிற சிவன் அஞ்சலியோடு நின்றஅவளுடைய கூபபியகையினின்றுஞ் சிசுவாக உடனேகிழே குதித்தா. அப்படிக் குதிக்கிறபோது “துர்வாஸ” என்று சொல்லிக்கொண்டே வந்தனா. உன்னுடைய ர்ப்பபத்திலவசிததறும், யோசிவாயப்பாடு வருந்தும் எம்மாலியலா அவை தூர்வாஸம் என்று சொல்லிக்கொண்டே நாதாமயால் “துர்வாஸ்” என்னுஞ் தில்யநாமம் அவருக்குண்டாயிற்றுன்று வெளிப்பட்டது. சத்தியாக்தந்தூங் சுறைகுமார ஸம்ஹிதையில் “நீலாங்கோஷாஷிருஷ்ண” என்று பிரகாசபபடுத்தி பிருக்கின்றது. இங்கே வந்தவர் குணருந்ராகையால், இவர் தூரியருத்ர வல்லிரன்பது போதரவே இவரை “நீலாங்கோஷை” என்று விளக்கி அமிசாவதாரமென்று போதித்தது ஸ்வல்பாம்சத்துக்குங் கர்ப்பயோனிஸம்பந்தங்களும், ஒந்மரணங்களுங் கிடையாவென்பது இசனுலேறப்பட்ட துணராது விஷ்ணுவைப் போலச் சிவனும் பிறந்தாளென்று தூர்வாசரை யெடுத்துக் காட்டிய வஸங்காத்மவாதம் இத்தோடே தொலைந்த தென்க. பராசரபுராணத்தில், “யோஷஷ்வாஷேஷ்வாப்பு, நூயிவேஷ்வாஷேஷ்வா” என்னும் வாக்கியம் புராணங்களில் சிவனுக்குக் கூறிய அப்கர்ஷங்கள் குணருத்ரர் பரமெனவும், அவருக்குக் கூறிய உத்கர்ஷங்கள் ஸாக்ஷாத் அவருக்கே யெனவும், விஷ்ணுவுக்குக் கூறிய அபகர்ஷங்கள் அந்த விஷ்ணுவுக்கே யெனவும்,

அவருக்குக் கூறிய உத்கர்ஷங்கள் ததந்தரியாயியாகிப் பில் பரஞ்சடருக்கெனவும் வியவஸ்தையுண்டாகத் தெரியிக்கின்றது. இதனால், சிவனுர் பிரந்தார் என்னும் அபகர்ஷமும், விஷ்ணு பிரக்கவில்லை என்னும் முத்கர்ஷமும் ஜீவிப்பதைக் கஷ்டரமென்றடங்கி யொடுக்குவாராக. இனி யெமது சிவபரமாத்மாவை “ஸ்ரூவிஷ்டிருதீநார்ஷம் ஸ்ரூயதீநகாரணம் | காரணம் ஹதீயஶாஂஷஃ” என்று வேதமஹதியிட்டுரைத்தது. பிரமவிஷ்ணு ருத்ரர்களை “நகாரணம்” என்று தள்ளி, அவாகள் பிறப்பிக்கப்பட்டவர்களென்றும், அவாகளைப் பிறப்பித்தவர்தியேயராகியசம்பு சப்தவாச்யமென்றும் பிரகாசப்படுத்திய துணர்க்க சாம்பவர்களுக்கு (எங்களுக்கு) எத்தனை சிவாவதாரமுனிவர்கள் பேரை யிவரெடுத்ததமுதிக்கொண்டாலும் துக்கமுண்டாகவாவசியக்மிலலை யென்றறிக். அவ்வருத்திரக்கூட்டங்களை இவரது விஷ்ணுவுக்கு அபகர்ஷ மூர்த்தங்களாகமதித்து வழிபடப் பின்னிடேமென்க. கேவலம் பாஷாணத்தைச் சிவபாவனையால் வழிபடும் யாம் நாமருபவொற்றுமைகளால் சிவபாவனை மேலிட்டு விளக்கிய திரிமூத்தி புருத்திரரா ஸாக்ஷாத் சிவமென்றே வந்தித்துச் சிவப்பிரஸாத மெய்தியின்புறுவே மென்க. பிரமவிஷ்ணு ருத்ராகளை “நகாரணம்” என்று முன்சக்ருதி யொதுக்கியதுபோல வேறொரு சக்ருதி “ஸ்ரூவிஷ்டிராநீநார்ஷாநாஂஷஃ” என்று எழுது அவர்களை ஜீவாகளென்று பிரதிஷ்வேதத்துவிட்டது. உருத்திராமர்த்தியைப்போல விஷ்ணு பிரமர்களும் ஜீவர்களாயிருந்துகொண்டே கிருத்ய காத்தர்களாய் அதிகாரஞ்செலுத்துகின்றவர். இவருள், பிரமனுக்குச் சிருட்டியும், விஷ்ணுவுக்கு ஸ்திதியும், உருத்திரருக்கு ஸ்த்ரீரமும் சாங்கிரங்களிற் சொல்லப்பட்டுளம், உருத்திராதிஷ்டானமேயேனயிருவரிடத்தும் வியாபித்து யாவும் கடத்துமென்க. பிரமாங்கும், விஷ்ணுவுக்கும் அதிகாரபாக்யங்கிடப்பிழும், சிவருப்பிராப்தி இன்னும் வரலில்லை. வரப்பெற்றுக்கொண்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம் அக

டவர் சுகரமூர்த்தியே. இம்மூவருள், பிரமணிக்காட்டிலும் விஷ்ணுவும், விஷ்ணவக்காட்டிலும் உருத்திரரும் அந்தன்தி நுயர்ந்தவர்கள். இவர் செய்யுங்காரியங்களில், பிரமணையதில் தீட்டுச்சிருட்டியையும், விஷ்ணுவையதில் தீட்டுத்து ஸ்திதியையும் உருத்திரமூர்த்தியேசெய்திடுவா. தமது சங்காரத்தைத் தாழே செய்வர். ஆதிவாரம் - சோமவாரம் - மங்களவாரம் - புதவாரம்-குருவாரம்-சுகரவாரம்-சங்கிவாரம் என்று வாரங்கள் தனித்தனிப் போவாரியாய்ப் பிரிந்திருப்பதன்றி அந்தந்த வாரங்கள் அவைகளைப் பேராகவடைய கிரகங்களால் பிரகாசிப்பதில்லை. ஆதிவாரம் அல்லது ஆதித்யவாரத்தில் ஆதித்தன ரேண்றிப் பிரகாசப்படுத்துகிறார்கள். சோமவாரத்தில் சந்திரன் ரேண்றிப் பிரகாசப்படுத்துகிறான்? மங்களவாரத்தில் அங்காரகள் வெளிவங்துலாவி யுபகரிக்கிறான்? இப்படியே மற்றவாரங்களினுடைய காண்க, எல்லாவாரங்களிலும் சூரி யடனாருவனே தோண்றி அவர்கள் மானத்தைக் காப்பதுபோலச் சிருட்டித்திகளிரண்டையுங்கட ஸ்த்ரீரா காத்தாவே செய்து நடைபெறச் செய்கின்றுரென்பது வைத்திக ஸித்தாங்களின் தணிவென்றுணாக. இவ்வுருத்திரருக்கு மேலிட்ட (சதுர்த்த) மூர்த்தியை “ஶவஷ்டைஶஂஶஂ சத்ரங்கஷ்டை” என்று வேதம் பிரதிபாதிக்கின்றது. இத்துரீய சிவமூர்த்தியை நமதன்பரெங்கே யறியப்போகிறா? அவர் சந்திதியிலொன்றுக்கும் பற்றுத விஷ்ணுவைக் கையிலே பிடித்துக்கொண்டு அவா வேஷம்போட்டுக்கூத்தாடுமே வேஷகோலங்களாகிய கிராமகிருஷ்ணத்திகளை அளவுக்கத்திகமாக மெச்சி இவர் சிவதூதையிலிருங்கிச் சீரழிவது மிகு பரிதாபமென்க.

இவர் விஷ்ணுவினது பிறப்புகள் பிரகு சாபங்காரணமாகத்தோன்றின வல்லவென்றுசமாதானங்கூற வெழுந்தார். இவ்வாறு கிளம்பியவர் “அரிதான் அயனுதிவானவர்களில் முனிவர் கொடுத்த சாபத்தைத் தழுவாது விண்றேர் யாஹா” என்று வழுக்கி வீழ்த்தார். இவரது விஷ்ணுவுக்கு மானபங்கம் வராமற்

அ. இ.

## சித்தாந்தனூன்போதம்.

ஏத்துக்கொள்வதெழுந்து அத விஷ்ணுவைப் பிடித்த சங்கின் கையில் பிரமருத்ரர்களையும் பிடித்துக்கொடுக்கத் தலைப் பட்ட தென்னையோ? உருத்திரமூர்த்தியை யொரு சங்கியுங் தொடருமாற்றல் வகித்தில்தென்க. முதல் விஷ்ணுவைச் சாபமானுகு மென்றொப்பி யதைப் பின்னா மறுத்து “இறைவனது திருவுவதாரங்கள் யாவும் சங்கந்பமாதத்திற்கானே நிகழ்ந்தனவன் ஸ்சாபத்தால்ல” என்று சங்தோஷித்தார். இதனைவிரிக்கவேண்டி மத்ஸ்யாதி நான்கு அவதாரங்கள் தாய் வயிற்றில்லாமலும், வாமனுதி ஆறு அவதாரங்கள் தாய் வயிற்றிருந்தும் பிறக்குமாறு முனிவா சாபமோ? என்று கடாயினா. இது ஒரு கேள்வியா? மத்ஸ்யாதினான்கு அவதாரங்களில் தாயைத் தேழியும் பிறந்துமல் விஷ்ணுவுக்கிச்சையோ? என்று யாம் கடாவுகிறோம். இதற்கென்ன விடை? தாயில்லாத அவதாரங்கள் மிருகங்களும், தாயுள்ள அவதாரங்கள் மனுஷ்யப் பிறவிகளுமாயின. தாயில்லாத கெளரவும் மிருகத்தன்மையாலும், தாயுள்ள அகெளரவும் கர்ப்பபயோநிலைம்பங்களாலும் அழிந்தன. இரண்டினிதமுங் கேட்டுக்கே காரணமாயின துணராமல் நமதனப்பர்வாய்திறந்தது தோல்வித்தானத்திலேயே அவரை நிறுத்திப் பெற்று. இனி மத்ஸ்யாதிகளுக்குத் தாயில்லையென்று இவரெங்கே கண்டார்? யாதேனுமொரு மீன்-ஆமை - பன்றிகளின் வயிற்றிலோனிவர் பிறந்திருப்பர். தாய்ப்பன்றியாதிகளுமிவரைப்போலப் பிரஸித்தமாயிருக்கால், இன்ன பன்றி - இன்ன மீன் - இன்ன ஆமையை ஏற்று சுட்டி விவகரிக்கலாம். அநாமதேய ஜடங்களாயிய விஷ்ணுவினது பிறப்பிடங்களை(காப்பபயோநி வடிவங்களைப்) பிரகாசப்படுத்தாததுகொண்டு மத்ஸ்யாதிகளுக்குத் தாயில்லையென்றது அவத்வாதமாயினதறிக. நரசிங்கனுக்குத் தாய் கருங்கற்றுவின்றறிக. இத்தான் மிருகத்தினிதுங் தாழ் நீட்டமாம். இதனுல்லாப் பிறப்புகளுங் தாயையிடமாக்குவதோடு கர்மாதினமான சாபத்தாற் பிறந்தன வென்றே

ஆஞ்சநேயராமவைபவபங்கம்.              அந-

வியக்தமாகியது. இந்தப் பிறவிகள் கர்மாதீனமாகாதன வெளின், இவை செத்தகதை கேட்கப்படாதிருத்தல் வேண்டும். இவரது இச்சாவதாரங்கள் போனகதிக்கு ஒருசதி தேடி எந்தக் கபோதியுபாசிஷ்த்தாவது கொண்டுவரட்டும் பார் ப்போம். இந்த மத்ஸ்யாதிகளைடந்த கதியை “ஹாமாதூர்யா டாதிவராஹஸீஸ் | ஸிஷ்டிமுத்தலாமநமாதிப்பூஂ | ஏவிக்லியாந்தீஸாஸ்” என்னுமுபசிஷ்தவாககியத்தாலறிந்து ஸாதுக்கள் ஸங்தோ விக்ஜினரூர்கள். இவ்வாறு அலககணைய்திச் சாவது கர்மா தீனமாகாது வேறு யாதாகும்? இவரது பரிளாரம் பல்லையினித் துக்கொண்டிருப்பதறியாது சேஷாவதாரமாகிய இலக்கும ணைனை ஏன் பத்தில் சேர்க்கவில்லையென்றும், அச்சேஷாவ தாரமாகிய பலராமனை மாத்திரம் சேர்த்தவிதம் யாதென் அம், இவ்வாறு சாபமிட்டவர் யாரோவென்றும் ஒரு கேள்வி பிறப்பித் தார் இவர் கேட்டவிதங்களுக்கு யாவர்சாபங் கார ணமோ எம்முத்தெரியாது. தெரிந்திருந்தால் இவரே சொல் விச் சாபத்தைப் பூர்த்தி கட்டட்டும். ஆகிசேஷன் விழ்ணு வினாது பாயலான வொரு ஜீவன் விழ்ணு வொரு ஜீவன். விழ்ணுவுச்சரு பிரதுவிட்ட சாபம் சேஷனுக்கு மிட்டிருந்தால் அவர் பிறங்கு செத்தகதைகளும் வெளிப்படும். சிவனே யென்று படுத்துப் புரண்டு தூங்கிக்கொண்டிருக்கு மவனை யிங்கோமதனபரிமுத்துப்போடது பரிதாபமென்க, பலராமனைச் சேஷனென்றது வைஷ்ணவ வித்தாந்தவழக்கு. பலராமனை இவரே விழ்ணுவதாரமென்று பலதரங்கண் டாகோத்மாய் முழுங்கியதை இங்கே மறந்தார். இவரது ஊழும் சமாதானத்தில் “பரசுராமாவதாரமிருக்கும் போதே ஸ்ரீ ராமாவதார மெடுத்ததும், பலராமாவதார மிருகம்போதே கிருவ் னுவதாரமெடுத்ததும் இச்சாமாத்தினை யன்றே” என வெழுதிக் கொண்டதில், பலராமனையும் கிருஷ்ணனையும் சாக்ஷாத் வீ ஷ்ணுவினாது அவதாரங்களென்று சாதித்தது என்னுவது? இப்படி வார்த்தை புரண்டு பேசும் வழக்கம் கமதன்பரினத் தவர்க்குப் பாலன்ன முண்பதுபோலாம்.

அகா

## சித்தாந்தஞானபோதம்.

இனியிவர் “தசாவதாரம் சாபவயத்தாயின், ஒன்றேழுழிக்க பின்னன்றே மற்றொன்று வருதல்வேண்டும். இறைவன் சினைப்பின் ஒருக்கிழிடத்தில் முனிவர் சாபப்படி பத்து அவதாரத்தையும் மூடுப் பிழுமெடுப்பன், எடுக்காதொழிப்பினு மொழிப்பன், கிருஷ்ணவதாரம் சென்ற இந்த ஜூயாயிரம் வருடம் வகாக்கும் பத்தாவது அவதாரம் வேண்டுக்கூல்லை? அவன் சர்வ சக்தனுகிய ஜகதீசனுதலாலே சாப வசத்தைல்லென்பது பெறப்பட்டது” என்று முடிவுளை கூறி யுப சாக்தியடைந்தார். சாபங்காரணமாகாமல் இச்சைகார ஞமாகிப் பிறவிகளெடுத்ததாயின், ஒரே காலத்திலிருந்த பரசராம ரகுராமர்கள் கைகோத்து விளையாடி மகிழ்தல் வேண்டும். பரசராமனை ஸ்ரீராமனுதைத்ததெற்றுக்கு? பரச ராமனுதைபட்டது இச்சையோ? சாபமோ? கர்மமோ? விவேகிகள் சொல்லட்டும். ஒன்றிருந்த காலத்திலொன்றிருக்கச் செய்து வினையை மூட்டியதே சாபத்தின் பயனென்று ணர்க. பலராமனும், கிருஷ்ணனுமொத்து வாழ்ந்தார்களா? சுபத்திரையை அர்ஜானனுக்குத் திருட்டுத்தனமாகக் கிருஷ்ணன் கொடுத்தனுப்பினான். பலராமன் அதை விரோதித்து அர்ஜானனைக் கொல்லக் கலப்பையைத் தூக்கிவந்தான். இதற்கிடையில் பலராமகிருஷ்ணர்களுக்கு ஒரு துணிபத்தில் சிவராதனை மஹோத்ஸவ வைபவங்கள் கேட்கப்பட்ட சைவ கலம் அதிக வியப்புடைத்தே! இதனால், விஷ்ணுவையும், அவரது அவதாரங்களையும் கர்மத்தினடியாக வியக்குமெமது கருணைகியின் செயலே ஏவற்றிற்கும் ஆதாரமாய் நின்றவாறாகிக. “அரியீரை தவதாரச் செயல்கள் யாவுமரன்செயலா மாலறி யாதக்கை கூறல்-திரிவாகு முடல்வால தருண மூப்பின் செயலுயிரின் செயலாகுஞ் செய்தி போதும்-விரிவாமைங் தொழிகையுமெம் மிறையன்றுனே மிகுபடர்க்கை முன்னிலைத்தன் மையிலுண் டாக்குக்கு-தரியாதன் நிராமனுடன் பரச ராமன் சமர்பொருத கதையுலகிற் காற்றுவீரே” என்ற வழுதவாக்கியத்தை மதண்ப ரினி பேறுக் கரிசித்து இன்பவாழ்வெய்துவாராக.

இனியிவர் “இறைவன் சினைப்பின் ஒரு சிமிஷத்தில் முனிவர் சாபப்படிப் பத்து அவதாரத்தையுமெடுப்பினு மேடுப்பன்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம் அடி

எடுக்காதொழியினு மொழிப்பன்” என்றான்றே? இது பெரியவிந்தையாம். எடுப்பினுமெடுப்பன் என்றதனால், அவ்வாறெடுத்தல் அவ்விறைவன் சமமதவாருகின்றது. இத்தகு மாருக நமதனபா எடுக்காதொழிப்பினு மொழிப்பன் என்றது என்னமதி? எடுப்பினு மெடுப்பண்பதற்கிணங்கவே அவர் பத்துப் பிறப்புகளெடுத்தமையால், எடுக்காதொழியினு மொழிப்பபனை தது அதைத்துரையாயழிந்தது. அவ்விறைவன் பிறத்தற்குச் சாபத்தையுங் காரணமாககிடிட்டு “அவாநினைப்பன்” என்று மீண்டும் அவரது நினைவைக் கொண்டுவந்து குறுக்கேங்கிறத்துத் லஸமபாவிதமாம். அவர் நினைத்தாலும், நினையாவிட்டாலும் பிருது சாம் பிடரி யைபழிட்டத்துத் தளளிக்கொண்டுவந்து பல காப்போங்களிகளிற செலுத்திப் பிறக்கச்சொய்யுமென்பதே தீமானம். இம் மட்டி லக்ஷ்மையாமல் இறைவன் நினைப்பன் “ஒரு நிமிஷத்தில்” பிறப்பபனை அம் சாபங்காரணமாலும் “கிருஷ்ணவதாரஞ்செ னர ஹாத ஜூயாயிரம் வருடம் வரைக்கும் பத்தாவத்வதாரம் ஏன்று க்கவில்லை” என்றுங் கடாவியதும் நிழ்பலமாம். வராகம்பி றந்தது வராககலபம் - வாமனன்பிறந்தது வாமனகலபம். இவ்வளவுதாரத்தை யடைக்கவித்தகாலங்களிற் பிறந்த விஷ்ணுவுக்குக் கிருஷ்ணவதாரங்கழிந்த இந்த ஜூயாயிரம் வருஷம் அதிக காலமாயவிட்டதாக நமதனபார் மனஸ்தாபப்பட்டது விசாரணையின் குறைவேயாம். இன்னுமெத்தனை ஜூயாயிரவருடம் சென்று பக்தாவது அவதாரமெடுக்க விஷ்ணுவை முனிவர சாபஞ்செலுத்துமோ அதனையாமறியேம். ஒரு நிமிஷத்திற்பிறவிகளெடுப்பதானுலும், கறபங்கள்கடங்கு பிறவிகளெடுப்பசானுலும் முனிவர் சாபமே முன்னின்று செலுத்துமென்றறிக. இறைவன் இறைவன் என்று நமதனபார்மாரதித்துக்கொள்ளுகிறா. இறைவனை முனிவர்சாபங்கொட்ட ராது, ஸீலையாயேனும் இறைவன் அதனையேற்று காடகம்புரி யரன். “இருவினைக்கு முரியவனு கிப்பிறந்து படிமரியை யிறைவனை நெற்றுச்சுருதிமுறை யிடுமாயி ஞமுமரி யாகுமெனச்சொற்றுவென்

அசு

## சித்தாந்தஞானபோதம்.

னே” என்று கூர்மாலய தேவாகூறியருளிய திருவாக்கும் நமதனப்வாய்க்குப் பெருமழுடாயினதறிக் நிறக.

இவர் பிருகுமுனிவர் விஷ்ணுவுக்குக் கொடுத்த சாபம் அவரிடமேற்றுமல கொடுத்தவரையே துன்பப்படுத் தியதென்றும், அதனுலம்முனிவர் விஷ்ணுவை வெதுகால மாராதித்து அபராதம் நீங்கபபெற்றதன்மேல் விஷ்ணுவான வர் முனிவரைபபாராத்து லோக ஸமரக்ஷனார்த்தம் உமது சாபததை நாமங்கிகரித்து அவதாரங்களெடுக்கிறேமென்று வாக்களித்து, அவ்வாறே யத்திரித்தாரென்று வானமீகமாத் தரகாண்டங் கூறுகிறதென்றும் ஒரு பொயப்பிரசங்கஞ்செய்தனா. முனிவாசொடுத்த சாப மேற்கீலலையென்று இவர் முதல் தடைகூறினும், முடிவில் ஏற்யதாகவேயென்றே முடிந்தது? இடையில் விவர செய்தது ஜாலவித்தையேயாம். கடைசியிலங்கிகரித்துக்கொண்ட விஷ்ணுவானவா முதலி லேதானே ஏனங்கிகரிக்கக்கூடாது? அனபாவாக்கைப் பரிபாலிப்பதானால் இடையில் முனிவரையலக்கணுறசெய்தல் கூடுமோ? அமமுனிவா விஷ்ணுவுக்கு அனபரானால் அவர் சாபங் கொடுக்கத்துணிந்தது அஸங்கதமாம், தனது சாபங்கு செல்லக்கூடிய இடத்தை ஒருவன் தெய்வமென்று கோட்டுறும் எப்படிக்கூடும்? இவ்வஸமபாவிதங்களுக்கு நமதன பர் கதிக்கறமுடியாதாகையாலும், “ஜானகியை கொண்டது மோசாபத்தால்மமானை” என்ற இவா மெச்சிய பிளைப்பெருமானையங்காரே பராதினமையாலும், இவா பிரஸ்தாபிதக வான்மீகமாத்தகாண்டம் இவரிஷ்டமபோற கூறியதின்றுகையாலும் இவர்செய்த பிரசங்கம் யாவும் ஊஷரபூமியிற்கெயத திருவியாயிற்றெனவறிக.

நமதன்பரித்தை பிவ்வளவினிறுத்திப் பழையகடையைக் கொஞ்சம் பரப்பிக்கொண்டார். என்னெனின, இராமோபங்கித்தில், “ஏ உருத்திரமூர்த்தி! நீயே வாயுபுத்திரமு

## ஆஞ்சநேயராமவைபவபங்கம்.      அன

அவதரித்து மூலது அவதாரத்தின்குத் தொன்றுவதும், தொன்றுக்குத் தொன்றுவதும், அமைச்சனுக்கும், வாகனமாகவும் எப்பொழுது மிருக்கக்கடாய். நாம் உணக்கு நவவியாகரண பண்டிதத்தவறும், விசுவரூப மும், கல்பாந்தத்தில் அமிதத்தமும் கொடுக்கிறோம்” என்று சிவனீப் பாத்து விஷ்ணுசொன்னதாக விரிவுரைக்கிறியதன்றி யும், தாராஞ்சாபநிஷத்தில் “ஸ்ரீராமங்காட்சரங்களுக்கு அதிதெப்பவங்களைச் சொல்லுமிடத்தில் மகாராஷ்டிரத்துச்சுச் சிவாவதாரமா சிய அந்மான் அதிதேவகையென்று இரண்டிடத்திற் கூறப்பட்டனன்” என்றும் பிரசங்கிததுத் திருப்பதியடைதார். சந்திரனிடத்தில் முயற்கறை யுண்டென்று பெரியோர் கூறுவர். அதற்கு இவாகாட்டிய இரண்டுபநிஷத்துக்களும் இரண்டு கொம்புகளாம். இவ்விரண்டில் முதற்கொம்புக்குச் கோவிந்தாசாரி யென்பவா தகைப்புண்கட்டி விநோதசாலையில் வேடிக்கைபார்க்க வைத்தாராம் அதாவது ஷீ யுபநிஷத்தை இவரது சுவாதியின கடைசியில்சோதது அச்சிடச்செய்தவர் அவராம். அவராயினும், இவராயினும், எவராயினும் பொய் யுரைபுனைந்து முன்னுக்குவருதலைக்குமோ? நூற்றிறட்டுப் பிஷத்துக் கோவையில் படிக்கப்படாத இவ்வுபநிஷத்துக்களை நமகனப் ரினியேனுக் திலதாபபணமபண்ணி இனபுறக்கடவர்.

இனிக் கோவிந்தாசாரி யுபநிஷத்திலுள்ள கோணைலீச் சிறிதெடுத்திசைப்பாம். விஷ்ணுவானவா சிவனீரோக்கி நீ எனது ஏழாவதாரத்தில் தொன்றுக்கு வேவகனுக்குவும், வாகனமாகவும் குரங்குருபாமாகப்பிறக்குதழலகக்கடவாய் என்று பணித்தாரென்று கூறியது சாலவழகுடைத்து. எனது ஏழாவதவதாரத்தில் என்று பிரஸ்தாபிததமையால் ஒரு அவதாரமுமெடுப்பதன் முன்ன ரிதக கட்டளை பிறங்கதாக எண்ண வேண்டியிருக்கின்றது முங்கிய ஆறு அவதாரத்திலும் சிவனது சகாயம் வேண்டியதில்லோலும். அப்படி வரக்கூடிய தூக்கைக் குரங்காயவர் ஏனே விரும்பவேண்டும்? ஏழாவது அவதாரம் மனுஷ்யரூபம். தனக்குச் சத்ரு

ஈழி

## சித்தாந்தஞானபோதம்.

வோ இராக்ஷஸன். தான் விரும்பத்தகக தூதன் அல்லது அமைச்சன் மனுஷ்யனாகவாவது, இராக்ஷஸனாகவாவது அமைக்கிடலே ஸங்கதம். இந்த நியதிக்குமாறுகவெழுங்க விஷ்ணுவினது குரங்குப்பிடி சாலச் சிரிப்புடைத்து இதற்கு மேல விஷ்ணுவானவா சிவனுக்கிட வேலைகளை “நீ எப்போ துஞ் செய்துகொண்டிருக்கக் கடவாய்” என்று விதித்ததாகவுக்கொடுக்கின்றது. இராமன் சலத்தில் (சரயுநதியில்) ஹீழு ந்துமாண்டான். அவன் மனைவி மண்ணில் (பூமியினக்குழு) படிச்சு மடிக்காரன். இவர்களுடைய தூதன் - சேவகன் - அமைச்சன்-வாகனம் என்று சொல்லத்தகக அநுமான் (நங்கு யதுக்ரம பெற்றதனால்) சிரஞ்சிவியாய் இன்றுமிருக்கிறார்கள். இவன் இராமனுக்கு எப்போதுந் தூதுவனாகவும், ஜோவக அகவும், அமைச்சனாகவும், வாகனமாகவுமிருந்து ஏவ்வளசெய்வதைக் கோவிந்தராசாரியுபநிஷத்துக் காட்டவேண்டியது. அவ்வுபநிஷத்தைக் கையிலே பிடித்துவந்த பூரபட்சியாவது இராமனை யுண்டுபண்ணி அநுமான் பக்கல்விட வேண்டியது. குரங்கு கோமமாயிருக்கிறபோது இராமன்மாண்டது அதிக பரிதாபமென்க. குரங்கு கோமமாயிருப்பதற்கு நமதன்பர்காரணமறியார். எனையவைஷ்ணவருமறியாகன். இந்தக் குரங்கு ஒரு (சிவரூபமெபற்ற) உருத்திராவதாரமாகையால் காரது. உருத்திரவழிவழையதிய எத்தனைகோடி ஜீவர்களும் காசமூர்க்கன். இந்தச் சிரஞ்சிவியை இராமாயணாயுததம் முடியும்பொருட்டுச் சிவனா தந்தருளியதுபோலப் பாரதபுத்தம் முடியும்பொருட்டு மற்றிருக்க சிரஞ்சிவியை (அசுவத்தாமாவை) உருத்திராமச மெயதினவனுக்கத் தந்தருளின ரங்கவம்பெருமா னென்றுணர்க. தசாவதாரங்களும் ஆசம் என்று வாதிட்டுவருக்கும் வாதியார் எந்த அவதாரத்தையாவது சாகாமல் சிகிச்சப்பார்த்தாரா? தஷ்டர்களைச் சிகித்த மூர்த்தங்கள் அதைத் தஷ்டர்கள் செத்துபோல

## ஆஞ்சநேயராமவைபவயங்கம் அடி

(அப்போதில்லாவிட்டும்) பின்னர்ச்செத்தது க்ஷமாதீனரும் கையனவென்றதையே ரூக்ப்படுத்தியது. இராவண ஆஞ்சநேயத்தான் இராமனுஞ்செத்தான் என்றது அதிக எனமன்றே? கம்ஸனுஞ்செத்தான் கண்ணனுஞ்செத்தான் என்றது காரதுக்கள் மனசுக்கு அதிக வீஷ்டமன்றே? இந்தத் துஷ்டர்களைச் சிகிஷ்டத் தீவிஷ்ணுவவதாரங்களைக் கர்வபங்கப்படுத்த வந்த விளாயர் - ஸ்கந்஧ர்-வீரபத்திரர்-பைரவர் முதலிய சிவபாரகம விகரகங்கள்பேரில் ஒரு தோழாரோபிதமுண்டா? இவை சிவனுரது நித்யமனகள் விகரகங்களாம். இவ்வண்ணம் தேராது மெதன்பா ஒச்சவாதம்பேசி கைச்சிகம்பண்ணுவது ஏச்சவாதமாகவே முடிக்கதறிக.

இவரிததோடே நிலலாமல் அநுமானுக்கு நன்றியாக ரண பண்டிததவம் - விசுவநாதம் - அந்தத்திலமிர்தத்வங்களை விஷ்ணுபகவான் பிரஸாதிப்பதாகக் கோவிந்தாசாரியுபநிஷத் துக்கூறியதை மெடுத்திசெத்தாரன்றே? இதையுனு சிறிது விசாரித்து ஒழுங்குபடுத்தவாம். இந்த வியாகரமீனுபநேஷன் இராமன்செயதானு? விஷ்ணுவே யுள்ளிருந்துணர்ததினாரா? அல்லது வேறு யானாககொண்டாவது செய்வித்தாரா? இவ் வுபதேசம (பகவத சிதை சண்டை ஸம்பிரமத்தில் டெந்தது போல) இராமாக்ஷஸ யுத்தகாலத்தில் நடந்ததா? சிதையை மீட்டுக்கொண்டு வீடுவந்து சேர்ந்த சாவதானத்தில் நடந்ததா? அதை வுபதேசத்தால் அவனுக்கு என்னவரபம்? அவன் யாதேனும் வியாகரண சங்கிரிகை தன்பேர் விளங்கச் செய்தானு? நமது இலக்குமணப்பின்னை தமக்குக் கொஞ்சமிலக்கணக்கெரிந்த மாத்திரத்தானே இரண்டிரபந்தஞ்சு செய்து குஷங்குக்கு முன்னே யெற்றும், இராமனுக்கு முன்னே யொன்றும் போட்டு மகிழ்வாரானால் ஒன்பது வியாரணங்களை யொக்கப்பட்டத் துங்கு வீரன் கம்மாவிருக்க

முடியுமா? குரங்கு யாண்டுஞ் சும்மாவிராது. இந்தக் குரங்கு சிவனென்பது பூர்வபட்சிகள் மதம். சிவனையோ “சுக்ராஞ்சா ஸ்பநீஸ்தீ” என்று கூறி, யாவரும் நூனத்தின்பொருட் இச் சிவனை யாசிரயிக்கவேண்டியது என்று அன்னேர் கொண்டாடுவர். பிறருக்கு நூனத்தைப் பிரஸாதிக்கத் தக்க (சிவாவதாரமான) குரங்குக்கு வியாகரணேபதே சம் பரிகாசத்தை விளைக்கத் தடையென்னே? இதற்கு மேற் போந்த விசுவருபம் கோவிந்தாசாரி யுபநிஷத்தில் அனுமானுக்கு ஆநதுக்கென்று ‘கூற்யிருக்கிறது’ நமது பூர்வபட்சியாரா தமது பிரசங்கித்தி நோழுலையில் அனுமான் வாய்வினாது அமிசத்தால் வேகத்தையும், உருத்திராமிசத் தால் விசுவருபத்தையும் பீபற்றுவென்று கூற்றாத அவ்வு பங்கிஷ்தது உங்கத்துக் குள்ளுகிறது அல்லது அவ்வுபங்கிஷ்த கைத் தீர்த்தனபா வாதம் உரைந்தக் கூறுகிறது என்று பிரா சௌ லாலத்தெட்டிலை. நாட்கயமிசம் அல்லது அநுக்ரகமம் பெற்ற அனுநுக்கு ஸாவாவாகுமூம, விசுவருபமூம, அம்ரு தத்வமூம் ஸிதிப்பது ஸிததமாகையால் பூர்வபட்சியாரது கூபிச்தாபங்கிஷ்ததுக் கலிகலபவாநத்தகார வுபங்கிஷுத்தாயி னது சத்தியமைற்றிக் கூரிக்கிற பெருகும். நிறக.

இவர் ஸ்காந்தாந்தாக்கத் ஸந்த்ருமார ஸபஹிதை யொன்றும், ஸ்காந்த பஹிராக்கத் ஸந்த்ருமார ஸமஹிதையென்றும் பிரமாணங்களாகத்தேடி மீண்டும் குரங்கு விஷயத்திலி றங்கினா. முதல், அதாக்கத் ஸமஹிதையில் சிவன் கேவர் களோக்கி னான் அனுமானுய்த தோன்றி இராமதுறையும், இராமஸேவகனுயும், இராமவாஹனமாயுமிருங்கு இராவனு திகளை யழித்து உங்களை ரக்ஷிக்கிறதென்று வாக்களித்ததா யும், இரண்டாவது பஹிராக்கத் ஸமஹிதையில் பிரமன் சிவனை நோக்கி கீ அனுமானுய்த தோன்றி இராமனுக்குச் சாயமாயிருக்கு தேவாகளை ரக்ஷிக்கக்கூடவா யென்று கூறு

தலும், அதற்கிசைந்து நான் ஸர்வ ஜாக்ரதையாயிருந்து இராமகாரியங்களை நடத்துவேண்டிற சிவனெப்புக்கொண் டாயும் நமதனபா மகிழ்ந்து வெளியிட்டதை நிர்மூடனும் மதியான். விஷ்ணுவே சிவனை நோக்கி நீ அநுமானுகப்பீர ந்து எனக்குத் தூதுவனுயும், ஸேவகனுயும், அமைச்சனு யும், வாகனமாயுமிருந்து ஊழியருசெய்யக் கடவாய் என்று பணித்ததாக நமதனபா மேச்ல கூறியதற்குத் துணைக் கை யொப்பங்களாக இங்கே சிவனையுரா, பிரமணியும் ஸாக்ஷிபோட்டுக்கொண்டாரா. ஸ்காநத் பஹிராகத் ஸபாஹிதையைப் பற்றி எமக்காவசியகமிலலை. ஸ்காநதாகக்கு ஸ்மஹுதை எமது (சைவாகளது) தஸ்தாவேஜாகவேண்டும். ஸ்காந்தம் சிவபுராணம் பத்தஞ்சுட சிறந்து விளங்குவது. இந்த ஸக்ஷங்கிரந்த முடையது. திதிலடகுகிய ஸமஸ்துமாநாதாநுவா ஸந்தாக மார ஸமஹிதையொன்று. இந்தச் சைவஸமஹிதையில் சிவசிநதை கிடந்ததாக நியாயவரயபு கடந்து கூறிப் பிவரது வாந்ததைக்கு மாங்கனே கனமுண்டாரும்? இவா தேழிய பஹிராக்கத் ஸமஹிதையைப்போல துவரது அநதாகக்கு ஸமஹிதையை யாம் (பஹிராகத் ஸமஸ்திகையென்று) தள்ளிவிடுதலே நியாயவாதிகள் சடையில் மணந்தட்டத் தக்கதெனக. இந்தப் பிரமாணங்களோ டினமாகத்தக்க (வழிவழராமாயணம்) யாகயவலகயராமாயணம் (குழகுழராமாயணம்) பிருக்தராமாயணம் (ஸபலபராமாயணம்) யஹராஷ்ட்ரராமாயணம் (சளசளராமாயணம்) தெலுங்கு ராமாயணம் இவைகளைத்தேழி “பலவுமி தினரூல ஒரு அவிழத்டாதா” எனபதற்கிணங்கச் சிவனைக் குரங்காக விளக்கிக் கும்மாளம் போட்டுக் கூத்தாடினா. இலக்குமணப்பிள்ளை ராமாயணம்-துரோசாமிழுப்பனு ரிராமாயணங்கடோன்றிச் சிவிப்பதற் கதிகமாக இவா தேழிய குபபைராமாயணங்களை வான்மீகம் படித்தவாகள் மதித்துப் பிரஸ்தாபியாரென்க. கம்பராமாயணமே காலீக்கிளப்பிக்கொள்ளும்போது இந்த வம்புராமா

வணக்கள் வரிசைபெற்று வாழ்வதெங்கே? இடையில் அவர் பட்டதும் படாததுமாகப் பிரஸ்தாபித்த வாய்ப்புராணம் சிவபராக்ரமங்களைக் கூறுவது. இதிற் குரங்குச்சேட்டை கிடையாதென்றெழுழிக. இதற்குமேல் கம்பனது (வாதசேயைப்) “பூராமிதற்றியானே வாதசேய்” என்ற துண்டை வாயிற் கெள்விக்காணடு வந்து எமக்கு மீண்டுமிவர் புது மைகாட்டுகிறார். இதற்கிணமானதும், (கிலுஷ்ட கல்பனத்தால்) இதற்கிணப்படுத்தக் கூடியதுமாகிய வேறு இரண்டொருபாடல்களையுங் தேடிவந்து வெளிச்சங் காட்டினார். பின்ன வையெல்லாம் வாதசேயிலந்தாக்கதமாகைபால், “வாதசேய்” வாதசேய் என்று இலக்கணவிதியேற்று நிலைபெறத்தக்கசமயத்தில் அதனேடு கண்டோடே தொலையுமென்க. வாதசேய், வாதசேயென்றாகியது தொகுத்தல் விகாரமென்பார் போலும். கவிச்சகரவர்த்தி பாடலில் விகாரங்கானுக்கல் கூடாதகாரியம். பிச்காயப் பாடிவிட்டு, பின்னரதந்து ஸமாதானங்கேதுதல கெளரவக் குறைவெனவற்க. “பூராமிதற்றியானே வாய்புத்திரவென்று” என்றெழுதினால் ஸாதுவாகுமே. அது கம்பர் பாடியதாயிருந்தால், சரியாய்த் தாளிருக்கும். அவரது மானங்கெட்டாரோ வெராரு(வமபன)பாஞ்சராத்திரி திருத்திவைந்ததாக்கயால், அதன கேட்கின்ததென யண்டறிவித்ததாயிற்றென்க. இவரித்தோடே கம்பனைத் தொலைத்துச் சிகாழிஅருணுசலக கவிராயரைத் துண்டேழிச் சுற்று இலைப்பாற்னார். இவருக்கு யாம் ஸாதுவாகவே பதிலளிக்கி வேண்டும்.

இவரது கவிராயர் “அதிகமான குத்தங்கிளங்குமலைக்” என்ற பாடியதால், அதுமான் சிவனென்று சித்தத்தது என்றும், அவர் அதுமார் பிள்ளைத்தமிழ்பாடியதில் அலுமாளைக் கிழவனென்று விளக்கின்றென்றும் புகழ்ந்தார். கவிராயா “தித்யா குத்தங்கிளங்குமலைக்” என்றாரோயன்றி “அதித-

## ஆஞ்சநேயராமவைபவபங்கம் ஸ்ரீ

மானருக்ரனதுமனுக்த தோன்றி” என்று கூறவில்லை. “அதிகமான ருதரண” என்றமையால், பரமாத்மா ருதரவென்று அவர் கொண்டதுணிபு வெளிப்பட்டது. அவர் பிறவாதவராகையால், அவரது அங்கிசன் (அநுக்ரகததைப் பெற்றவொரு வன்) அதுமசீலென்று தெரிவித்தனா. இந்துபரிசங்கத் தால் நமதன்பந்துக்குண்டான ஸாதகம் யாது? இவரோ அது மான் சிவனது சூரணுமிசம சூரணுமிரம் என்ற பொங்கி வழிகின்றவா. இவரது சூரணக்குரங்கை அமிசகட்கதாற் கவிராயர் சேதிததுவைத்தாராகையால், இவரது எண்ணத் துக்குக் கவிராயா பாடல் விகாதம்பண்ணியதாகவே முழுந் தது. பிளைத்தமிழு மிதஞ்ஜெதானே யிலைப்பட்டெடாதுங்கிய வாறறிக. இந்தக்கவிராயா அதுமான் சிவனுனுவெண்றதைப் (புத்திசாலிகள் தெளியும்பொருடு) பின்வாககாலும் இனி து பிரகாசபபடுத்தினா. அதுமான் சஞ்சிவி பர்வதங்கொண்டு வரப்போன வெந்தர்ப்பத்தில் ஸ்ரீ கைலாசததைவெந்றுங்கி யவனைச்சுட்டி ஸ்ரீபாவதியாருக்கு ஸ்வாமி காட்டியதாகவும் அப்போது அவன் ஸ்கவ: மியைத்துத்திகது அப்பாறசென்ற தாகவும் “துலங்கும வெளளியங்கைக்கீமீசன - உழைக்குக் கையாலே - வாயவின சுதனிவெண்று காட்டி அவரைத்துதிசெய்தப் பாலே” சென்றுவென்னும் பகுதியால் நன்கு விளக்கினர். “வாதசேய்” என்று கம்பனவாக்கு இமுக்கடைந்துபோவா காமல “வாயிலின் சுதன்” என்று இவாவாககுச செழித்தோங்கியதறிக. அம்மையிடம் வாயுசுதனைப் பிரஸ்தாபித்தபகவான் எமது அமிசமாகிய அதுமான் என்று என்சொல்லவில்லை? அவ்வாறுமான் தானுகியசிவனை என்றுதிசெய்து போயினன்? கம்பராமாயணக்கடலைக் கரைகண்டவராகப் பூர்வப்பட்சிவழுத்திய சீகாழிக்கவிராயர் கம்பன் கூற்றாகத “ருதரவங்கின துமசீலன்” என்ற (தனது) சித்தரங்தத்தை காட்டி கம்பன்பருக்குத் துக்கத்தை பூட்டியவாறென்னை? இந்தக்கவிராயர்

கூசு

## சித்தாந்தஞானபோதம்.

இராமாடகமாத்திரமேயன்றி வேறுநால்களுஞ் செயத்திருக் கின்றனர். அவற்றுள், தமது ஸ்வகீஷத்திரமாகிய சிகாழித் தலபுராணமொன்று. இந்தப்புராணத்தில், “பிறங்கி உங்குழல் தெய்வமாம் பினங்களைப் பாடி-பறந்து நங்களை தொழில்தனை யரும் பெருங் காழி - சிறங்க மாஸ்மியம் பாடெனச் சிதமபர முனிவன் - அறங்க சேர்ந்தொடு சொற்றன என்பினு விதையே” என ஜுமிங் தத் திருவாக்கால இராமனையே பிறங்கிரக்குந தெய்வப்பினை மென்று வெளிப்படுத்தினா இராமனையே திண்டாட்டத் தில விடடிருக்குக்கோது அநுமானை அவா மதித்தாரெனல யாங்வனம்? இராமாடாகம பாடிய தேவதனை கவிராயா பரிகரித்துக்கொண்டுமையால், ஸ்ரீகைலாசபாமபரைத் தரு மபுர ஆதீனம் ஸ்ரீ சிதமபரநாதமுனிவருக்கு அடிமை பூண்ட அவருக்கு வித்தனுபாதவபுததி யாண்டுமுண்டாயினதின் ரெனலவறிந்துகீ. “இனைய காதையீண் டியம்பவும் வல்லனே தரு மை-முனைவனங்குசால சிதமபர நாதமா முனிவன் - களையு மாரிய மொழியழி யருந்தமிழ் வகையால் - எனவீ ஓபுபுகன் ரேருதலு மிது துணிச் தனன்யான” என ஜுங் திருவாக்கால, சைவசித்தாந்த சிகாமணிபாய விளங்கினா சவிராயரென்று தெற்றென விள க்கியது. விரிக்கிறபெருகுர. நிற்க

நமதன்பர் சைவ பராசாரியா நூல்கொண்டு அது மான் சிவனென்று தாழித்தாக மகிழ்ந்தா. எங்குனமெனி ன், ஸ்ரீமது அருணசிரியாதரா ருளிய திருப்புசழில் ‘கருவடைந்த’ என்றும் பாடவில் “கெடுகிலன்-எரிய என்று சூப்பற்றுக்கணட - எனும்பென்று மொப்பற்றவண்ட - ரெவருமித்தவாக்கத்து வங்கு” என்று கூறப்பட்டிருக்கிறதென்றும், இதனை யநுளித்தே அனக்தபாரதியாரெனபவர் தாமியற்றிய இராமாயணத்திருப் புகழில் அநுமான் சிவாம்சமென்று கூறினரென்றுப, இந்த

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். கூடு

வண்மைகெடுமாறு மழவை மகாவிங்கையரும், புஷ்பரத செட்டியாரும் ஷீ பாடத்தைத் திருத்தினாகளென்றும், அவ்வாறு திருத்தியும் அவர்கள் திருத்திய பாடங்கள் சந்தச் சிதைவுகொண்டு விளங்குவதால் அன்றோது மனோத மீடேறவில்லையென்றும் கைகொட்டிச் சிரித்து மகிழ்ச்சார். ராண்டிவரது சிரிப்பு அழுகையாய்ப் போகும்படி எமதுண் மையைச் சிறிது பிரகாசப்பட்டதுவாம்.

இவ்வெடுத்துக்காட்டிய “மைப்பற்றுகண்ட எனுமனென் றும்” என எனும பாடம் எநத ஆகின்து ஏட்டுப் பிரதியிலுள் எது? அல்லது எந்த பூர்வீக சைவவிதவான்களிட மிருந்த பிரதியைப்பார்த்து எழுதியது? அல்லது எந்தப் பெரிய பண்டிதா வெளியிட்ட அச்சப்புத்தகத்திலிருந்து எடுத்தெழுதி யது? இதற்கொரு கதிகாட்டாம் விவரமுதிக்காட்டிய பாடம் (அநுமான மேல ஆணை) முக்காலுக தபடுபாடமேயாம். எடுத்துக்காட்டொன்றுமில்லை இவா கீறிவைத்தது சபை யேற மாட்டாதென வறிந்திலாபோலும். இவா பிரஸ்தாபி த்த பாரதியா இராமாபணத திருப்புசழ் பாடியபோது இரா மாயனேத்தை யந்ஸரிக்க வேண்டியது கடமை. அப்படிக் கிண்றித் திருப்புழை யந்ஸரித்தாரெனல யாங்கனம்? அதைப் பாரதியா கான அருணசிரியா திருப்புகழை யந்ஸரித்து இதனைப் பாடினேன் என்று யாதேனுஞ் சொன்னாரா? வீணப்வாதத்தைப் பாரதியாமேல்நற்றிக் களித்தது அவரைத் தூற்றியதாகவே முடிந்தது. ஒருகால அவர் சிவனே அநுமான் என்று பாடியிருந்தால் அது வான்மீதத்தாலுமை யுண்டு அழியுா தன்மையாய்க் கேடுகூழப் பெறுமென்க. “திருப்புகழ்” என்பது “கருப்புகழைக்கேட்குமோ ஓஜமயில்லை சென்ற திருவாக்கானு மறிக்கி

கூகு சித்தாந்தஞானபோதம்.

கெ. பாரதியா திருப்புகழீடு பைபைபத திருப்புகழீங்கும் உலகில் வழங்கிவருகின்றது. இந்தத்திருப்புகழ்கள் ரூடியால் வெளிவரத்தக்க யோக்யதை பெறுதலாவாம். யோகத்தினால் ஒருவாறு அந்தந்த நூல்களை அபிமானித்தவர்கள் சொல்லிக் கொள்ளலாம். எமது (அருட்டலைவா) அருணங்கிரியார் திருப்புகழீன்றே யோகத்தினாலும், ரூடியினாலும் “திருப்புகழ்” என்று சிறந்து விளங்குவதை மறுப்பா ரொருவருமில்லை யென வறிச். ஒருவன் புத்தகக்கடைக்குச் சென்று திநப்புகழ் வேண்டுமென்று ரேட்டால், கடைக்காரன் அருணங்கிரி நாதர் திருப்புகழையே எடுத்துக் காட்டுவது வேறு எந்தத் திருப்புகழையும் அவன் தனது நினோவிலே கொள்ளான இன்ன பாரதியா திருப்புகழ் - இன்னலப பைபத திருப்புகழ் என்று சுட்டிக்கேட்டால் அவை உண்டு அல்லது இல்லையென்று பதிலகூறுவன் இவ்வுண்மை தெளிக்கு ரூட்டுதிருப்புகழைக் கைக்கொள்ளும் பெரி யோர் அத்திருப்புகழீச்சியராகிய (எமதுசவாமிகள்) அருணங்கிரிகாதா யைப்பற்றுகண்டனாலும்” என்று சிவநினதை தோன்றக் கூறிவரியாபதை யாங்குகின்ற வொப்புவா? சிவனே அப்பான என்றது அவருக்கு அங்கிசாரமாயின்; சிவாலூ பரமாத்மாவுலரெனபது அவரதுநீராக வேண்டும். அப்பாவாதங்கால, “கானமயில் வீரன்” வெறும் புகழினாலும்வே டியூக்தத்தக்கவனுவன. சிவன் அநுமான என்று அவர்மாட்டு மா அவருக்குச் சிவபரதவுண்மையே சிறந்ததெனின. உண்மை இதுவென்று தெரிக்கும் நடு நிலைகாடாமல சிவனையும், அவரது மனைவிமக்களையும் வந்தி த்துச் சைவங்கம் பேணின்ற குற்றம் அவாமேவேறிக் கூத்தாடும். இன்னு மித்தகைய பல அஸபயங்கருக்கிடஞ்செய்வதாகிய பூவு பட்சியினது (திருப்புகழப்) பிரசங்கம் தூர்த்தப்பிரசங்கமா யொதுக்கத்தக்கவென்றே அமைவு கூடத்து.

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். கள

மேல் நியாயங்களால் இவரது தப்புப்பாடத்தைத் தொலைத்தோமாக்கயால், சைவர்கள் உண்மையைத் திருத்தினார்களென்ற இவரது அச்டடுரையையும் அடியோடே தொலையச்செய்வாமென்க. இவாகாட்டிய மகாவிங்கையர்புஷ்பரதசெட்டியார் என்னும் இருவரே யன்றிங் பின்னுங் திருப்புகழை அச்சிட்ட பெரிய விதவான்களாகிய திருப்பாதீரிப்புவிழூ-சிவசிதம்பரமுதனியார், அவரைச் சோந்த வடக்குப்பட்டு—த. சுப்பிரமணியபிள்ளை இவாகஞும் இவரது தப்புப்பாடத்தைக்கற்று வெளிவந்தாரில்லை. இவர்கள் நில்லபக்ஷபாதிகளென்ற சத்தியத்தை ஈண்டு விளக்கிக்காட்டுகிறோம்.

### மகாவிங்கையர்

“ செடுகிலன எரியதென்ற மருத்திற் சிறந்தவனுமன்”  
என்றுதிருத்தினுரெனவும்,

### புஷ்பாதசேட்டியார்

“ செடுகிலன்—எரியனும் மருத்துச் சிறந்தவனுமன்”  
என்றுதிருத்தினுரெனவும்,

அவ்வண்ணாங் திருத்தினோ தாம திருத்திக் கொண்டவைசாங் தச்சிதைவால் அழிந்தமையை கோக்கலாபோலும் எனவும் நமதன்பாபழிமொழிக்குறியபாழ்த்தமொழிக்குயாம் இனித்தக்கபரிசளிப்பாம். மேற்கூறிய சைவபண்டிதாகள் எப்படியிருந்த மூலபாடத்தைத் தமதிஷ்டம்போற் றிருத்தினுரகள்? இவரது சுத்தபாடத்தை முன்ன ரெழுதிக்காட்டி, பின்னர் அது திருத்தப்பட்ட அசுத்தநிலையை யெவர்க்கும் விளங்கக்காட்டுத் லாவசியகம். அவ்வாறு செய்வதொழிந்து “திருத்தினார்கள்-திருத்தினாகள்” என்ற திருத்தியில்லாத வார்த்தை சிரித் தொதுக்கப்பெற்றவாற்றிக் முதல் இவர் பாரதியாருக்கு ஆதாரமென்று காட்டியபாடத்தில் “மைப்பற்றுகண்டனனுமன்” என்றதே சுத்தநிலையென்றும், அது “மருத்திற் சிறந்தவனுமன்-மருத்துச் சிறந்தவனுமன்” என்று திருத்தப்பட்டமையே அசுத்தநிலையென்றும் ஒரு

## காலி சித்தாந்தஞானபோதம்.

கால் சமரதானம் பிறக்கலாம். இந்தச் சமாதானம் நிலைக்காதவகையை முன்னரே யாமெடுத்துக்காட்டி அலசியுள் ஓமாகையால், இனி வேறுக்கிக்கறியே பிழைக்கவேண்டியது. இவருக்குத் தேற்றக்க வேறுக்கியாது? பக்ரேந்தோன் பாதசேவை பண்ணிக் கிடத்தலே இவருக்கு முடிவில் பிராப்தமாகத்தக்க உயர்க்கியம்.

இவர் பாரதியர் தேழயதாக வொப்பிய பாடத்துக்கு வேறுன்தெல்லாம் திருத்தியபராடம் என்று கூறுபவராகையால், சிவசிதமபரமுதலியாரும், வ. த. சுப்பிரமணியபுனினையுஞ்சேர்ந்து அச்சிட்டபுத்தகத்தில் “நெடுங்கீரியதென்றும்-ருத்ரசிறந்தவனுமன்” என்று வெளியிட்டிருப்பதையும் திருத்தியதென்றே கொண்டு தள்ளவேண்டியது. அங்கு செய்திலா. எதனால்? “ருதரா சிறந்தவனுமன்” என்று அவாபதித்தது “மைப்பற்று கண்டனலுமன்” என்றதனேடு கருத்து வகையால் விரோதியாயையால். அவ்வளவேயன்றிப் பாடபேதம் ஒன்றைப்பான்று சிறுவதால், இரண்டிலொன்று தேறவேண்டியது. இரண்டிலெதுதோந்தாலும், சிவன் அனுமான என்றது நிலைக்குமேயனின், பொருளறிந்தார்மாட்டு நிலைக்காது. பொருளறிந்தார்மாட்டு நிலைக்கும்பாடந்தான் யாதெனின், “ருதரா சிறந்தவனுமன்” என்ற பாடமேயாம். மற்றது (மைப்பற்று கண்டனலுமன் என்றது) வேற்றறதேயாமென்றனர்க. அதனை யுணாததவேண்டுமெனின், இவ்வெராருபாடமேயனறிச் சௌவர் வெளியிட்டிருக்கும் ஏனையபரடங்களை மொருசேரத்திரட்டிக்காட்டி எமதுண்மையை நிறுத்துவாம்.

“எரியதென்றும்-ருத்திற்சிறந்த”

“எரியலும்-ருத்துச்சிறந்த”

“எரியதென்றும்-ருத்ரற்சிறந்த”

என்னும் மின்தமுன்று பாடங்களும் பொருள்விளங்காலையால் கோந்த (எழுத்துப் பிறழ்வினாலாய்) பாடங்களாம்,

## ஆஞ்சநேயராமவைபவபுங்கம். கூடு

கூர்க்கு நோக்கினார்க்கு அந்தப்பாட்டகளை யொவ்வுமாறு அமைத்துக்கோடல் சுலபமாம். முதல் ருத்திற்சிறந்த என்பதன்மூன்றுள்ள மகரத்தைச் சேர்த்துப் படித்தால் “மருததிற் சிறந்த” என்றும், இரண்டாவது ருத்துச் சிறந்த என்பதனமூன்றுள்ள மகரத்தைச் சேர்த்துப் படித்தால் “மருததச் சிறந்த” என்றும், மூன்றுவது ருத்தர்சிறந்த என்பதனமூன்றுள்ள மகரவொற்றைச் சேர்த்துப்படித்தால் “மருதரற் சிறந்த” என்றும் அமையும். மகரவொற்றிற் புள்ளியைத்தள்ளிவிட்டால் “மருதரற் சிறந்த” என்று கோடலாம். மீண்டும், ருத்ரற் சிறந்த என்பதில் ரகரத்தை ஏனைய பாடங்களைப்போலத் தகரமாக்கி “ருத்திற் சிறந்த” என்று அமைத்து, புள்ளிநிக்கியமகரத்தை முன்வைத்துப் பாராத்தால் “மருத்திற் சிறந்த” என்று கிலைத்து, எல்லாப்பாடங்களும் மொரோபொருள்ளினின்று, மருத்துவானவன் சிறந்தஅனுமானுயினுன் என்னும் ஸத்தியத்தையே நிலைநாட்டும். மூன்றுவது பாடத்தார் மருத்துவைச் சந்தச்சிதைவின்றி வைத்துப்பாககப் பாலமாறி வைஷ்ணவா வழங்குக தபடுக்கதையைத்தழுவிருதரணைப்புணாததிவைத்தாரா. “ருத்ரசிறந்த” என்றபோது ருத்ர என்னபது இரண்டாம் வேற்றுமையாகி, இரவி-இந்தரன் உந்தியிறைவன்-நெடுநீலன என்று முதலவேற்றுமையில் மைந்த ஏனைய சொற்களோ டினங்காமல் பிச்காகின்றது. முதற்பாடத்தாரும், மருத்திற் சிறந்த என்று ஏழாம் வேற்றுமை விரித்திடர்ப் பட்டி மயங்கினர். இவ்வாறு இன்னோபா னிகழ்ந்தபேதங்கள் திருத்துதல்ல. பொருத்தும் வகைதெரியாமல அமைத்துக்கொண்டபடியாம். ஆயினிவற்றின் சந்தச்சிதைவுக்கு யாதுக்கியெனின், கூறுதும்.

**புஷ்பாதசேட்டியார்பாடம்.**

“எரி - யனும் - ம - ருத்துச் - சிறந்த - வஜுமன்” என்ற பாடத்தில், எரி=நிரை. யனும்=நிரை. ம=ஸேர். நிரை நிரை கோகவமைந்த கருவிளக்காயை இந்தக்கவிராயர் வெளி

யாமல் சந்தச்சிதைவு என்று பந்தயம்போட்டது அந்தக் கியாபாரமாகவே முடிந்தது. இந்தப்பாடத்தில் “மருத்து” என்பது எழுவாயாகவேஇன்று வேற்றுமைப் பேதங் கொள்ளாது சந்தச்சிதைவுமின்றி நிலைத்தவாறுமின்து, இவரது “மைப்பற்றகண்டன்” என்னும் அஸ்துபாடத்தைத் திலதர்ப்பணம் பண்ணி அடங்கிவாழ்வாராக.

“ எரியதென்று மருத்திரசிறந்த”

“ எரியனும் மருத்துச்சிறந்த”

“ எரியதென்று மருத்ரத்சிறந்த”

“ எரியனென்று மைப்பற்றகண்டன்”

என்னு மிக்கான்குபாடங்களையு மொருசேரத்திரட்டிப் பார்க்கும் விவேகிகளுக்கு முதன்மூன்றும் ஜஜாதியும், கடையிலுள்ளது கடையான விஜாதியுமென்பது சொல் காமலே அன்மயும். அம்மூன்றினுமூள் “சிறந்த” என்பது பொய்ப்பாடத்திற் சிறவாமல பறந்தவாறு முணர்க். விரிக்கிற்பெருகும்.

இவர் முடிவாக ஒரு பெரியபிரமாணந்தேடி யு பரியடைந்தாரா. என்னெனின், சிவத்துரோகியாமிருந்து மாடிமுட்டிசசெத்த பிள்ளைபெருமாள் என்னும் ஒரு தூர்த்தனது பாட்டைத் துணைகொண்டெடுமுக்கத்தேயாம். பரம பாதண்டியாகிய இவனது ஈனப்பிரபந்தத்துக்கு யாம் பதிலுரைக்க மனமின்றி விடுத்தாம். இவனுக்குத் தலைமாட்டுக்கொள்ளியா மிருந்தவர் சைவ-எல்லப்பநாலுலரென்று இராதிக்கிலர்போலும். இவனது “பரப்பிரமவிவேக”த்தை “பரப்பிரமவிவேக”த்தால் காளமேகப்புலவர் உட்டறுத்தேயித்தார். அதினையே யாம் “சிவத்திலிந்தாமணியாற்” சினத்து சிர்மூலப்படுத்தியிருக்கிறோம். இவைகளை இனியேதும் பூர்வபட்சியார் படித்துத்தெளிந்து குணப்படுவாராக.

அதை சிவனே அதுமானன்று கொள்வோம். ஏன்னலாபம் சிவதுக்கு கந்திப்பவான் வானாம். விழுதுவுக்குக் கருடன் வாக்காம். இன்னேர் எப்போதும் ஒரேசிலைமை

## ஆஞ்சநேயராமவைபவபங்கம்.      க0க

யினராய் விளங்குகின்றனர். அதுமானுய்ப் பிறந்தவிலன் எப் போதும் அந்தநிலைமாறுதிருந்தால் பூர்வபட்சிமதம் பெரிதும் மணக்கும். அப்படிகளின்றி அந்தச்சிவனுக்குப் பலபிற விகளை நமதுதோழரொப்பிக் கூத்தாடுகின்றவராகையால், பலருக்கு அடிமையாகத்தக்க சிவனை இராமதூதன், இராம சேவகன், இராமனது வாகனம் என்று கொண்டாடித் திண்டாடுவது வெறும்பேதமையென்னது வேறு யாதென்று கூறுவர் பெரியோர்? பாணனுக்குச் சிவன் தூதுவனுயும், ஸேவகனுயுமிருந்து ஒழுகியதுபோல இராமனுக்கும் அருள்புரிந்தானென்று சிலா கூறுகின்றனர். இதற்குப் பூவுபட்சியார் முகத்தையெங்கேவைத்துக்கொள்வாரோதரி யாது. இவரதுதுர்வாதம் தலைதூக்கமாட்டாமல் பலவிதத்திலும் நாசமாகியதால், இவரது ஆஞ்சனேயபரத்துவத்தை இம்மட்டினிறுத்தி இவர்சாதித்த இராமவைபவத்தையுரு சிரிதுவிசாரித்தொழிபாரம்.

**இந்தராமவைபவம் பசையிலலாதது.** இவரது குருக்கு மகிமையிலேயே இராமனது வைபவம் விஸ்தரிக்கப்பட்டது. அதனை அவ்விடத்திற்குரேன் குமைத்து நிரமூலப்படுத்தினாலும். இவர் தனியே பதிதத இராமவைபவத்தில், குருகுவைபவத்தில் வந்ததற்குக்கொக்க வென்றும் வரவில்லை. கோசலை முகத்திற் பிறந்தானிராமன், அவன் அயோனிஜன், அபபிராகிருதன் என்பனவாதிஅனங்காத்மவாதத்தை நிரப்பிய கோவிந்தாசாரியுபவிஷ்டதும், அது போன்ற வேறுவிஷயங்களும் மூடர்கள் பார்வைக்கு முழுதும்நிரப்பி வெளியிட்ட நமதன்பசுத் இராமவைபவசிந்தாமணியைத் தொடாமல்லிடுத்தல் மரியாதையங்குருகையால், அதிற்சிறிது விசாரிப்பாரம். கோவிந்தாசாரியென்பவர் முடைந்துகொடுத்தமையால், யாம் கோவிந்தாசாரியுபவிஷ்டத்தென்று அதனைப் பரிசீலித்தோம்.

**இந்தக் கோவிந்தாசாரியுபவிஷ்டத்தில், இராமன் ஆப்பிராக்ருதன் - அயோனிஜன் என்று கூறியதைத் துடி**

பரமாகக் கொண்டாலும் கோசலைமுகத்தி சிராமன் பிறந்தான் என்றது மாத்திரம் கேவலம் அதுசிதமென்க. அப்படியொருால் இராமன் பிறந்திருப்பானுயின், அவனுக்குப் பால்ய கௌமாராதி தேகவிகாரங்களும், மரணயாதனையுங் கேட்கப்படுதல் கூடாது: பிரமன்முகத்திற் பிறந்த உருத்திரனுக்குக் குழங்கைப்பறுவம-தேகவளர் ச்சி-ஐராமரணங்கள் முதலியன கேடைப்பட்டனவா? உமையோடு பிறந்தாகவன்றே அவரது அவதாரங் கேட்கப்பட்டது? இவைகளைப்பெல்லாம் பகுத்தறிந்து நூலியற்றும் புத்தியிருந்தால், கோவிந்தாசாரி முனஜாக்கிரதைப்பட்டிருப்பர். அவருக்கே யில்லாததெனிலும் மதுழாவபட்சியாருக்கு எங்கிருந்துவரப்போகிறது? அவரெழுதிக்கொடுத்ததே போதுமென்று துடைத்திக்கொண்டு இவாவெளியில் புறப்படுவிட்டா. இப்போது பசபசவென்று விழிப்பதிற் பயனில்லை, ஒருபண்டிதசபை சோத்து இன்னோதேஷிக்கொண்ட “குண்டகோளகோபங்கிருத்து-கண்டப்பேரண்டசண்டாளோபங்கிருத்து” முதலியவைகளைப் பிரகாஷிப்த மல்லவெனச்சாதித்து முன்னுக்குவருவாராக. நிற்க.

கம்பராமாயணத்தில்,

“இறுவரம்பினிராமவென்றேரூம்பர்  
நிறுவரென்பதுங்க்கயமாகலான்  
மறுவின்மாக்கதைகேட்பவாஸவகுந்தம்  
பெறுவரென்பதுபேசவுமவேண்டுமோ.”

என்று கம்பன்கூறியதற்குப் பூவப்பட்சியார் ஒருபுத்துரையெழுதி இறுமாந்தனர். என்னெனின், “சரமதையில் இராமவென்று உருத்திரமுர்த்தி நிறுத்துவரென்பதுவது திண்ணுமாதலால், குற்றமற்ற அப்பெருங்கதையைக்கேட்பவா பரமபதமாடவா ரெண்புவிலுது சொல்லவும் வேண்டுமோ” என்று பொருள்விரித்து, மேல் “கண்ணுதற் கடவுள் காசியில் தன்காதவியாகிய மலைமகள் செலிக்கண் இத்தாரகமந்திரத்தை யுபதேசித்தனதும், அங்காரே ஆண்டிறக்குங்கும் அருளாஜும் அப்பெற்றினோக்கியன்றே ‘இறுவரம்பினிராமவென்றேரூம்பர் - நிறுவ

ரெண்பது விச்சயம்' என்று பதயோஜங்கி வியாக்யானங் கூறித் தமதுபண்டிதநிலையை நிறுத்திமகிழ்ந்தார். அந்தப்பாட்டில் காசிபிரஸ்தாபமே கிடையாது. சாகிறவர்கள் (எங்கு ச்செத்தாலும்) நிரியாணதசையில் இராமவென்று ஸ்மரிப் பரர்களாயின், மேலுலகவின்பத்தை யெய்துவாங், சாகிற்சம யத்தில் ஸக்ருத்தாய் ஸ்மரிப்பவர்களே மோக்ஷ நலததைப் பெறுவார்களானால், அவ்விராமனது கடையை ஸாங்க மாய் (உயிரோடிருக்கிறகாலத்தில்) ஒருவர்பாயனானு செய்யக்கேட்பவாகள் வைகுந்தங்காடெய்துவரென்பதிற் சந்தேகமுண்டோ? உறுதியாய் அடைவார்களென்று பிரசாசப்படுத்தினமேயே அந்தப்பாடனின் கருத்தாம். இதனைவிடுத்து, “சரமதசையில் இராமவென்று உருத்திர மூர்த்தி நிறுத்துவர்” என்று பிரசக்கித்ததற்கு ஆதரவென்னை? “ஒரும்பா” சிவனென்றும், “சிறவரென்பது” காதிலே நிறுத்துவாரென்றும் என்று கமபண்பாட்டிற் கருத்துரை கற்பித்தங்களைப் புதுக்கப்பண்டுதான் வில் எங்காலது இராமநாமத்தை இறக்கின்றவாகள் காதி வரும், மலைமகள்காதிலுங்க காசியில் சிவனுருபதேசிக்கின்ற ரென்னும் விளக்கத்தை எமக்குக்காட்டி முன்னுக்குவருவாரா? கமபன் மனதிலேயேங்கீண்யாத அவத்விஷயங்களை அவன் பாட்டிலுள்ளதாக மனபபால குழித்தெழுதியது நண்பரைப் பிடித்தாடடுங் கலிபீடையின்பயனென்றே துணிந்தனா பெரியோரென்க. இந்தக்கமபனுக்கு முத்தாலென்று துணியப்பட்ட வான்மீததில் இந்த அவலட்ச ணக்கதைக்கு அனுநித்துணையாதரவு கிடைக்குமா? யாரோ வழிபோக்கர்கள் (அசிஷ்டர்கள்) அவிவேகதாற் பரப்பி வருமவலக்கதையைக் கயப்புறுங் கருத்திற்கொண்டானே ஸ்ரிவர்கறைந்தது நல்ல தவமில்லா ஸமயின்பயனேயாம். இனிக் காசியிலிறக்கின்றவர்களுக்குச் சிவனுர் தாரகேப தேசஞ்செய்து தமதுஸாருபயங்தங்க்கருள்வுரென்பது ஈத்தியம். தாரகமென்றது தமது பிரணவதாரகமாம். இராமதாரகமாயின், இராமஸாருபயம்

பிராப்தமாகவேண்டும். இராமனதற்குப் சரயுதெயிலுமுகி காற்றமெடுத்து ஸிர்மூலமாய்ப்போகுமானால்; அந்த ரூபத்தைப்போல வொருவனுக்குப் பேறுண்டாயிடுதல் எங்கதமாவது யான்னம்? இராமன் பிறப்பதற்குமுன் அம், இறந்ததற்குப்பின்னும் அவனது ரூபப்பிரஸ்த்திக் கிடமேயின்றுகையால், அக்தகைய அஸ்த்ரூபப் பிராப்தி கை சாஸ்திரமொப்பித் துதியாதென்க. இராமன் தாரகப் பொருளாகானுடின், “இராமதார்கம்” என்றுபிரஸ்தாபமுண்டாயினவரைன்னெயனின், உண்டாயினதால் வைஷ்ணவர்களுக்கொருவாழுவும் வந்துவிடவில்லை. நிகண்டுவில் விஷ்ணுாமக்கோவையில் (கிருஷ்ணாமத்தைப்போல்) இராமநாமங்கிடையாது. இதனால், இராமநாமம் விஷ்ணு வுக்குச்சொந்தமெனல் சோர்வுடைந்துபோயிற்று. விஷ்ணுஸஹஸ்ராமத்தில் இராமநாமமுண்டு. அவ்வாறே சிவஸஹஸ்ராமத்திலும் இராமநாமமுண்டு. இவ்வுண்ணமொலும், காசியிலிறக்கின்றவர்கள் இராமஸாருபயம் அல்லது விஷ்ணுஸாருப்யத்தை அடையாமல் சிவஸாருப்யத்தையேஅடைகின்றமொலும், இராமதாரகப்பிரஸ்தாபம் பிரணவதாரகத்துக்குப் பரியாயமாகிச் சைவமந்திரமாகச் சாதிக்கப்பட்டமையே சிலைபேரூயினதுணர்க. அதனை விஷ்ணுவாசகமாகக் கொண்டால், பரசுராம பலராமாக குக்கும் அது சிறந்திடல்வேண்டும். அவ்விருவர்களியோ “யாவிட்த்துவென்னை மயிரமிராமனையும், மாலடித்து மாதாஸுவ மாதாஸு-மென்றீத், வென்றிபரசாற்றிகொன்ற கீரணையும் விட்டனையே” என்ற “சிவத்துவமிந்தாமனி” யில், சிவதவுண்டவாற்றிக் பரசுராமனைப்பெற்ற ஜமதக்கிணியும், இரகுராமனைப்பெற்ற தாரதனும், பலராமனைப்பெற்ற வகுதேவனும் சிவபஞ்சதனங்கையான், தமது மக்களுக்குச் சிவங்காமாயை இராமக்கமந்தையிட்டு மகிழ்ந்தார்கள். இராமநாமம் இயான் பிறப்பதற்கு முன்னும், இறந்ததற்குப்பின்னும் சிவங்காமாயை நிலைத்து ஜீவிக்குமாற்றிச்தடங்குது.

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். 404

இனி யாமிவரிஷ்டம்போல வினங்கி விவகரிப்போம். காசியில் (இறுவரம்பினுபதேசிக்கப்படும்) இராமமந்திரத்துக்கு வெறுதலங்களி ஸாதிக்கப்பட்டு? அந்தப்பதியிலுண்டாகுங் துறக்கவினபம காசிகேத்திரத்தினதா? இராமமந்திரத்தினதா! | காசியில விஷ்ணுவுக்கு ஒருபாத்யதையுமுண்டாயினதிலலையறிக. சிவன் விஷ்ணுவினிடம காசியைப் பிரஸ்தாபிக்கையில் “காஶிரத்யை நூக்கீ” என்றும், விஷ்ணுவானவர் சிவனிடம காசியைப் பிரஸ்தாபிக்கையில், “அந்தங்கவக்கீ” என்றும் வெளிப்படுத்திய உபநிஷத் வாய்மைகளை நமதன்பரநிதிருந்தால், இராமமந்திரத்தால் காசியின்கண்ணே துறக்கமுண்டாவதாகச் சொப்பனங்கண்டதை வெறுத்து, சினங்திடுவரென்க. சிவனா காசிகேத்திரத்திலே, தமது பிரணவதாரகமந்திரத்தை யுபதேசித்து, சிவ ஸாஞ்சியத்தைப் பிரஸாதித்து அருள்புரிந்துவருகின்றுரென்பது வித்தம். இவர் எடுத்துக்கொண்ட “இறுவரம்பில்” என்றபாட்டில், காசியீ விறக்கிறவர்க்குச் சுவன் இராமநாமத்தை யுபதேசிக்கின்று ரென்பது ஒருகால் பெறப்பட்டும “கன்னுதற்பிரான் தனது காதலியாகிய மலை மகள்செலவிக்கண இத்தாரகமந்திரத்தை யுபதேசித்தலானும்” என்று இவாபோட்ட பேய்க்கூச்சலுக்கு ஆதரவுயாது? மலைமகளார்க்குஞ் சிவபெருமான இறுவரம்பிற்று னுபதேசித்து இராமநாமவைபவத்தை இனிது விளக்கினார் பேரும். உபயுக்தமல்லாத ஸ்தானங்களிலெல்லாந தலைதுறுத்தக் கொண்டு தனதபிஷ்ட மீடேறவிரும்பிய பூர்வபட்சியினது விஷயத்தில் வித்வரன்கள் சபைசோந்து, என்றபரிசுளிக்கலாமென்று யோசிக்கின்றனரென்க.

இனி அதரவசிகையில், “அத்யூற்பூஷாக ரக்ஷ” என்றதற்கொடுத்து வரக்கியம் ஆத்மஜ்யோதியை ஆவர்த்திப்பிக்கின்றமையாலும், உச்சாரணமாத்திரத்தில பாசத்தினின்றுந்தான்தி யுபாச்செய்கின்றமையாலும் ஓங்காரமாகுமென்றும், பரமாத்மாவினிடத்தில் கமஸ்கரிப்பிக்கின்றமை

யாலும், சேர்ப்பிக்கின்றமையாலும் பிரணவமாகுமென் நும் விசுதப்படுத்தி யிருக்கின்றது. ஜாபாலோபநிஷத் தில் “அஸ்திஷ்டீஸ்மார்தீ” என்னும்வாக்கியம் பிரா ணேத்திரமணகாலத்தில், காசிப்பதியினகண்ணே மூச்சிதர்களாகிய ஸாவப்பிராணிகளுக்கும் ஸ்ரீருத்ரபகவான தாரகமாகியபிரணவத்தை யுபதேசிக்கின்றுரென்று கூறுகின்றது. பராசரபுராணத்தில் “தீவீஷாஷ்டாஸ்மீ” என்னும் வாக்கியம் உமாதேவியைப்பார்த்து, கேவலமாகிய ஜநதுககளுக்குங்கூடக்காசியில் உத்திரமணகாலத்தில் வேதவேதாநத ஸாரமானதும், பிரணவமென்னும் பிரஹமமாகிய எம்மை அர்த்தமாகவுடையதும், ஸமஸாரத்தைக் கடபடிப்பதும், பரிபூரணமானதும், மேலானதும், தாரகமானதும், இருளீக்கடநததும், தோற்றமில்லாததும், ஆபாசத்தைக்கடந்ததுமாகிய எம்முடைய ஏபத்தைக் கிருபையினுலே பிரஸாதிக்கின்றேமென்று சிபபரஞ்சுடரூபியதாகத் தெரிவிக்கின்றது. இவ்வுத்தமபபிரமாணங்களால் தாரகமங்கிரம் தசரதனது சேயினதென்று புலமடும் அளங்காதமவாதம் தொலைந்ததெனவறிக. பிரணவமே தாரகமென்று பிரணவம் என்றசொல்லாலும், ஒம் என்னும் அதன் வழவாலும் வேதம் அறதியிட்டுரைத்தமையால் சரயுங்கி யிலவீழ்ந்திரந்த (பூர்வபடசியினது) இராமபிராணிடமே ந்திய தாரகத்வஸமர்த்தனம் நிலைகுலைநததறிக. இராமரஹஸ்யோபநிஷத்தில் “ஶகுஂ ஹித்தாஂ ஸாஷாஃ தாஃ ஸாஃ ஸாஃ தாஃ” என்றுகூறி, இவர்களது இராம ஆக்கே சிவஸராப்பலித்தி கைகூடத்தகக சைவகோலத்தைப் பிரகாசப்படுத்தியிருக்கு மருமையை நீதன்பருஷாங்கிதிருக்தால், காசிப்பதியில் இறக்கின்றவர்களுக்குத் தாசரதியின் பெயரையே ஸ்ரீ சிவபெருமானுபடுத்திக்கின்றுரென்று பிரசங்கித்து மாணமழியார். இராமாமய் தாரகமாயிடுன், அவனதுருபம் என்னுகவேண்டும்? இராமனை ஆசிரவித்திருக்தவர்கள் என்னிறந்த

## ஆஞ்சநேயராமவைபவுபங்கம். கள

வர். இவர்களுக்கு இராமனது வேவையாலும், இராமன பரமாத்மாவென்கிற ஞானத்தாலும், அவனது உபதேசத்தாலும் அப்போதே மோகஷங்கைக்கூடியிருத்தல் வேண்டும். விழீஷணன் இலங்கையையாண்டு காலங்கழிக்கின்றன. அதுமான் பிரமபட்டத்தை விரும்பித்தவங்கிடக்கின்றன. முக்கியதாசர்கள்க்குதியே யிவ்வாரூருமானால், எனையேர்க்குதையை யெடுத்திசைக்க வேண்டுமா? இராமஸாந்தியங்கிடைக்கப்பெற்ற இராவணாகுமபகாணர்கள் சிசுபால் தநதவகத்ராகளாய்ப் பிறக்கு இடருமுந்து மாய்ந்தார்கள். இவைகளுக்கு எனனகதி தேடினார் நமதன்பா? இவ்வாறு விசாரித்துத் தெளிந்தஸாதுக்கள் இராமனுக்கு வேவைத்தவமேயன்றி வேவைத்வமுராக்கயாண்டுமிசையாரா.பஸ்மஜாபாலத்தில்“வார்ஹாபிணங்ஹாங்ஹாஜீவிஂதயங்தி”என்று தொடங்கிச் சிவாராதனைப் பிரகடனஞ்சு செய்துவந்து, “அத்தார்ஹாஸ்யாங்கிசித்தாங்குதாஜீரஹாரிஶஂ ஹாஸ்ஸாந்தீஷ்டாஸ்யாங்கிசிவிஷ்டாக்ரதைஷ்வரமாதாங்ஜிலிஂஹாஸ்ஸாந்தீ” என்று கூறிய பகுதியால், காசிபதியில் பூர்வதிக்கில் பிரமனும், தென்றிசையில் விஷ்ணுவும் சிரசிலேகூபபிய கையை யுடையவர்களாய்ச் சிவபரஞ்சடரைத் தியானஞ்செய்து கொண்டிருக்கின்றார்க் கௌன்று விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது. இவ்விருவரேயன்றி இவாகளோடுனப்பட்ட என்னிறந்தசாமபவர்கள் பஸமருத்ராக்ஷபஞ்சாக்ஷரங்களுடன் சிவத்யானவிசித்தாகளாய் அங்கிருந்துகொண்டு தவஞ்சு செய்கின்றார்க் கௌன்றும் பிரகாசபபடுத்தப்பட்டிருக்கின்றது. உபாஸகர்களுள், பரம சிரேஷ்டராய்க் காசிப்பதியில் பிரஸித்தியடைந்திருக்கும் விஷ்ணுவுக்கு உபாஸ்யத்வம் யாண்டும் வித்தியாது. வேதமுதலியகலைகள் விஷ்ணுவை உபாசகர்-வேவகா என்று நன்கு தெளிவிக்குமாறு “தியாதா” என்று “நாராயங்ஹாங்ஹாதா” என்னும் வாக்கியத்தால் விசதப்படுத்துகின்றது. நாராயனேனுப் பிஷத்திலேயே இவ்வாக்கியம் நிலைபேரூயுள்ளது. அவர்

உபாஸ்யர் அவ்வது வேவ்யராகும் பட்சத்தில் “நாசாயங்க  
சீர்யை:” என்றேருவாக்யசகலம் பிறந்திடுதல் கஷ்ட  
மாகாது. இவ்வண்மைகளுக்கு முன்னர் “இறவரப்பின்ராம  
வென்றேரும்பர்-சிறுவரென்பது சிச்சயம்” என்ற கம்பனுரை  
யிற் கட்டுக்கதையைப்புணர்த்தி நமதன்பா இராமனைத்  
தெய்வமும், தியேயனுமாக்கிவிடப் பார்த்தது தெருத்து  
ங்கிகளே மெச்சும்பெருமையுடைத்து. இராமன் சிதை  
பினிடுத்தில் “அழ்வார்யாங்கங்கீர்யாங்கங்கீர்யாங்கங்கீர்யாங்கங்  
கூறித் தனக்குச் சிவப்பிரஸாதமுண்டாகிய ஸத்தியததை  
த்தெரிவித்தனன். காமதேனுவைப்பூசிக்க இசையாத  
வொருவன் கழுதையைத்தேடி அதன்காலிலவீழிந்தது  
போல இராமன் சிவனைவாநதித்தானென்றை விரோதி  
த்த கோவிந்தராஜன் (ஒருவியாகமாதா) இராமன் வரு  
ணைனை வந்தித்தானென்று அந்தச் சோகத்துக்குப் பொரு  
ஞரைத்து இறுமாந்தான். இராமன் வருணைனை மடையன்-  
கொழுத்தவன்-துஷ்டன் என்று பலவாறு தூஷித்தபகு  
தியை இராமாயணத்தில் யாவரும்பாக்கலாம. தனது  
ஆணைக்களுகி வந்து சரண்புகுந்தவருணைனை இராமன்  
மஹாதேவனென்றும், பிரபுவன்றும், பிரஸாதித்தானென  
ன்றும் வக்திப்பானு? மஹாதேவ சபதத்தைச் சிதைத்தனு  
அந்த நிர்மூடவியாக்யாதா இஷ்டம்போற புலம்பிய  
தற்கு வைவஸ்வதன் கூவிகொடுத்திராமர் போகான்.  
இந்த வோரிடத்தில்லன்றி மற்றேரிடத்திலும் சிவபரஞ்சு  
சுட்டை மஹாதேவநாமத்தாற் பிரஸ்தாபித்து இராமன்  
வக்தித்தானென்றை அவ்விராமன் அதுமானிப் பரத  
னிடமனுப்பிய ஸந்தர்ப்பத்தில் எடுத்துப் பிரகாசப்படுத்தி  
யிருக்கின்றோம். இந்த வியவஸ்தையால் தனக்குத் தெய்வ  
மூன்றும், தனக்குப் பிரபுவன்றும், தனக்குப் பிரஸாதித்  
த்தானென்றும் சிவபரஞ்சுட்டை இராமன் சாஸநம்பண்  
வீயகைம் வெளிப்பட்டது. இதனால், இந்தத்தாசரதி  
யின்பேரைக் காசிப்பதியீ விறக்கின்றவர்கள்காதில் சிவ

## ஆஞ்சநேயராமனவபவபங்கம். 40கு

ஆபதேசிக்கிருரென்பதும் அபஸித்தாந்தமாம். இவ்வல்லட சணத்தையே கம்பன் கடைப்பிடித் துறைத்தானென்று பிரஸங்கித்த பூர்வபட்சிமதமும் இத்தோடே தொலைந்த தறிக. விரிக்கும் பெருகும்.

இனி நமதனபர் வான்மீகத்தில் இராமனுக்குப் பகத் வங் கண்டுபிடித்துவிட்டதுபோலச் சிலவரைந்தார். என் னென்னின், அயோத்யாகாண்டத்தில், “ஸ்ரீராமன் சூரியனுக் குட சூரியனுயும், அக்ளிக்குள் அக்ளியாயும், இறைவு ஆக்கும் இறைவனுயும், இலட்சமிக்கும் இலட்சமியாயும், பிறவுமாயும் விளங்குகிறு” என்று பிரதிபாதிப்பதாயப் பரக்கத்தீடினார். இது சுத்தபொய். அவ்விடத்தி விருப்ப தெல்லாம் இராமன் சத்தியமதருமம் இவைகளால் நிறைந்திருப்பதால் அவனுக்குச் சூரியன்-சந்திரன்-அக்ளி-வாயு-மற்றையர் தமமாலாகிய வுபசாரங்களைச்செய்து பீர்திய டைதனர் என்று பிரகாசப்படுத்தியிருப்பதேயாம். ஸ்ரீமத் அப்பா சவாமிகள் திருக்கயிலைக்குச் செல்லுங்காலையில், தமது உறுப்புகளெல்லாந்தேயங்கு ஜீவபோதமிழுநதுநின்றங்கிலையில் அவருக்குப்புலி-சிங்கமுதவியனகாட்டில் வழிகாட்டினவெனவும், சாபயங்கள் தமது சிரோமாணிக்கங்களையேந்தி இருளைநிக்கி முன்னடந்தனவெனவும், வாயுபகவான் அவரது தேகவெபபநதனியுமாறு மந்தமாருதமவீசிப் பணி செய்தன எனவும், அவரைச் சமணாகள் கடலில் வீழ்த்தியபோது வருணன் அவரைபபணிந்து, அவருங்க்கெழுங்கருளியதெப்பத்தைச்சுமந்து கரையிற்கொண்டுவந்து சேர்த்து மகிழ்ந்தானவும் ஸ்காநதாதி யுத்திரங்தங்களுறைக்கின்றன. இவ்வருமைகளை கோக்கினார்க்கு வானமீகங்கூறியதாசரதியருமை யொருபொருளாய்சில்லாது. அவ்வமீகருக்குத் தாசரதியைப் பரத்துவமாகச் சாதிக்க வாசை யுண்டாயின் உத்தரகாண்டத்தில் பிருகு சாபங்காரணமாக இராமன் பிறந்து பெண்டைப் பறிகொடுத்துக் காட்டில் வீல்தானென்று அம்முனிவேந்தர் பிரஸ்தாபிக்க வாவடி

## கக0 சித்தாந்தஞானபோதம்.

பகமில்லை. இத்தகையஜிவதர்மங்களின் ஒம்பலவுள். இவற்றை நமதன்பார் யோசித்து அடங்குவாராக.

இமமட்டிலமையாமல் அக்னிப்பிரவேசமான கிரையை யங்கிகிரிப்பதி ஸாசங்கைகொண்டிருந்த இராமனீ இந்திரன்-குபேரன்-வருணன்-பிரமன்-சிவன் முதலினார் சந்தித்தகாலையில் அவரவர்களும் அவ்விராமனீப் பரதத் வமாகத் துதித்தார்களென்று ஒருமகிமை கண்டுகூறினார். இராமனீடம் பிரமன் கூறிய துதிகள் அவை. அவ்வாறு கூறியதனால் இராதவனுக்குண்டான மகிமை யொன்றுமில்லை. வைக்கிரக ஸ்தோத்திரங்களையும், அஷ்டோத்தரங்களையும் பாத்தால், இராமனதுவைபவம் வெட்டவெளியாகும். சூரியனைப்பார்த்து நீயே யெல்லாமென்றும், நீயே ஜகங்கும்மாதி காரணவஸ்துவென்றும், பிரமனுதிருவரும் உனது ஆஜ்ஞாயைச் சிரஸாவகித்துக் கிருத்யகர்த்தாகளா யுலா வுகின்றனரெனவும் வந்தித்து வாழ்த்தும் அதிசயங்களுக்கு யாது சமாதானம்? இப்படியே யேனைய கிரகங்களபர மான மகிமைகளையுமறிந்து இன்புறவாராக. துதிபரமாக இராகவனைக் கொண்டாடியவிடத்தில், சிவனுரது ஸம்பந்த மொன்றுமில்லை. இனி சிவனுரது பிரசங்கம் வருமாறு: ஹோமா; இங்கே காலதாமதனு செய்யாதே, சீக்கிரம்போய்த் தமபி பரதனைப்பார். உனது தாய்மார் வருந்தியிருப்பதால், உடனே அவர்களைப் போய்ப்பார். இதோ உன் பிதா வந்திருக்கிறா பார் என்று அநுக்ரகித்து ஸ்ரீருத்ர பகவான அந்தாத்தானமாயினரென்று கூறப்பட்டது. இந்த ஸத்ய விலையைப் பரதனீடம் அறிவிக்க அது மானை முன்னதாகவனுப்பிய ஸநதர்ப்பத்தில் “குஷ்ணவு ஸ்ரீருத்ர” என்று பிரஸ்தாபித்து மஹாதேவப் பிரஸாத சித்தியை வந்தித்தனன் தாசரதியென்றறிக. தாசரதிக்குத் தசாரதனைச் சிவபரஞ்சுடர் சொர்க்கத்திலிருந்து வரவழை த்துக் காட்டினாரென்று பெறப்பட்டவாய்மையால், அவனுக்கு அந்த ஸ்வர்க்கத்தைக் கொடுத்தவரும் அசிவ

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். ககக

பரஞ்சடரேயென்று இனிது சித்திக்கின்றது. இராமன் தனதுபிதாவைத் தானே வரவழைத்துப் பார்த்தானென வாவது, இராமனுக்குச் தசரதனை விஷ்ணுமூர்த்தி வரவழைத்துக் காட்டினாரெனவாவது பெறப்பட்டதுண்டாயின், நமதன்பர் இராம பரதவனு சாதிக்கவேணகலத் தமுக்கேந்தி வெளிவந்திருப்பர் கண்மர். கோவிந்தாசாரி யோ திண்டிராமோபநிஷத்து - தெண்டராமோபநிஷத்து முதலியன முடைந்து இராடுத்துத் தமது தோழுரைக் கூத்தாடச்செய்வர். இனியு மிவரிவ்வாறு கலங்கிக் கலகஞ்செய்யாது அடங்கிசக்கிபபதே இவருக்குப் பெருமையாம்.

இவரித்தோடேயமையாமல் கமபன் பாடலகள் சில காட்டித தனது இராமவைபவத்தைச் சாதிக்கவேழுநதார். அதனையு மொருவாறு சீர்தாக்கி யொதுக்கி எமதுவாய் மையை நிறுத்துவாம்.

கம்பன யுத்தகாண்டத்தில் வான்மீகா பிரஸ்தாபித்த படி இராமனைப் பிரமனுகியரணுகிப பலவாறு துதித்த பெருமையை யெடுத்துப் புகன்றனன், வான்மீகா பிரகா சப்படுத்தியதற்கதிக மொன்று மிவன கூறவில்லை. வான்மீகத்துக்கு யாம கூறிய கதியே அனுமதியை மைமவுடைத்து. சிவனுர் இராமனுக்குத் தாம ஸேவகரெனக கூறியதாக வொன்றும் பிரஸ்தாபமில்லை, பிரமன கூறிய துதியில், “எனக்கும்-பிறாக்கும்-என்வகை யொருவாக்கும்” நீகடவுள் என்று இராமனைப் பிரஸ்தாபித்த பகுதியில் “என்வகை யொருவா” என்பது அஷ்டமூர்த்தியாகிய சிவனைக்குறித்தலால், சிவ பாரமயங் கெடுகிறதென்று பூர்வபட்சியார் சந்தோஷிததார். “என்வகையொருவர்” என்பதற்கு என்மரா யெண்ணப்பட்ட வொருவகுபனினர் என்பதே பொருளாம். அஷ்டவகைகளை உபது அதன் வெளிப்படை. இப்படிக்கண்றி எட்டு மூர்த்தியாயிருக்கின்ற சிவனைறு பொருள்கொண்

டால, அவ்வாறு பொருளுறைப்பாரைத் தெரியாத ருட் பெரியவர்களு தெரிக்குறைப்பர் மேலோ. எங்கள்மெனின், அஷ்டலூாததி சிவனென்று “அழகாநிரப்பிழூா” என்ற அமரளிமஹமக்ரும். “நில கீர்த்தரூப்புயிர் கீள்விசம்பு கிளாப் பகலோன, புலனுயகமங்களே டெண்வகையா ப்ப் புணர்க்குங்களுன்” என்று ஸ்ரீவாசகததிருமுறை அத துண்மையை விளக்கியது. பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் சூரியன் சந்திரன் ஆன்மா என்பவைகளிற் கலங் அவைகளை இயக்குகிற பரமாத்மா அஷ்டலூாததியே நு இதனுளே விளங்குகின்றது. இத்தெனிரிக்கில், பாசம் பிருதிவி-அப்பு-தேயு-வாயு-ஆகாயம்-சூரியன்-சந்திரனும், பசு ஆன்மாவுமாம். பாசபசுக்களை யியக்கும் பசுபதிக்குமே லொருவஸ்தவுமில்லை, பாசங்களையும், பசுக்களையும் யியக்கும்பொருள் அபபாசபசுக்களைக் கடந்ததொன்றும். இது பாசமுமன்று பசுவுமன்று. இவ்வாறு வெளிப்படத்தக்க பசுபதிப் பெயரிய தனிமுதற்கடவுள் “கஸ்தூரூநிருத்தாகு திருதி” என்றசருதியால் வெளியாகியதுணாக. இவ்வுருத்திர மூர்த்தியாவார் “அங்கூரைப்பஶாநாம்பிரதி” என்று தேவர்களைப் பார்த்துச் சொல்லியருளினர். இந்தச் சுருதியேயன்றி “நீர்த்திருத்தாகு யூஸ்காநநாக்காசி” என்று உபப்பிரஹ்ம ஊங்குறியதில், தேவர்களே நான் பசுபதி-நீங்கள் பசுக் கள் என்று ஸ்ரீசிவபெருமான் கூறியதாக வெளிப்பட்டது. அன்றியும், சுருதி “நீர்த்தைக்காகுவாநு: கஸ்தூரூநிருத்தாகு” என்றும் வசனத்தால் விஷ்ணுவாதி தேவப்பசுக்க ஜீவும் அவர்களையானும் பசுபதியையும் கூறியது. அன்றி யும் “நீர்த்தைக்காகுவா: காநாக்காரந்தையு:” என்று சிவப ரஞ்சடரைக் கூறியது. இன்னு மிவுண்மையை “ஷுதிதீஷு தந் அந்தரூபா: அந்தநா: காயுமிகு: அந்தநாமுநாமீ: நாநாதீஷு தந் தந்தநாமீ: அந்தநாமா:” என்று குஞ்வேதம் விளக்கி பாரு. இதுவும்தமாமார்த் அஷ்டலூாததிக்குச் சிற்சடபேத

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். ககந

ங்களையிபக்குத்தன்மையேயன்றி மற்றென்றினுத் ரூவியங்குத்தன்மை கிடையாது. இந்தகைய பரசிவஸுரத்திக்கு இராமனை அல்லது விஷ்ணுவைத் தலைமைப் பொருளாக மதித்துக் கமபன் பாடினுளென்று பாட்டுக்காட்டித் தீட்டு ப்பட்ட அன்பரது புத்திசிசாலத்தை யிசமுகின்றனர் பெரியோரென்க. இவ்வஷ்டலூர்த்தி ஸங்கிதயில் அவரியக்கவிய ஏகும் பசுக்களிற்பெறப்பட்டவாகள் இராமர் கிருஷ்ணர் விஷ்ணு முதலினேரென்க. சுருதி “ஸ்ரூவிஷ்யாங்காஷா  
காஷாஷாங்கீஷ” என்றுகூறி, விஷ்ணுவைப்பிரமனுதியரோ அ பசுவென்று பிரதிஷ்டேதித்துவிட்டது. இந்த விஷ்ணுவாகிய பசுவினவதாம் இராமன். இவ்விராமனது ஜீவதார்மத்தை இராமாயணமுழுதுங்கண்டார். இந்தப்பசுராமனை (ஜீவதாந்துவை) பசுபதியாகிய ஸ்ரீபரமேசவரருக்குத் தலைவனென்று நமதன்பரோழிக்கு, அவர்மெச்சியகம்பன்சொன்னுலும், அவரது ஆழ்வார்கள் சொன்னுலும், வேறுயாவர்சொன்னுலும் மதிப்பிழந்துமானுவது சித்தமென்றறிக விரிக்கிற பெருகும். நிற்க.

இவர் “இராமாயண மாஹாத்மியம்-இராமாயண ஸாரஸங்கிரஹம்” என்னுஞ் சிலவற்றின் பேரைப் பிரஸ்தாபித்து இராமாயணம் ஸாவோத்தமமானது எனவும், இராமன் பிரந்த நாளிது-இராமன் கலீயாணம் பண்ணிக் கொண்ட நாளிது-இராமன் காட்டுக்குப்போன நாளிது-இராமன் பெண்டைப் பறிகொடுத்த நாளிது-இராமன் குரங்குகள் காலைக்கட்டிக்கொண்டநாளிது-இராமன் இராமனையை வதைத்த நாளிது-இராமன் பட்டாபிஷேகங்கு செய்துகொண்ட நாளிது என்று உதவியில்லாத சங்கதிகளையெல்லாம் கிரப்பி, இவைபொல்லாம் இராம கவுபவுகேள் ஆசங்கதோவித்தார். அவ்விராமன் பல்லிளக்காதூம்பித்த நாளிது-ஈகாலமைப்பத்தொடங்கிப் பாளிது-நாளே அன்றிச் சாதஞ்சாயிடத்தொடங்கிப் பாளிது-கிளையுயன் சரங்கஸ்லாபமாயிருந்த நாளிது-அவளேடு பின்னாலிரு

ககசு

## சித்தாந்தஞானபோதம்.

ந்த நாளிலே என்பனவாதி இராமவைபவங்களையும் ஏனே தமது நூலில் நிரப்பாது இவரேமாநதுவிட்டனர்? இவரெழுதிய வமிசனகளில், தெப்பவளத்சணம் யாது கண்டார்? ஏதோ குடிமுழுகிப் போவதாகவன்றே நாள்-நாழிகை-விளாழி-வாரம் இவைச்சௌயுங் கண்டு கூறினார்? இவரது பேதமைக்கு வியசனப்படுகின்றனர் பெரியோரென்க.

இவரது பிரசங்கத்தில், ஸ்காநதம் அகஸ்திய சங்கிதையில் இராமாயணப் பிரபாவம் பரவுதியாருக்குச் சிவ னற் சொல்லப்பட்டதெனப் பிரகாசப்படுத்தயிருப்பதாக வாய்த்திறந்து வமபளந்தார். இவ்வஸ்வகாதம் வாதத்தை மேலே யாம கூறியிருக்கும் ஸமாதானங்களே வெட்டிச் சாய்க்கும். இதற்குப் பிரத்தியேக வுத்தரம் வேண்டியதில் கீயாயினும், கொஞ்சம சொல்லுகிறோம். சாந்தோகயம் “ஷிவஸ்துராஸங்கமம்” என்று புச்சுந்தது. உபநிஷத் பிரதிபாதிதமாகிய இதிஹாஸபுராணங்களில், புராணங்களையாட்சேபிபாரிலலை-இராமாயணந்தான் இதிஹாஸமென்னும் பட்சமகடைக்காலபலமின்றித்தளாவெய்தியிருக்கின்றது. இதிஹாஸம் பாரதமென்பதே முகய விததாநதம். அதவா இராமாயணமும் இதிஹாஸமாகட்டும். இதனை ஸ்காந்தாதி புராணங்கள் புகழுமானால், அவை இராமாயணத்துக்கு அநுக்ரகம் பண்ணியதாகவே நிச்சயிக்கப்படும். இவ்வண்மையைச் சாந்தோககியம் இதிஹாஸபுராணங்களுக்கு அநுக்ரகித்தபடியறிக். புராணங்க எநுகரகியாதபோது இராமாயணம் பிரபலஸ்தித்திக்கு வராதென்க.

இமமட்டோ, இராமாயணம் திரிமதஸ்தர்களாலும் பாராயணம்பண்ணப்பட்டுவருகிறதெனவும், வடநாட்டார் எப்போதும் “ராம ராம்” என்று ஸ்மரிக்கின்றனரென வும் ஒரு விசேஷங்கண்டு கூறினார். திரிமதஸ்தரென்றிலை கொண்டாடிய வதிகாரிகள் பாஷ்யபேதங்களாற் பிரிந்தவர்கள். இவர்கள் இன்னேர் ஜாதியோற்றுமையுடையவர்கள். இவர்கள்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம், கக்ஜி

கள் திரிமதளத்ரென்று பிரஸ்தாபிக்குங்கால், சூத்திரர்களை யொதுக்கியே விவகரிப்பர். அவர்களை துக்கிய ஜாதியில் டங்கிய நமது பூவபடசியா “திரிமதன்தா” என்று பூவில் த்தது தமமையுங் தமதுஜாதிப்பெரியாறையு மிகழுகத்து க்கொண்டபடியாம். திரிமதஸ்தர் என்று பார்ப்பார் தம் மூள் வழங்கிக்கொள்வதேயன்றி, இதற்கொரு ஆதரவும் கிடையாது. அநாதரவுபெற்றிருதுங்கு மின்த ஸாமான்யவாச கத்தையும், இவ்வாசசத்துக்கு வாசயர்களா யெழுங்க பேர் கொண்டபாராபாரரையும் இவா பிரஸ்தாபித்து, இவாகளாற் பாராயணம் பண்ணப்பட்டது இராமாயணம் என்று பூவில் த்துக்கொண்டது ஒருக்களரவத்தையும் வகித்திலதென்க. அனநேர் (திரிமதக்துப்பார்ப்பார்) இராமாயணபடங்கு செயவது வாஸ்தவநான். வான்மிகராமாயணம் இருபத்து நாலாயிரங் கிராதங்களா லைமந்தது. காயத்திரிமந்திரம் இருபத்துநான் கெழுத்துக்களா லைமந்தது. இவ்விரு பத்துநான்கெழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்து முறையே அநத் நாளி நெஞ்வொரு ஆயிரங் கிராதத்தின் முதலில் வைக்கப்பட்டு இராமாயணம் காயத்திரி ஸமபுடமாக வரும் ந்ததென்று அவாகளாற் கொள்ளப்படும். இதனால் இராமாயண பாராயணமபண் ஒனுவது காயத்திரியை அநுஸந்திப்பதாக அவர்களது நிச்சயம். காயத்திரி நோக்கத்தால் இராமாயணத்துக்கு ஆதிக்கங் கொடுத்திருக்கும்வரது ஹ்ருதயமறியாமல் நமதன்பர் வீணைப்பெடுத்து உள்ளம் வெதும்பியது மிகுபரிதாபமென்க. இனி யிவர் “ராமராம்” என்னும் ஸ்மரணையை யொரு விஷயமாக வரைந்த அம் இவரது பேதமையை வெளிப்படுத்தியது. வடநாட்டாரைப்போலத் தென்னுட்டார் என் அந்தஸ்மரணையிலிருங்காரராயினர்? தென்னுட்டார் “காஷ்டுக்குரங்காஷ்டு: ஐங்கூட்டுக்குலாலமே | சுருநார்த்துஸ்ரஸி | நூரங்காஷ்டலம்” என்று ஸ்மரிக்கும் அரியமந்திரங்களைக் கவனித்திடுக. இவ்வாறு கந்தர்ப்பநேர்க்கதவழிப் பிரபலமந்திரங்கள் பழாளமாய்ப்

கக்கு

## சித்தாந்தனானபோதம்.

பழக்கப்பட்டு வருதலும் அனுபவதஷ்டமாம். புண்ணிய பூமியாகிய இப்பரதகண்டத்தில் “காசி ராமேசவரம்” என்று ததிக்கு கலம் யாவருமறிவார்கள். இவ்விரண்டும் குஜ்யமாயினதுபோல விவற்றினெல்லையிற்பட்ட பிற வெ ஸ்வரகேஷ்ட்திரங்களும் குஜ்யமேயாம். தர்சனேஷிஷத் தா விவ்வுண்மை வீளங்கும். பரதகண்டத்தினிரண்டுகோ ஆகளாயமைந்த காசி ராமேசவரம் என்பவற்றுள், காசியிலெழுந்தருளியிருப்பவர் விசுவாநாதா. இராமேசவரத்திலெழுந்தருளி யிருப்பவா இராமாநாதா. இவ்விருநாதருள் விசுவாநாதர் அசித்துப பிரபஞ்சகர்த்தரும், இராமாநாதர் சித்துப்பிரபஞ்ச காத்தருமாவர். விசுவம் ஜடும். இரா முன் சேதனன். ஜடசித்துகளையியக்கும் பரமசேதனபதி யாயிடும் ஶீபரமேசவரரது இயக்கப் பாட்டினையுணர்த்தும் ஊக்கிளரக விசுவமும் இராமனு மமைந்து, தம்பெய்க்கால் விசுவாநாதர் இராமாநாதர் என்று நிலைபெறுவித்தி ருக்குங்காட்சியை இனியேனும் நமதன்பர் யூகித்து மகிழ் வராரக. இவ்வருமையுணர்ந்தால், இனி “ராம் ராம்” என் புதைத்துக்கிக்கொண்டு வெளிவந்து பரிபவமுரூர். நமது காட்டுல் இட்டுபாசிசுருள் கேவல ஜனங்கள் அல்லாப் பண்டிகையில் “ஆவசேன் பாவஸேன்” என்று தெருத் தெ ருவாய்த் திரிக்கு கத்திவருமநுபவத்தை யிவா கண்டால் “ராம் ராம்” என்பதன் பிராபல் வியத்தைக்கூறி எமக்குப் பூச்சிகாட்டவரமாட்டார். இவருக்கு யாமொன்றுசொல் அகிழ்வேறும். Bible என்னும் நால் பலபாலைகளில் இவ்வு வூதமுழுதும் பிரபலமாய்ப் பரவிக்கிடக்கின்றது. இந்தப் புதைகளை Bible கருக்கும் ஆதிபாலையிலுள்ள Bible கடவுள்களுற்குதான் கூறப்பட்டது. இந்த “கிழ்” என்று பிரச்சித்தாயிக்கி கூறுத். இந்த “கிழ்” என்னுஞ்சொல் “கிவ்” என்பது திரிவெள்ளு மதுரையில், சிலகாலத்திற்கு முன்னர், ஸ்ய ராப்ரதீ சூட்ட (Scott) துறையவர்கள் சொல்லிவரு கார். இதனால், விவசப்தவாச்யமாயுள்ள வங்குவே உலக

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். ககள

அழுதம் வந்திக்கப்பட்டு ஜகஜ்ஜங்மாதி காரனுதிச்டான ஸத்துப்பொருளாய் விலைபெற்றிருக்கின்ற தெனல் பசுமரத்தாணியறைந்தாற்போல நாட்டப்பட்டது. Ash wednesday (சாமபறந்திருக்கிழாங்கள்) கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது. அல்லாப்பண்டிகையில் மகம்மதியர் பூசுவதும் சாமபலணியே. இவ்வாறு பலபடியா ணிரு பிககத்தக்க நீற்றுப்பெருவாழுவை இவரது ஆழ்வர் களுங்கொண்டிருந்தமைக்கு “நீற்றெவேமுவார்” என்றும், “வெளிய நீறு சிறிதேயும்” என்றும் போந்தவசன ங்கள் கரியாக விலைக்கும். இவற்றை ண்கு தெளிந்து நமதன்ப ரிமமட்டிலேனு மடங்கிவாழ்வாராக. இனி யிவ ரிந்துவாக்கியங்களுக்கு அசைவாத்தங் கற்பிக்க முக்கிமுரணுவர். அவ்வாறு செய்வதன் முன்னர் தமது ஸாதுமார்க்கத்தை (நாமக்காரமத்தை) ஆழ்வார்கள் பிர பந்தத்திற்காட்டி, அவ்வாழுவார்களுக்கும், இராமனுதியங்கும் பட்டை நாமத்தைப் பரக்கத்தீட்டி இன்புது வாராக, “கரியமேனியில் வெளியீறு” என்று ஆழ்வாதிரு நீற்றினை விட்டனுவக்கொபயித் துதித்ததன்றியும், உபங்கித் து “஧ஸ்தாதி ஸ்ராயங்” என்று இராமனை அலங்கரித்து மகிழ்ச்சித்து. இதனையே “தஸ்தாதி ஸ்ராயங்” என்று பதும மெழுங்கு பரிசுத்துவிட்டது. இவைகளைக்கவனியாது சூர்வ பட்சிகள் கூறும் நாமத்துக்கு நிகண்டுவில் என்ன பெயர்? ஆன்றேராடசிளில யாது பெயா. கீர்வாணம் தமிழ் முதலியபாவைகளில் நிகண்டுகள் பிறந்தகாலையிலும் ஆழ்வார்கள் வாழ்ந்தாளிலும் நாமம் பிறக்கவிலையிரகையால் இதன் பிரஸ்தாபம் அந்த நால்களில் வரக்கரணமில்லாமல் போயிற்று. நாமம் என்பது பெயர், வஸ்துவல்ல. பஸ்மம்ர்கியவல்துவை வேதம் முதலியகளிகள் ஈசவாசரியர்களை ஏனையான்றேர் நிகண்டுக்காரர் இவரது ஆழ்வார்கள் பிரகாசப்படுத்தியதுபோல வைஷ்ணவபுண்டரத்துக்கு பர்த்தினும் வழியுண்டாவென்று விசாரிக்கிறோம். உண்டு

## ககு சித்தாந்தஞானபோதம்

அறு சாதிக்கும் வல்லப முண்டேல் முன்னுக்கு வந்து ஈப்படுவாராக நிற்க.

இவர் இராமோத்தாபநியில் இராமனை நோக்கி ஆயிரம் மங்வந்தரம் சிவன் தவங்கிடந்தானென்றும், அப் போது வெளிப்பட்ட இராமனை வந்தித்துச் சிவன் அநேக வரங்கள் கேட்டுப் பெற்றுக்கொண்டானென்றும் பெறப் பட்டிருப்பதாகப் பிரசங்கித்து ஸந்தோஷிததார். இராமன் பிறந்து செத்துக் கடந்த காலம் இன்னுமொரு மங்வந்தரமாகவில்லை. இங்ஙனமாகவும், ஆயிரம் மங்வந்தரத்துக்கு அவகாசமுண்டான் விதமெப்படிச் சிவன் வேறு இராமனு யிருக்கலாமீபாலும். ஏனோயிப்படிப் பெரும்க்கதை கணிமுடைந்து விடுத்து உலகத்தைக் கெடுக்கவேண்டும்? இராமன் மனுஷ்யன். சிவன் தெய்வம். மனுஷ்யனு தெய்வத்துக்கு வரங்கொடுப்பவன்? மனுஷ்யனிலும் இராமன் கூத்திரியன். இவன்காலில் இவன் காலத்திலிருந்த எந்தப் பிராமணங்குது வீழ்ந்திருப்பானு? பார்ப்பார் கால் களிலெல்லாம் இராமன் வீழ்ந்து வேண்டியவரங்களைப் பெற்று வாழ்ந்தான். சிவபரங்குடரோ தேவாக்ஞக்குள் பிராஹ்மனர். “குஂகீஸ்பிராஹ்ணாம் குந்தேஸ்பிராஹ்ண:” என்று வேதம் சிவரைது பிராஹ்மனத்வத்தை ஸ்தாபித்ததறிக. மனுஷ்யப் பிராஹ்மனரே இராமனை வந்தியார்களானால், தேவப்பிராஹ்மனராகிய சிவபெருமான் ஒரு கூத்திரியப் பக்கவை நோக்கித்தவங்கிடந்தாரென்ற வாதம் எங்களேதலைதுக்கும்? இந்த ராமோத்தாபநியைப்பற்றிய வொரு விசேஷங்கூறுகிறோம். இகில் எல்லாம் பொய்யல்ல. மெய்யில்லாமலும் போகவில்லை. அநேகவாபாசங்க ஸிடையிடையே சேர்க்கப்பட்டிருக்கின்றன. காசியில் தகவினுமூர்த்தி ஸந்யாஸியென்பவ ரொருவ சிருந்தார். இவர் சிவதவேஷி. இராமனிடத்தில் அபிமானி, கொஞ்சம்பணக்காரர். இவர் எப்போதுஞ் சிவசிக்கதெசய்துதிரிவர். சிவபக்தியுள்ளவர்போலும் கடிப்

## ஆஞ்சநேயராமவைபவபங்கம். கக்க

பர. இவர் யா மிப்போது பிரஸ்தராஜித் பொய்கல் த் இராமோததராபாசியை அச்சிட்டுக் காசிமுமூதும் பரப்பினர். அப்படிப்பரப்பியவர் தனியே வெளியிடாமல் காசிகாண்டத்துடன்சேர்த்துத் தமதுகரவடத்தைக் கடை சியாக்கி நூன்முகத்தைப்பார்ப்பவர்க்குக் காசிகாண்டம் என்று தோன்றும்படிச்செய்துபிரவர்த்தித்தனர். எவ்வாறும் தனது அலைத்துநூல் லீவிக்கட்டுமென்பது அவர்க்கு த்து. இவ்வாறு செய்தொழுகினால் அதிலொருபுத்தகம் ஷி காசியின்கண்ணே அதிபிரபல சிவபக்தசிரோமனியா யெழுந்தருளியிருந்த ரீமத் ஸ்தூர்யாரயன்ஸ்வாமிகளுக்கு அனுபவினர். அவர்காசிகாண்டமென்ற வாங்கிக் கண்களில் லொற்றிக்கொண்டு அதைத் தமது புத்தகசாலையில் வைத்துமகிழுதனா. சிலதினங்கழித்துச் சிவதவேஷியாகிய தகவினைமாத்தி ஸந்யாஸி தான் சுவாமிகளுக்குப் புத்தகம் ஆபபியதாகவும், அவா அதைவாங்கிப்பார்த்து, அது இராமோததராபாசியாயிருந்தமையால் பூஜ்யமாய் அங்கீரித்ததாகவும் சிலமுக்கிய சிவபக்தர்களிடத்தில் சொலபிதுங்கவிட்டனா. அதைச் சகிக்காத சாமபவாகள் சுவாமிகளிடஞ்சென்று விஷயத்தையறிவித்தாாகள். அவரோன்று மறியாதவராகையால் அபபுத்தகத்தை வரவழைத்து அபபோதுதான் சேர்த்தனா. சிவமணங்கந்திக்கு நூலின் கடையில் சிவதவேஷநாற்றம் வீசக்கண்டு உள்ளமவெதும் பி அபுச்திபூவகமாகக் தம்பாலேநிய சிவாபராதத்துக்காக வருதீ இதற்கு யாது பிராயச்சித்ததஞ்செப்வதென்று யோசித்து, அங்குவந்தவாகளைக் கையமர்த்தி யிருக்கக்கூடசெய்து, தாம் தமது திருமடத்தினுள்ளே யாதோகாரியார்த்தமாகச் செல்லுவதுபோற்காட்டி உள்ளேசென்று, அத்திருமடத்தின் பின்புறத்திலோடிங் கங்கையிலிருந்தித் தமதுதிருவருக்கரங்திடச் செய்தனர். இவர் சங்கரமதஸ்தராயினும், சிவபக்தி வெள்ளமாயிருப்பவர். திரிலோகமு மிவர் சங்கிதியில் வாயதிறக்கமுடியாது. இவர் போய்விட்டது சிவதவே

## கல் சித்தாந்தஞானபோதம்.

ஒன்யாளிக்கு அதிக ஸந்தோஷம் கெடுமாறு ஶீ சிவாந்தஸ்வாமிகள் என்றும் மஹாண்தி திருவருள் இப்போது அங்குக்கூட்டிலைவத்திருக்கின்றது. இவரைப்பார்த்தபிறகு சிவதலேஷிக்கு மூன்னிடைஞ்சலி ஆம் அதிகமிடைஞ்சலாய்விட்டது. எல்லாஞ் சிவச்செயல். இந்ததிவ்வியசரித்திரத்தை நமதன்பர் கவனிப்பாராக விற்க.

முக்கிரேபங்கிஷத்தில் இராமன் அனுமானுக்கு ஞா னேபதேசங்கெய்து, அதில்பிராஹ்மணன் தனது பரிபூரண சூபத்தியானஞ் செய்தால் ஸாமீபயமெய்துவனென்றும், குரூபதேசப்படி தனது நாசரதிதமான ரூபத்தை அவன்தியானித்தால் பிரமாக்டநியாயப்படி ஸாயுஜ்யமடைவானென்றும் சொல்லப்பட்டிருப்பதாக நமதன்பர் பிரசங்கித்து இளைப்பாறினார். இதில் இராமனுக்குப் பரதவங்கமே சித்தித்தது. எங்ஙனமெனின், இராமன் பிராஹ்மணனுக்குத் தனது பரிபூரணரூபத்தியானஞ் சொன்னான். அந்தரூபம் யாது? தாசரதிக்கோலமன்றெனின், தாசரதிக்காக இவரிது காறும் மாரதித்துக்கொண்ட பயனென்னாலுவது? கோசலை மகனுகிய தன்னைப் பரிபூரணனல்லவென்றும், குரூபதேசத்தால் அந்தப்பரிபூரணரூபத்தை நாசமற்றதாக வறியவேண்டுமென்றும், தனது பிரகிருதரூபம் நாசமுள்ளதென்றும் இராமன்கூறினமையால், நமதன்பர குரூபதேசமின் நித்துலமாயுணர்ந்த தாசரதியின் வடிவம் தியாஜ்யமாகத் தக்குதென்று.

இராமனது அவதாரதிட்டானமாகிய விட்டுவின தழைக்கத்தைப் பரிபூரணம் நாசரதிதம் என்று கொண்டாலேவனின், இராமன்கதியே அந்தவிட்டுவினிடமுஞ்சிறத்துவமும், “வாஸுதேவபராப்ரக்ருதி” என்ற கறியக்குறிச் சிட்டுவைப் பிரகிருக்கியென்று சாதித்தலாறும், அவர் அபரிபூரணாயிருந்து செத்தகதைகள் கோட்கோடு

## ஆஞ்சநேயராமவைபவபங்கம் குடி

யாகலானும் எதிரிகள் மீனூரத் மீட்டிரமாட்டாதென்க. இனி யணமையாதெனின், இராமன் குரு ஆஞ்சநேயன் சிவ்யனீச் சோபபுத்தவேண்டித் தன்றிடத் தில பிரமஹபாவனை அல்லது சிவபாவனையைக் கல்பித்து, ஸோஹமபாவனை மேற்கொண்டொழுகினான் இராமனென்றறிக. கணனை கிழையில் கூறிய ஸோஹம் பாவனையை மேலிடத்தில் யாம கூறியிருக்கின்றோம். அதுவே காணுமே நிதர்சனமாகத்தக்கது. இவ்வண்ணமையுணர்க்கால இராமன் கூறியவெல்லாம் தனது ஆதமாதஞ்சிய சிவபரஞ்சுடரின் பிரபாவழேயனறு எளிது னுணாங் தின்புறலாம். நமதன்பா கொடுமைவிளைத்தலால் யாம சோபித்தாலும், அவருக்கு அதிபாமரஹஸ்யமான சைவதாமங்களைப்பல்லா முனர்ததச் திருவருளிளமைத்துண்டலால், அவரைச் சிவபுணனியத்துக்கதிகாரியெனறும் புகழ்ந்து இமமட்டிலிதை நிறுத்துவாமென்க. அவரது இரண்டுநாலும் இருண்டநாலெனறு யாவரு முனரக்காட்டி, மருண்டாவா துளைமாசகலத் தெருண்ட மனததோ தித்திக்குந்தேனிதுவெனறு கொண்டாட யாம தீட்டிய இந்த ஸத்கிரந்தம் ஸாதுககள் கேஷமாத்தும் உலகி ஸீடுவாழ்க்க. சுபம்.

வாழுதது.

நகதியருள பெறறவநு மானவாழுக தாசர்தி நானும் வாழ்க  
புநதிமகிழ்க் கிவராலவனை டோதரினேயனைமாயதத புராரிவாழ்க  
சநததமுக கெளரிக்கை பதிவாழ்க முருகனிரு சரணம்வாழ்க  
வங்கதமையான டருணுல்வா பரமகுரு மூர்த்திக்காநும வாழ்மாதோ.

ஸ்ரீ ஹரததயோகிகள திருவடி வாழுக.

திருச்சிற்றம்பலம்.

கலை

சித்தாந்தஞானபோதம்.

१

சிவமயம்.

ஆஞ்சநேயராமாநுபவக்காட்சி.

சிவரகசியம்.

வானரங்கள்பூசைச்சருகக்ம்.

“கனவின்முனஞ்சைவர்சொன்ன தினந்தாண்வங்துகலந்ததெனக் கவிக்குலங்களிடதெழுதே, விளைதவிர்க்குறுதியகங்கையாகுங் ரோதாவிரிப்புனன்தியின்மூழ்சிவனவிழுதி, தனியுடலைகணுமுத் தாளைங்கள்செயதுதழைத்தவில்வழுமதலானபொருளுங்கைக்கொண், டெனீயளிக்கும்பரமசிவனுலயதத்தலிறைவளைப்புசிக்கேடெயைதிற் நன்றே.

இனையவருமுனனமேயாலயததினிடைப்புகுநது புத்தியனு மிருதியென்டோன், ரனையொவவாவிலிங்காயனைறன்பூசைதான் புரியக்கதவங்கடாழ்ச்செறித்தே, முனைவனவனுண்ணிருந்தர்ச்சனீதான் செயவான்மூன்றுயாமததளவும்பார்ததிருநத, புனைதுளவோனருண் வலியாறகதவம்பேர்த்துப்பொறகோவிலுட்கவிகளப்புகுந்தவன்றே.

பூசைசெய்வானுட் புகுமங்திகளைக் கண்டு புத்தியனுந்தவழு விவண்கோபங்கொண்டா, னேசியேயான்செயயுஞ்சிவழுசைக்கே யிடைழுறுபுரியவந்தவெந்தசாபம், பேசினுன்கோபங்கிதன்னும் வீயம் பிறிதொருசாபமுனியைப்பேசிற்றுமா, மூசமுறுமெங்களா ஒனக்குமையநாசமெனப்புகன்றிறந்தாலுமன்றே.

விமலனருச்சனீசெய்யுமூசியாலேமேவியவைவீநததினால் விமானமேறிக், கமவலுறையுலகதனிற்புகுக்தசேண்றகண்டெட தீகொண்டேகொடுபோய்ததனதுபீடத், தமரவைததுப்புசிததானதனைக் கண்ணுறைகள்கைபயிலிருநதனோர்வினாவுகின்ற, மூதுசிங்காத எத்தில்வைத்துப்பூசைசெயயவுற்ற விவரசெய்தவமயாதுகாயிரென்பார்.

இனிமேலிக்கிவாபெறும்பேறதையுஞ்சொல்ஹீர் மாங்கனுறுங்க் கேகமெலைவுயுத்தீங்கே, மனமேவுமகிழ்ச்சிபெறவென்றலோமெலர்க்கிழவன்றுள்ளவ ஈமுனீவீர்தேவர், புஜைமாவானரகங்களிவ

## ஆஞ்சநேயராமாநுபவக்காட்சி. கஉங்

ந்தாமீசன்பூதசிவிசிப்பூசைபுரிவர்வெண்ணைக், னைமேவுமுயற்சிய ற்ரூர்முடிநததில்லைக்கருதபலனாழ்சைசெயவேபெறரூ.

அருக்தவததோர்சிவபூசைமுயற்சிதானேயேதமெனப்புலத்தியன்கோபத்தியாலே, பொருந்தமிவர்ஹீந்தனர்சங்கரணீப்பூசைபுரிந்திடச்செல்லபலன்தன்னூலவினைக்கால்ல, விருந்தனராற்சிவபூசைமுயற்சிசெய்வோரிறந்திடனுங்கதிபெறனிச்சயமதாகுந், திருநதபுத்தியன்பூசைநடவில்லோபஞ்சோதலாலரக்கர்க்குலஞ்சோவனன்றே.

உலகமெலாநவிழுறச்செய்யுதளவில்செலவு முற்றவர்க்குமீறவருமூறுசெய்யாக், கலசமிழமிராவணனுடவருநன்னன் கடவளைப்பூசிததடையுரத்தாலவினனோக், கல்புரிந்துதன்டிப்பபெறாருவரானுமடப்படான சிவனவரநதந்தருநும்போதி, விலகுமனிதனாக்குருக்கினினங்கடம்மையெண்ணே மற்றுளவரங்கொண்டிருப்பனன்றே.

நாதிதருஞ்சாபமென்றுவந்ததாலேநாவடிவாய்சாரணனும்வருவன்வினனோ, வெந்திறல்சோதாங்கினினமாகவநதுமேதினியிற்பி நாதிராவணனைவெல்வர, ராதமிலாவிறல்வாலிசுக்கிரீபனனுமானங்கதனுமெனவிவாகங்குல்வா, வரதிசூரியரநாரணனமுன்காத்தவன்கமயாலவாக்குறுஞ்சகாயராவா

எனப்பிரமனசொனனவரையவைக்கலூற்றோயாலருங்கேட்டன்றிவிநதாரேதயாநீர், வனபடுறநாரணனதிசாபந்தனகீமருவினு சென்றுவரததீவந்தவாறே, தனப்பெறுமங்கதீனவிரிதது கரப்பிரெண்ன வோதுவான்முன்முகுக்தனுமையாளகேள்வன, றஜைப்பணிந்தவரத்தினில்லவுகுநதலோரை தனக்காசாம்பாக்கியதது ட்சாந்துறருங்க.

மற்றவன்ஞுன்பிரதோடகாலந்தன்னின்மானிடருபங்கொண்டு மாமாதோடும், பொற்றடந்தோளவடனங்கண்ணாலுங்கப்புல்லிப்புணர்ந்துறருஞ்சிவபூசைபுரியகில்லா, குற்றதனைந்தீசனகணங்கள் கண்டேயுயர்கமிழலவரைச்சென்றாரவர்கட்டெல்லாங், கொற்றவனுமவன்றையேபசமன்கோயிறகோபுரவாயிலிற்கண்டார்குழைந்துதாழ்க்கார.

வனங்குணவகளைந்திதேவானேக்கிமற்றுக் கொவலகிறபோய்வங்துற்றீ, ரினங்குறமெவவுலகங்கடம்மிற்கேவர் யாவரவரவர்பூசையேற்றார்வனக், குணங்கொளந்புதாக்கண்ஞுன் வணங்கி விட

குச

சித்தாந்தனானபோதம்.

ந்தாருவானதி யனையெவ்வலகுஞ்சென்று, கணங்கொளுங்கேவர்க் கூடுமியுஞ்சுரிதமெல்லாங்கண்டுவரப்பணிததனையாற்கெடவுண்டே. ()

அந்தநாதவலகுதொறுஞ்சென்றுபார்ததே னச்சதனையன்றிமற் கைத்தேவரெல்லாங், தநதமுறைதவறிலாபரமன்பூசைதனிற்பிரிய ராயிருங்தார்க்கைகுஞ்சததே, வந்தனனப்போதுபிரதோடகாலம்வங் ததுகோவிநதனெந்தபூசையாறரூன், முநதுமானிடவழிவாயவிங் ததயோடுமோகமுறரூகநதமுறவுக்கண்டேன்யானே.

அவனைநியாவன்டாவென்றுகேட்டேனைபுயப்பெண் ஜினததமுவ ணீங்ககில்லா, செனவனமாதுடன்கூடியிலச்சைமின்றியெனைநியாவ னடாவென்றுகேட்டான், கவனமுறுமிவன்றாததனென்றுகேட்டேன்கருத்திலவன் ரஜனைததள்ளவல்லெனமமான், சிவனருள்சேரு னதானைகுரித்துமீண்டேன்றேவரில்தொருபுதுமையவனபாறகண் டேன்.

என்னையேயிவலாறுபுரியுமன்னோககினிமேல் வந்திடுகக்கிதா னேதோவீத, தன்னையேடெனககறியவியமபாயென்றுசாற்றமறபு தாக்கணைப்பாரததறைப்பானநதி, யனனவன்றுஞ்சூலோகநதனனின் மிகக வயோததிரகர்த்தசரத்தனன்றேதுபாணமை, யனனவன்றுஞ்சமைதனுமிராமனுகிவநதுபிறநந்திடக்கடவனுகுபனமே.

ஆங்கவன்றன்மலைவிதனையரககாவேதனடவிபுகுங்கேசாடு போந்திடவுன்று, னேககிடேயலைவனவனபினாம்நதவிருங்கிலத் திற்பிறந்திடுவனஜுநநததோமுனு, சாநகலிங்சபூசைசெயக்கடவனை னுசாற்றுநந்திவாததையறபுச்சாக்களே, மோங்குஞ்சாதமெல்லாங்கேட்டிறம்பூதுற்றனரென் றயனசபையோககுரைத்தானன் ரே.

இதன் கநுத்துவநுமாயு.

தோதாவரிக்களையி லோர சிவசநகினியில மஹா சிவ ராத்திரிப் புண்ணைய தினமொன்றில புலஸ்தியா சென்று, சங்கதியின திருக்கதவையடைத்துக்கொண்டு உள்ளிருந்து சிவபூசை செய்திருந்தார். இவாபோலவே பூசைசெய்யு மார்வத்துடன் நான்கு வானரவீராங்கள் அங்குவந்து திருக்கதவங் திறக்கப்பாரமாகண்டு வருந்தி மூன்றுசாமம் காத் திருந்தனர். அப்போது விஷ்ணுவும் அங்கு வந்தனர். அவ

## ஆஞ்சநேயராமாநுபவக்காட்டி. கஜி

கைப்பார்த்தவுடனே வானரங்கள் தங்கள் துக்கத்தை அவா பாறசொல்லிக்கொண்டன. உடனே விஷ்ணுவானவா திரு அருளீச் சிந்தித்துக்கையாறகத்தவையறைந்து திறந்துவிட்டனர். உடனே குரங்குகள் மகிழ்ச்சியோடு உள்ளே சென்றன. இவைகளைப் பார்த்தவுடன் என்புஜைக் கிடர்விளைத் தாங்கிரு இப்போதே சாகக்கடவீகளைன்று மூனிக்கு சாபமிட்டனா புலஸ்தியா. நியாயமின்றி யெங்களைச் சபித்தார்ந்தும், இப்போதே இறக்கக்கடவீரன்று வானரங்கள் பிரதிசாபமிட்டன. அவ்வாறே பிறந்த மூனிவர் சிவபூசைக்கிடையின் மூனிவுகொண்டா ராகையால், இராவணை னென்னும் அரக்கனுய்ப்பாறந்தார். அன்றியும் விஷ்ணுவானவா வானரங்களைப் பார்த்து உங்கள் சாபத்தாலிறக்குமி வன் அரக்கனுய்ப்ப பிறக்கப்போகிறோன். இவளைக்கொலலும் படி நான் மானிடனுயப் பிறந்து வருவேன். எனக்கு நீங்களுக்காலவரும் வாலி - சுக்ரீவன் - அனுமான - அங்கதன் என்னும் வீரர்களோய்த் தோண்றி உபகரிக்கக்கடவீர்களென்று கேட்டுக்கொண்டனா. அதற்கிணங்கு வானரங்களுள் குமுழிர்ப்பின்து தெப்பு விமானமேறிப் பிரமலோக மெய்தின நிற்க.

நங்கியெம்பெருமான ஒரு பிரதோஷ காலத்தில் சிவகணங்களை யேவி நீவீ அண்டங்கடோஹுகு சென்று ஆங்காங்கத்திகாரராக செலுத்துங் தலைவாகள் இன்று சிவபூசை செய்கின்றனரா? பார்த்து வரக்கடவீரன்று பணித்தருளினர். அவ்வாறே பாததுவருங்கணங்களிலொருவர் விஷ்ணுலோகஞ் சென்றபோது விஷ்ணுவும், இவக்குமியும் மாணிடவருவெடுத்து காமவேட்கை, மீறிக் கலந்தினபுற்றிருந்தனர். இவ்வஸ்வகதத்தைக்கண்டு பொருது ஓடிச்சென்று நங்கிதேவர் பாதத்தில் வணங்கி எங்குஞ் சிவபூஜை நடந்திருப்பதையும், விஷ்ணுவின்து சிவாபராதக் கொடுமையையும் விண்ணப்பித்தனர். அதனைக் கேட்ட நங்கு பகவானுள்ளம் வருந்தி, அந்த விஷ்ணுவானவன் இராமனென்னும்

## கஉசு சித்தாந்தஞானபோதம்.

மாணிடனாகவும், இலக்குமியானவள் சிதையென்னும் மாணிடஸ்திரீயாகவும் ஆழமிலிற் பிறக்கு இருவரும் மனைக்கு, பின் அர்க்குவரையொருவர் காட்டிற் பிரிந்துமன்று வருங்கூட்டுவர்கள். அப்போது இராவணனென்னும் மரக்கன் சிதையையபகரித்துக்கொண்டு இராமனறியாது பல வருஷங்கள் சிறைப்படுத்தி வருத்தக்கடவன். இவ்வாறு திணடாடினிழையக்கத்தை பிழுந்து வெதும்புறக்கடவர் என்று சபித்துப் பின்னால் சிவராந்தரகத்தால் இராவணனைக்கொன்று சிதையை மீட்டுத் திரும்புவைகளில் சிவபூசை செய்து இன்புற்று வாழுக்கடவள். இன்னாலும் ஜம்மகடோஹாங்கிருஷ்ணர் சிறங்கு வாழுக்கடவன் என்றார்கள் புரிந்தனர். இந்த ஸத்தியத்தைப்பிரமதேவா பிரமலோகவாசிகளுக்குக்கறிமகிழ் க்குதனர் இதன் விரிவை ஷ அதாயமுழுதும் பார்த்து இன்புறலாம்.

இவவண்மை பெறப்பட்ட சிவரகசி லக்ஷ்மிக்காந்த முடையது. இதற்குப் பாமேதிகாக்குமன்று பெயர். இதிகாசங்களில், பாரதராமாபணங்களைடங்கு மேறும், பாரதமே சிறநத இதிகாசமாம். அதனினால் சிறங்கு “பாமேதிகாசம்” என்று பிரசித்தி பெற்ற விந்தாலின்யார்வும், அருமையும் ஸாமானிய ரறியார்கள். இந்த நாலில டங்கிய ஆஞ்சனேய ராஜானுபவக் காட்சியை நமதன்பர் இலக்குமாப்பிள்ளையின் பொருட்டு வெளிப்படுத்து மாறு திருவுடும் பிரஸாதித்தது சைவசமயிகள் செய்தவத்தின் பயனேயாமென் ரறியத்தக்கது கூபம்.

**ஆஞ்சனேயராமாநுபவக்காட்சிமுற்றியது.**

திருச்சித்தம்பலம்.

**மகாமகோபத்யய, டாக்டர்  
உ. வே. சாமிநான்தப்பர் நூல் நிலையம்  
அண்டமாண, சேண்டை.20.**

